

பொருளாட்சம்

1. சோனக் வாழ்க்கை	பால்தி
2. சூப் பிரதிமித் தோண்டி நட்சத்திவை	ஒ
3. சூப் பிரதிமித் தோண்டி நட்சத்திவை	ஒ
4. அலை ம் அங்குப் பாட்டுவை எய்துத் தெயியா	ஒ
5. ஏங்குப் பாட்டுவை தெயியாக்கி இயற்றுவது	ஒ
6. இதேத்து	ஒ
7. சோனக் குப்பியாடுவது பாக்கப்பாட்டுவது	ஒ
8. சோனக் குப்பியாடுவது	ஒ
9. சோனகப்பியாடு வோன்னும்	ஒ
10. கடாக்டிக் குப்பியா வோன்னும்	ஒ
11. கடாக்டிக் குப்பியா வோன்னும்	ஒ
12. இதேயானில் படமேற்கிற குப்புக்குச் சூரியன் புகுவதோடும்	ஒ
13. சோனக் குப்பியா தாங்குத்து தூரியத்தில் அந்தங்களைச் சூரியன்களும்	ஒ
14. மாஸாநி இந்து உத்திரியாபி தமிழரத்து என்றும் பொருத்துவதும்	ஒ
15. ஒத்தியுடைய ஓராப்பிய ஆரியா இருந்திர வழிபாடு தமிழருள்ளும்	ஒ
16. உத்திரவினியுட் தோந் வெத்துத் தமிழர் கூற்று வைத்துவதும்	ஒ
17. தமிழாந் 'பாத்தான்', 'ஈங்கியா' முதலிய அமிகுபா நாங்களை வகுத்துவதும்	ஒ
18. இதேயான் முதலிய போய்க்கு சீவுத்தாந்துக்கு தமிழன்களும் என்றும் இத்தாந்துக்கு தமிழன்களும்	ஒ
19. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
20. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
21. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
22. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
23. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
24. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
25. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
26. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
27. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
28. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
29. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ
30. சோனக் குப்பியாடுவது வைத்துத் தமிழரித்தாதல்	ஒ

வேளாளர் நாகரிகம்

க. வேளாளர் வாழ்க்கை

இப்பொதுக்கஞ்சு தமிழ்த்துவங்களில் மிகப் பழையதாகிய தொகாப்பியத்தில் வேளாளர்களும் அவர்களுக்கே தொப்பக் கூரிய உழவுதொழிலும் ஒருங்கேவைத்ததுச் சொல்லப் படுதல் பெரிதம் சிகிச்சை பதிக்கப்பட்டது. தொல் காப்பியம் ஜாமீரத்து ஜர்தா துண்டிகளுக்கு முற்பட்ட நாளங்களால், அதிற் குறிக்கப்பட்ட வேளாளர்கள், அந்தாக்கஞ்சு முற்பட்ட கலந்திலேவே அஃதாவது ஆரூபிர துண்டிகளுக்கு மூன்றுமே உழவுதொழிலைச் சங்கற்று பெருக்கி, அதனால் தாழும் நாகரிகத்திற் தீர்த்து, பிரையுன், தீர்ப்புரசிசெப்பு வாழ்க்கைமை புலங்கும். ஆடு மேய்க்கஞ்சு தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு கலந்தில் ஒவ்வொரிடத்திற் குடும்பிகள், கட்டிலிகள் இப் பகுதிகளிடம் புகுந்த 'சூரியர்,' அஞ்சான்து வட்கீலை வாழ்க்கை வேளாளரின் உழவுதொழில் தீர்ப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையும் கண்டு விடக்கூட, அவ் வேளாளரை அங்குப் பிழைக்களாயினர். வேளாளர்கள் தமக்குள்ள சொல்லப் பெருக்காலும், இரக்க இன்சந்தாலும் நம் பால் வந்து தமது உதவியை அவர்கள் ஆரியச்சுகு உண்ண வண்ணும் உடுக்க உடையும் இருக்க இடமுள் நந்து பல வர்த்தும் அவர்களைப் பாதுகாப்பதுவந்தனர். ஆவே,

‘வோகார்’ என்குடி இரண் ‘வோகாங்கலை’ என்று பொதுவில் அங்கோ வழங்கினாலோயிற்று. ‘வோகாங்கலை’ என்று ஆற்காலிக இல்லைப் பண்ணத்துடன்கூடிய செய்திகள், “வோகாங்கலை விவரங்கள் எதெங்கும் விளைக்கும்” என்றும் நூறு நீண்டதாக ஒத்திருந்தன் விளைக்கும்.

ஏழாம்பத்திலே பின்முறை எதுற்தமான இதன்தான் போதுமானதாக இல்லைப் பண்ணத்தே வருத்தம் இல்லைப்பது தெரியும்; அதனைச் செல்லவையாகச் சொல்ல முடியாத்தன்மேல் முடியும் தன்னாலேயும் வேண்டும் முடியாத்தன்மேல் அதனைச் செல்லவேண்டும் வருத்த அறியும் அது முடியாத்தன்மேல் பயன்படுத்தும் முறைகளும் விளைக்கும். ஆக நிறுத்தும், வோகாங்கலை இரண்டாம் அறியும் கூடையும் இரண்டு தொட்டுவிடும் இயல்புகளாகக் கூறப்படுகின்றன. தமிழ்மொத்த மக்கள் வாழுமியாறும் கோவாது தாங்கும் கண்டால், அவர்களுக்கு அத் துன்பத்தின் கோவாமீன் கிடைக்கிறுக், அவைத்துமேப் போட வேணும் மாந்தாறும் கீங்களைக் கோகாங்கலை பாட. மீர் தனும் பொருளைப்பிப்பதற்குத் தம் மெய்யறை கூலம் இல்லத்திருக்க இனித் தன்னாலிப்பயங்கரும், கிற புதியச் செரியாதையால் அன்னவர் வறிவோர்க்கும் கோவாங்கலை மீர்க்குக் கிறது. இங்கார், ஆகத் தாங்கு, வோகாங்கலை பீர் கிறங்கு உதவிசெய்து வோகாங்கலை விருத்தோம்பறும் வோகாங்கலை இந்தவாக வருத்த நல்கன் ஒதுந்தி விட்டு எட்டப்படும்.

இனித், தமிழ்மொத்த மக்களின் கூய் கணிதம், மக்களின் தாங்கு ஆடு மாடு குதிதை இடையும் முதல் முதலான விருத்தோம்பறு வோகாங்கலை பயிற்சிகள் படித்து வருகிறது.

நஞ்சூகூர்க்குத், அவைகட்டுக் கண்மாறும் பீர் தண்மாறு நிஞ்சூகோரப்படி. கொல்ல அத்தை வளர்க்கவை ஆற்ற நூல் வோகாங்கலை உரித்தாயிற்று.

ஏழாம்பத்திலே மக்களுக்கும் மக்களிலுக் காற்கத சிற்றுமிக்கங்களுக்கும் உதவிசெய்ததனோடு அவைக்குத், தமிழைப் பெற்ற வளர்த்தப் பெரியாக்கிய தம் மூதாதை களின் போகுதலையெயும் விளைக்குத், அவர்கள் இல்லை வாய்வைத் தாங்கு முறையைகளுக்குக் கொண்டிருப்பதும், அவர்களது பீர் தூபு பிரதிவையை போகிடுமாயிர்த இறைவன் திருவடிவையோ அடையுமாது இறைவன் வேண்டும் வழுத்ததற்கும் வோகாங்கலை உரித்தாயிற்று.

இனித், தமத்துவ வளர்க்கின்கும் மூற்றிலின் கீட்டேற் றத்திற்கும் இன்றியைவாத வழிவகைகளிக் காட்டி, அவ்விரண்டிலும் கிறந் தம்முன்னூர்கள் எழுதியைத்த நூல்களை ஒது, அவளாற்றாறு கல்வியைப் பராமரிசுவதற்கும் வோகாங்கலை கிறந்தேர் அறமாயிற்று.

ஆகவே, கூக்குப் பொயரை ‘வோகாங்கலை’ என்று ஆற்காலிகால், அல் வீக்காக்குக் கருவியான ‘பீரிக் கதாபுதித்தாலும்’ பொயராயிற்று. இன்னர் அவ்விரண்டு தொழில்களையும் ஆற்வாரை ‘வோகார்’க்கும் அது பொயராயிற்று. இவ் வோகார் என மக்கள் கோலிச் செப்பும் கூலம், கிறுந்தொம்பறும் ‘மக்கள்வேள்வி’ (மாதட மாகம்) எனவும், ஏனைச் சிற்றுமிக்கைப் பாதாத்தற் பொருட்டு அவ் கோலிசையுடு ஒழுகும் கூலன்தறும் ‘பிரிவேள்வி’ (பூதாகம்) எனவும், இந்து பட்ட தம் முக்கோணம் கோலிசிச் செப்பும் நன்றிக்கூடன் ‘தென் புமத்தோம் வேள்வி’ (பிரிவாகம்) எனவும், இன்னால் பீர்க் காற்றும் உதவி பயன் தர்விசாருட்டு இறைவன் கோலிசிச்

வினாக்கல் ஒன்றுக்காக முதலாக பங்கமாகின்ற தமிழ்பெற்றி
விவரம் எடுத்தும் இரண்டுக்கூட்டும் பகுதிகளைக் கொடும் பயில்வட அதைம் விரைவாகக் கொடும் விவரமாக்கி கொடும் சூழ்நிலைமுறைகள் விவரம் எடுத்து
நீண்ட பகுதிக்கு வருகிறது அதனாலும் காட்டுகிற
திவியும் தீர்மானம் நிறைவேண்டும் இன்றையதான் கருத்து கொடும் விவரம் நிறைவேண்டும். பிருதூலாலில்
விடும் கூருத்தோற் வேண்டுமென்று! இஞ்சுஞ்சூரை
இன்றை மிகுந்தத்தோற் வேண்டுமென்று! இந்தும் நீண்ட
பகுதிக்கு வந்தனர் காரிக் காம்பீஸ்ஸம் பகுதிக்கு
இன்றை வேண்டும் காந்திக்கு கொடுத்தும் உழிலிலும்
நான்டோயும் காந்திக்குதான்தன் வேண்டும். நான்டோயும் காந்திக்குதான்தன் வேண்டும்.

இன்றை என்றால் தொழிலிலும் சிறந்ததால், என்னும் ஏற்றுவாழ்வதைக்கும் இன்றையதால்தால் உள்ள உழியை
தொழிலில் பண்டுதோற்கு பார்த்திலும் வேண்டும் காரிக்கீட்டில் காந்திக்குத்திற்கும் சிறந்ததால் என்கிறு
தனிச் சுயது பொதுப்பை பற்றிய கல்லூரியில் இயற்றிய
நிறுத்தங்களிற் பார்த்தப்பட்டிருப்பிரதாடு, “அஃது
இன்றைத் தந்தால் என்ன வீரங்கள் வருப்பினர்க்குரிய
பொதுப்பை மிக்கு விளக்கிறதின்றது. இவர்கள்
தங்களுள் அறிவின் நிற்காற், காலமுறிந்து நிலத்தைத்
திருத்தி என்பதிற்கி ஒன்று முதலான் நன்கொல்கிழிலும்
நான்டு முதலான் புள்ளசீப்பையிரும் விளைவித்து, அவற்றுள்
வரும் பயன்களைத் தாழம் உண்டு மிகவும் உண்ணால்
கொடுத்து, பாடு மாடு மீன் முதலான மற்றை உயிர்களைக்
நோன்றாமலும், கொன்று அவற்றின் துணைத் தின்முழுதாக
அருளிக்கப்பட்டில் இன்றைத் தாழின்று வருகின்றார்கள்
ஏன். இவ்வளது உண்மைப் பொதுப்பையினை யுள்ளது
நான்டோ இந்பும் புலமைத் திருவோள்நுவை நாய்கள்!

“பாலார் உணர்தார்க்குஞ்சி!”

“உழுதான்டு வாழ்வாரே வாழ்வார மறுத்தாவா
நூழுதான்டு பிரசிசல் வார்.”

“கிரவார் இரப்பாக்கதோன் நிவார்க்கு காந்து
காலெஸ் தாங்க மாப்பியார்.”

“உழுவினார் கைமூட்டிக்கிண் இங்கே விழுவதோா. ஏ
கிட்டிடம் சுப்பாக்கு சிலை”

எனவும் அனுளிச் சுப்பாக். எனக் தொழில் செய்வது
கால்வார் தம துவிர்ளங்க்கைக்கு வேண்டுகிறேன் எடு
கிறீரின். அவரை “உங்கத்தாக்கு தூணி” பென்றார்;
அதே காலில்களைச் சுப்பாக்குவதால் கீழ்க்கீட்டு உழியால்
செய்து அவ்வாற் தொழுத்தோன்டு செல்வாராகிறுக்க,

வேண்டுகோ தோடுவங்க்கும் சால் புரியாராய் ப் ரீகாந்
தம் ஏன்னவறி சிறந்தித் தமதிரியைச் செய்யப்பட்டு வருகே
பியல்லென இரண்பது தெரிப்பார் “உழுதான்டு வாழ்வாரே
வாழ்வார்” என்றார்; அவர்களுக்கு இன்றையதால்
என்றால் பொருள்களைப் பேண்டுகோ விளைப்பாராகிறுத்
தனிச் சுவர் பிரித்ததுச் சென்ற இரக்க பெற்றக்
கொள்ள வேண்டுவது எதாவதும் இன்றென்பதுதான், தல்லை
யாது இரப்பாக்கு அவர் வேண்டியதைச்சூரிய சபைன்
இரண்பதும் உணர்த்துவார் “இவரார் இரப்பார்க்குகள்
தீவார்” என்றார்; இதனால், இந்தம் இருப்பிலையே தமக்கு
இயல்பாகவுடைய பார்ப்புக் கார்த்தரும் இருந்து வேளா
கார்க்கோ கிடைப்பது இரண்பது பெற்றதும்; இவரி
ஜம்பு அவர்களைத் துவாத்துரக்கட நான்டோத் தய
வேண்டுக்கூழும் வேண்டாது எது இல்லைப்பாரின் விலைப்பை
தென்பார், “உழுவினார் கைமூட்டிக் கிள்ளை விழுவதோா. ஏ
கிட்டே சுமங்பார்க்கு சிலை” என்றார். இநித் தமது

வெள் தெர்க்குடை, நிருமில் உவக்கதைப் படித்ததற்கு, அதை அரசாங்கத்தைப் போன்றதம் வேண்டும் அற்கவேண்டும் இது அடுத்தும் என்பதையும் விளக்கி, “பாகுடை சூழல் நகருடைக் கீழ்க்காண்டு அவருடை நீ வாக்.”

ஏது ஒதிப் பெறவைத் திருவாங்குவச் சுருத்தை ஏற்ற கோவிலின் கோவாஸ்தைநுத் தீந்த இந்தத்தினர் வேறால்விடு பொற்பட வேண்டியதை மலினோல் விளக்கிக் கிட்டுக்கு இல்லை ஒதிப் திருவாங்குவாங்குவுத் தகருத்துக்கு இங்கேயே பண்டைக் கமிழ்ப் பாட்டாலுமாட்டியுள்ளதையில் முன்கும் அதன் குதிரைப் பாடுத்திருக்கண்ணால் காலின் பூஷ்டியாகத்தி நிருத்த பாடுமாய் வேண்டுடைப் பற்றி குறுமின்ற நிடத்து,

“ஒன்று வட்டத்து என்ற நீக்கியும்
அந்தப் பேணியும் ஆவது வருத்தியூது
கல்வதற்கு பக்கும்பீடும்
கால்மதுமோர் புகழ்பெற்பீடும்
பண்ணியம் அடியும் பக்குப்பது கொடுத்தும்
புண்ணியம் முட்டாக் தங்கிமல் வழக்கைக்
கோசுஞ் சுதாயார்
ஏதுதாத்துப் பக்குப்பால
ஏதுவிற்ற என்னாக்கிறோது
ஏதுநிரி வாப்புமாறித்து
தாவும் பிரயும் தீவ்வாடிக்
காலையாய் கொலையாரது கொடுப்பதால்
ஒதைப்பாடு
பங்குடைப் பக்குத்துவிக்
ஏதுவிரைந்து தாவுது இருக்கை”

ஏது உற்று. இந்தினால் கீழிக் கடங்கார வாயை என்று குதிரைப் பிள்ளைகளைச் சொல்லும் வாய்ப்பும், எருது முதலியவைகளைப் புலப்படும்.

பாதைக்கும், என்பதை என்ற அத்தனைகளின் புகுமூப்புமிகும், விருத்தினர்க்குப் பாபான்ட்களின் கொடுத்து, கேசது தக்கும், என்மீனமினின்தும் பிறநாத அந்தப் பாக்கும் வாழ்க்கைவினைபுடைய கல்ப்பால் இதழிகீல் விரும்பும் உழவாலிப் கோவாஸ் எடுக்கினில் விளக்கின் தீந்த உள்ளத்தினாலும் பழியை அந்தி பங்குவைப் பெற்ற தமிழ்க்கையைப் பண்டக்கியைப் பிறநூலைப் பண்டக் கீலையும் ஒப்பாலப் பார்த்து, அத் தீர் பொருள்களை விளைவான்னுக்கால் விளைக்குமேல் அப் பொருள்களை விக் அளர்து வாணிகமாலும், தம் பொருள்களைப் பிரிசெப்படுத்துக்கால் அவுக்கொடுக்கும் விளைக்கு அவற்றைக் குறைய அளர்து கொடுமாலும் ஜாதியத்தை வெளிப் படையாகச் சொல்லி விர்ப்பாச் செப்பது இப் பகுதியால் கூறு விளைக்குமின்றது. இதனால், உழவுதொழிலும், அவ்வழவு தொழிலால் பெற்ற இன்று துவகை முறைகள் பல பண்டக்கிலை விளைப்படுத்தும் வாணிக வாழ்க்கையும் பண்டு தொட்டு கோவாஸ் ஒருவர்க்கே உரியைப் பருத்தும் தெர்மினா விளைகளிட்டும்.

இலிப், பழங்குக் கால்மிதாட்டுப் பிரப்போராலிப் பாப்பால் ஏற்றத்தையும், உவக்கதைப் புப்போராலிப் பரச்சாயும் தமது கோவாஸ் முயற்சியிலிருக்கும் கோவாஸ் கன்னட்டாக்கிலின்தன்னுடைப்பது கிள்பதிகாரத்து காடுகள் காலதைவில்,

“பாப்புரீக் காலிப் பாகவதி புதலை
பிரப்போர் ஏற்றமும் புப்போர் கொற்றமும்
பழங்கு விளைப்போர் பழங்கு வருத்தும்.”

(காட - 580)

அக்டோபர்தாத், வெளுச் சுதந்திரமாற் கூட நூற்றுவர்களுக்கு வெளியே, போர் கெப்தங்குரிச் சூழ்நிலை நான் அறிவுகள் ஒத்தந்து நீது வருப்பினாலேய் பழையாக்குவினைப் பாதுகாத்தந்துரிச் சூழ்நிலைப்பொருள் பிரித்துவதாக்கான்; இவ்வளை தமிழ்நாட்டு வோகால்மக்களைப் பிரித்து அரசாஞ்சல்க்கு வைத்தார்கள். அதை என்; இன்னொலை இத் தாங்கள் 'துதிலை' பண்ணதாராளில் மிகவும் ஏற்றங்கூட அரசாஞ்சலை, என்கூட், 'குருஞ்' 'பட்டம்' 'கூம்பியர்' என்று கொட்ட கொடுப்பதற்கு தமிழ் காட்டில்கள் உள்ள பழைய திரு என்றும் மன்னால் வோகால் வருப்பினையே பாவன், கூட வோகால்மக்காக் தமிழ் மக்களால் அமைக்கப்பட்டு வரும் வள்ளங்களில் ஒருவையும், மூத்து வைத்தாகப்பட தமிழ்விரை விவரங்களைப் பற்றி வோகாலரினில் பற்றிப் பாட்டின்கும் பற்றிப் பலைக்கும் அரசையும், அவை அமைக்கப் பிரித்துவதைப்பட்ட இல்லாதினால் சமயாசிரியருள் ஒருவரால் கீர்தனைத்திரி வைத்தாலே மும் அந்தாலையும், குரியப் பார்ப்பனார் என்றும் இத் திரு வெளியீட்டிலையைப் பிரித்துவதைப்பட்ட இதாட்டு வழிபாடு கொரிசிலை திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு கொடுப்பதை வோகாலிலை இப் பண்ணதையுக்கம் இன் இன்னே வாவன்; துவரையை அரசாஞ்சலையும், சிற்ற எறும் கூடப்பற்ற வருதல் கான்கை பழையாளி கொட்டுவாயாளியும் துபிய திருவ்வோலை என்றும் அரசையும் குரியப் பார்ப்பனார் கீருது முதலியற்றநைக் கொன்று வோகால் வருப்பினையே யாவன், ஒருங்கு குமரிதால் அவற்றின் இகநாதியைத் தின்றுவந்துவரியின், அவு இயம்மனார் ஒருமொழி வைத்து உணக்கி வேர்கள் தமிழ்நாட்டுச் சோகில்களுள் தாழ்த்து விரைவாக திடுப்புகளை கீழாட்டு போகுமாறுமிய சேருள் கிடாஜி போகுவத்தான், நான்கடி வருத்தாக தொடுத்தனுந் தகுதியில்லாத ஒருக்கி வைக்கி வேள் என்றும் வோகால் நல்லவளிடத்துப் பெண்ணான் பட்டன். சொலிக்கிறதாறில் புமிக்கிறதாறில்களைக் காட்டுவதையும், இக் கிளாற் சோழாக்குத் தங்கையில் சொன்ன ஒழுகின்றைப் பற்றி வோகாலரால் தாழ்த்தப்பட்ட ஒருவெப்பாரே இச்சூட்டுப்போகில் என்றும் மன்னால்போன் குரியப் பார்ப்பனார் பயய் பயய் அவு கிளித்தாறில்களை அழுந்துப்போன் என்றும் வோகால் நல்லவள்பால் மக்களைகிட்டுத், தம்மைத் தாமே உய்த்துப் பெரிக்கிறான் சென்றதையாறும் பண்ணதாராளிலிருந்த சிற்காட் சேரு தம்மைத் தாழ்த்திப் வோகாலர்களைத் தாழும் தாழ்த்துதி அரசர்களும் வோகால் வருப்பினையோதல் ஸ்குது தெவியிய் பொருட்டு அவைக் 'ஞ்சிர்' என்று வழங்கலாமின் படிடு. இன்றும் பழைய காளில் அரசாஞ்சல் வோகால் அவை மட்டுமே! அவு வோகாலரினில்ல பிரிந்த 'துதி' அரசர்களிடவில்லாம் எடுத்துவரக்கப்படுகின் இது பிரியீபு வை அந்தையாறுபுக் கடக் ஞ்சிராக்க கூறி வருகின்மேன அஞ்சி, அவறுட் கிலாபே என்டு எடுத்துக் கூறுகின்!

இவி, வோகால் ஒத்தந்துக் கடவுள்வழிபாடு தாந் துதி விளைவுகள் விளைவித்த ந்த்தும் தமிழின்ற ஓர் அந்தையுக் குடும்பம் வருத்தப்பாருள்ளன. அம்வோர்க்குத் தொடுத்தும், அவற்றுள் அ

நான்குப் பாதாங்கறம், அனை தங்கமூத் தழவோர்க்கு
ஏதிர்ச்சித் தழவுப்பிடிப், மின்சிளைச் சுற்று அவர்க்கு
அடுத்திடிப், அவ் வாற்றுவிளையங்கு துறைப்பாரங் மின்சூ
பாந்த்தீவீர் வின்புத்துதம் பொருட்டி, அத் தொழில்
பெற்றுவேற் காலதீகவிடம் இன்சோல்தும் இயங்கவே
வாய்த்தோப் பால் நம்பினத்தவரின் ஒரு சாராய்
அறித் தூக்கா வணிகாக வித்துவாராயினர் இயங்க
வித்தப்பட்ட வளிக் வேளாளர் தொன்றுத்தாடு
இந்தாதாக வெளி புகை முதலின் தமிழ்க்குத்துறையிலாபு
ஏதிர்ச்சித் 'வேளாளர் செட்டிகள்' என்ற பெயர்ப்பால்
வாழும்.

இயிட், வெளி புகை நீக்கமாட்டாராப் அற வோரு
ஏதிர்ச்சித் திர்போரான் மற்றைத் தமிழ்க் குடும்பை
முத உழவிதாற்றித்தாக்குஞ் தமக்கும் உத்தியாகும் பூ
நாக்கிறாறில்களைப் புரியும்படி ஏவி, அவர்களைப் பதினொன்று
வாழுமினாகப் பிரித்த வாந்தவர்களும் வேளாளர்களை
ஏவன். அப் பதினெண் வருப்பினராவர் : கைக்கூடாளி,
தச்சர், வெள்ளி, வம்பாளர், தட்டார், கன்னர், செக்கா,
மஞ்சதாங், குபார், வன்னர், தங்கர், குவியர், பாலை
கந்தர், காவிர், சங்குப்பார், பாகர், பறையர் என்பவரி
ஏவன். இப் பதினெண் வருப்பினராகுஞ் தந்தமக் குபிப்பிடமாப், என காக்கிக் காலுமினர் எல்லாரும் தேங்கு
தெய்வினைச் செப்புதுகளன்று வேளாளர் எவ்வழியின்த தந்து முற்கொள்ளினவராப் பிரூத்தலை, இவர்கள் ஆரிபர்
அவர்க்கும் அவரது உழவு தொழிலுக்கும் பயணப்படுவதற்கிறப் பிரம்ம சத்திரியப் பைசிய குத்திர் என்னும் எல்
ஏவிக்குத் தாந்துவருவதும் தமிழ்நாட்டினுள்ள வேளாளர்களைக் கொண்டு
ஏத்தங்களில் இன்றும் கேட்க வள்ளும்.

இங்கொங்கந் தமிழகத்தில் முதன்முதல் முற்போது
ஆக ஏதும் தாந்துவியும், அதனும் கொலி புகை தமிழ்க்
ஏற்றுவாழும்போதும், அதனும் பெற்ற காக்கிக்கும் உடைசூரதலீன், ஏத்தங்கபோராயினும் எவ்வருப்பினராயினும்

வேளாளரே தமிழ்மக்கள் எவ்வளரினாகு சிறந்த விளக்கித்
தங்கினின்த அந்தனர் அரசர் என்னும் உயர்தா வாழுப்பே
ஏர் கிருவாயும் அவைக்குத்தவைத்த, அரவியாழுக்கத்தின்
வருபிய ஏளைத் தமிழ் மக்களையென் தமக்குஞ் தமதழுஞ்
கும் உதவியாம்படி பதினெண் இராயின்மீன்ச் செப்புமாறு
அவர்களை அவற்றின்களை விடுவிடுபதுத்திற் தமிழ் ஏகரிகை
ஏதப் பண்டு தொட்டு வளர்த்துவானானாக்கள். மக்களின்
தொற்றுத்தையும் ஏகரிகைத்தையும் பெற்றும் விவக்கைத் தக்க
வாழும் ஆராய்க்குத்தமிழும் ஆல்லில் தாங்கிரியர்களும் 'முதன்
முதல் உழவிதாற்றிலைக் கண்டறிந்த மக்களிலின்றுகே
ஏகரிகை தொற்றி வளர்ந்து வரவையிட்டு' என்ற இத்தாங்
வையைப் புய்யுடுத்தி பிரூத்தின்றுர்கள். தமத தாங்கள்
வையாற் கொலி புகை வட்டுத் தைக் அறங்களை இத்தமிழகத்
தில் சிலை வித்தினையைகள் வேளாளர் ஒருங்கியோதல் என்
குணர்க்கே கைவசமயாரியர்கள் முதல்வரான திருநாள்
சம்பந்தப் பெருமாறும்,

"வேளாளர் என்றாவ்கள் வள்ளுக்கையைகள் பிக்கிருக்குஞ்
தாங்கர் ஆக்கரிந் குள்ளுக்குஞ் மட்டுமே."

என்ற கிருவாப் மல்க்கத்தருளினர்.

இந் தமினச் சிறந்த வேளாளர் ஏகரிகைத்திற்குப் பிறப்
ஷால். இப் பதினெண் வருப்பினராகுஞ் தந்தமக் குபிப்பிடமாப், என காக்கிக் காலுமினர் எல்லாரும் தேங்கு
தெய்வினைச் செப்புதுகளன்று வேளாளர் எவ்வழியின்த தந்து முற்கொள்ளினவராப் பிரூத்தலை, இவர்கள் ஆரிபர்
அவர்க்கும் அவரது உழவு தொழிலுக்கும் பயணப்படுவதற்கிறப் பிரம்ம சத்திரியப் பைசிய குத்திர் என்னும் எல்
வீனர்க்கும் முற்பட்டாராப்ஸ் சிறந்த விளக்குதல் எடுவ
வின்று ஆராய்வார்க்கு கன்கு விளக்கும்.

இங்கொங்கந் தமிழகத்தில் முதன்முதல் முற்போது
ஆக ஏதும் தாந்துவியும், அதனும் கொலி புகை தமிழ்க்
ஏற்றுவாழும்போதும், அதனும் பெற்ற காக்கிக்கும் உடைசூரதலீன், ஏத்தங்கபோராயினும் எவ்வருப்பினராயினும்

துப்புக் கட்டால் அத் தன்பத்தை நின்றும் பொடுட்டு
துப்புக் கட்டால் பொதுக்கூடியது, இல் கோட்களில் தட்ட
துப்புக் கட்டால் பொதுத்துதாயும் அத் தன்று இருக்காது,
உதைபுக்கட்ட ஓடாத்துதாயும் அத் தன்று இருக்காது,
உதைபுக்கட்டமும் உதைபுக்கட்டமும் இருக்காது, இல்
ஒம் அங்கு கண்ணுட்டமும் உதைபுக்கட்டமும் இருக்காது,
தான் அவர்களை ஆராய்தலால் நன்று கிடைக்காதிருக்கு
தான் அவர்களை ஆராய்தலால் முகமும் மற்றுத் தான் அவர்களை
கிடைக்காத அசமும் முகமும் மற்றுத் தான் அவர்களை
வேண்டும் வேண்டும் செப்த அவர்கள் வைத்திருக்கு
இயாற இய்க்க. இது,

“இன்னையாற் சென்றதாகத்து
கீல்கியிட்டுத் தாதுவதாகத்து
உதையாற் அங்கீற்
ஞாக்கீற்றி மாடும்.”

என்றால் நின்றுகொண்டபத்துப் பெறுமால் அருளும்படி
தெரியப்படும்.

ஏ. ஆரிய நாற்சாதியில் வேள்ளை அடங்காலை

இத் தங்கையினரான வேள்ளைகள் ஆரியர் என்று
கூற்றாதென்றால் பெயரால் வழங்காதன், அவர்களைக்
ஏற்றுதியாக்காதும் முற்பட்டவாராகவும், அந் நால்வரிலு
கேற்பட்டவாராகும் இன்றைக்கலை பொருந்த முடிக்க
தாம். ஏனென்றால், வேள்ளைகளின் நேர்த்தனை வகுப்பு
அரசு வகுப்பும் பிரிச்சுகையின் இயாற்களைப் பிராமணமிடுவது
ஏது ஏதிர்பார்த்து கூறுதல் பொருந்த முடிக்க
பற்றி இயாற் எத்து முழுமுறை வகுப்பும் வகுப்பும் நடாத்துத்
பற்றி இயாற் வைத்திருப்போ யென்றால், இயாற்கு
பல் அந்தாராயும் அரசாயும் பண்டுதாட்டு வகுப்பு

ஆரிய நாற்சாதியில் வேள்ளை அடங்காலை எடு
வத் தங்கையால், இயாற்கள் அவ்வாறு வைத்திருப்பது
வகுப்பத்துக் கூறுதலும் ஆராறு.

இனி, இயாற் குதிரைக்குத் தாதுவேண்டியது,
அத் முற்றும் அடாத் தாதுவாய். ஆரியர் குற்றின்படி,
குதிரைக்கேபோச் சிரபான் சுத்திரைப் பயிசியர் என்
அம் முன்து சாதியர்க்கும் குற்றையல் செய்தல் இன்றே
உடையால்லது, வேறு ஏதோர் கிரையும் ஏதோர் உடை
கையும் ஏதோரு முதன்மையும் உடையால்லது. முத்த,
வேள்ளை அந்தாராயிருத் தாதோதல் உதவித்தல்
திருக்கோவில்களில் கடவுசூத்துவமிழாடு குற்றுமுதலை
உயர்ந்த தாழித்துக்கு கிரையும், அரசாக்கு முடிக்க
இம் உரையைப் பராமரிம் உரையைப் பண்டுதாட்டுப்
பெற்றுகாய் வரக்கண்டனால், அரசாக்காயும் பட்டுத்
செல்லக்கண்டும் முன்தும் பின்த மிருந்த முழுதித்தாய்
இன் அவர்கள் எஸ்ரை செல்வங்களும் உடையால்ல
தானே பெறப்படுதலாலும், இன்னால்தாலும் அதிலே
செல்வழுக் கல்வியும் வகுப்த இயாற்கள் கினிமுதன்மை
ஏடுப்பாலிருத் தல்லார்க்குஞ் தம் பொருந்தலை இருக்க
தாலும் அங்பாறும் சுத்த தம்மால் சிறுத்துப்பட
பதிலினன் வகுப்பினர்பதும் தம் வகுவியாகி வருத
லன்றித் தாம் எவர்க்கும் குற்றேங்க செப்பாகல் “இயாறர்
இராப்பார்க்கொன்தீவர்,” “உழுதன்டு வாழுவாரே வாழ
வர் மற்றிரல்வார், தொழுதங்கு பின்செல் பவர்” என்றுக்
தெவ்வத் திருவள்ளுவர் திருக்குறப் பாட்டுகளாலும்,
“இரப்போர் சுற்றுமும் புப்போர் கொற்றும், உழுக்கை
விளைப்போர்” எனச் சிலப்பதொக்கீச் சிலங்கோவடிகள்
அருளிச் செப்த திருமொழியாலும், “வேள்ளை எற்ற
வர்கள், வள்ளங்கையாள் மிக்கிருக்குஞ், தளாளர்,”
“இன்னையாற் சென்றிர்தார்க்கு இல்லைப்பல்லுத சுத

வங்கு, நன்னமல்" என்ற திடுகுளம்பெர்த் பொடு
நான் அருளிய அதுகுளமாறும் பெறப்படும்நிறுதய
வீடாக சூதிருப்பதும் இழித்துக்கொள்ளா பற்றக
வழக்கு ஒரு திற்கும் அடிட்டதாக.

இன்றும் பங்கட்டக்கால் தொட்டிர் காலவீவோலான்
என் வைகூடும் புலாதுவைம் மறந்தச் சிவாவிடப்படு
பெர்த் குழித்துக்கொள்ளின், புலாதுவைத் திவாவிடப்படு
தெய்வமாலும் இருக்கும் எந்த வகுப்பினரிடத்தும் உடன்
உடன்துறுத்தும் உடன் காலத்துறுத் தெய்வமாலே வர்ந்த
வடிவிற்கார. பெரும்பாலும் என்னச் சாதிப்பாகும்
ஏன் வோலான் விட்டில் உணவீவுப்பீர்; கால வோலான்
வீதிக்காச் சாதியார் விட்டிநும் உணவீவுப்பார். ஆரியப்
பார்ப்பனார் பழைய காலிற் புலாதுவை இல்லாவாராபிரு
தெய்வின், அவர்கள் வோலானாகிய தமிழைக் கால்து
புலால் மறந்த இன்றும் வோலான் அவர்கள்பால் உணவை
தொக்காலே இருக்கான். சிவதீக்காச் பெற்ற சால்
வோலான் ஒரு காளிதும் ஆரியப் பார்ப்பனார் விட்டில் உண
வீவார்.

இன்னமாகச், காலவீவோலார் எல்லாவளையாறும்
பயிற்றாரப், ஆரியபால் உண்ணால் கலத்தலகளைச்
தெய்வமாக அவர் தமிழப் புத்திராதாக்கி வந்தமை கண்ட.
ஆரியப் பார்ப்பனார் நாமும் அச் சால வோலானகாத்தாமுத்
தாம் பொறுத்தி, தம் மூன்றேர் எழுதிவைத்த மறு
முதலான பிருதி தால்க்கும் மாருகாச் 'குத்திரை' என்றும்
இழித்துப்பொர் வோலானர்க்கு வாவத்து வழக்கத் தொடர்
வீர. மது முதலான பழைய ஆரிய நால்களின்படி
நார்த்தாறும் வோலானகாரச் குத்திரை என்ற
தொக்காலர்க்கு ஒருக்கிறதும் இடமேலில்லை. மறு நாம்தாலின்
ஒத்துறை அத்தியாபத்தின் இதற்கில்,

ஆரிய எற்றாதிலில் வேரானார் அடிக்காலம் கூ.

"வைகூடும் மறந்தச் சிவிலைச் சிவப்பு
தெய்வம் குலாவைக்காலதும், உழவிற்குத் தெய்வது
மாதிரி முயற்சியில் பேர்த்தெய்வனு இருக்கவேண்டும்"

"காங்கிரஸ் ஆளிக்கொலப் பாட்டத் த அவர்களைக்
கால்குட்டி வைகூடிட்துக், குடம்களைப்
பாட்டத் த அவர்கள் இம்மை மதுகைமிர் கால்குட்டி
பொறுத்துத்திரிய பிராமணிடத்தும் ஒப்பித்தால்"

"ஏம் ஆக்கிரைக் காத்தல் வேங்டாமென்று வைகிப்பு
கிளைத்தல் கூடாது. அவன் கால்குட்டிபொத வேந்தால்
சாதியாலும் ஆக்கிரைக் காத்தல் கூடாது.

"முத்து மனி பாலம் கூவோகம் ஆகட கூப்புக்
முதலிய குலாவைப் பண்டம் உப்பு முதலிய கலைப்பாட்டம்
இல்லைக்குக்கு அல் காங்கிரஸில் உண்ணவிலைன் ஏற்றக்
குறைச்சல்லிக்கூடிய காக்குஞ்சில் என்னம் தீவாக்கியும்
வைசியன் அறிதல்வேண்டும்"

"தாமுகாக வியாபாரங்கிச்ப்பு பொறுதைப் பொகுக்கு
தாம்ர முயற்சியேண்டும். மற்ற தாங்களினிட என்ன
உதிர்க்காக்குக்கு தட்டாயாக அன்னதானது செய்தல்
வேண்டும்"

என்று வைகிப்புக் குரை நாக்காக்கு, வை
பறுத்துக் கூப்பட்டிருக்கின்றன. இதைப்பிருத்தச் சுதா
தருமத்தைக் காலங்கள்,

"வேதநால் இதிபுணர்து புதிப்பிற்கு இல்லாத
அுபிய பிராமணதாலும் அழிவுத் தெய்வீத் துதிகளுக்கு
விடு பேற்றை அடிக்கிக்கும் பேரான அழங்கும்"

"உள்ளும் புதம்பு தெயன் ஆலிப் பயங்க காதி
யானைச் செடுவையாகப் பேசுவால், பிராமணதாக்கும், அவ
னில்லாவிடும் சந்திரியதுக்கும், அவனின்னாயிடுக்

வைப்புத்தும் வோகான் பல்லிகட செய்துகொண்டு
ஏழாண்டுகளுக்கு முன்னால் அவர்களை உடிந்திருக்கி
ஒத்திரு வோகான் எதிர்வைவு"

என்ற ஒத்திரு வைப்புத்தாழில் ஒன்றாகவுடன்
ஒத்து அம் முதல்முறை வைப்புத்தாக் கூறுகின்றது.
அதிர்த்தியிப் புதுமதல்களில் இது சிறந்ததாகிய மத
நாமதுவின்படி பார்த்தாலும், குளிகை ஓம்பல் முழுப்
வாயிலும் கடங்கல் என்றும் இத்தாழில்களையுள்ளத்
என்றும் வைப்புத்தாஸ்ப்புக் தொழில்கள் மேற்கொள்
கூடிய நீர்த்து நோட்டு அரசியலுக்கத்தின்கூல்
ஏழாண்டுக்கு வோகான்கள் வைப்பியிரண்க்கு நாலையே
முத்திரு ஒத்திரைக் கூறுதல் ஒருதிற்கும் கடாக்
வோகான்க்கு ஏவல்புரியும் என்ப பதினெண் குழுப்
ஏவாக்கட முன்வர ஒத்திரைக் குறுதல் பொருத்
ஏவத.

இனி, வடமொழில் என்ஸர்க்கும் பொதனாலும்
அம் கிள்க்கும் வைப்பியிரண்கத்தைச் சொல்லுமிடத்து
முழு வாயிகம் குளிகை ஓம்பல் என்றும் மூலத்
தொழில்கும் பிரீர் வைப்பியிரண்க் கூறப்பட்டிருக்கின்றனர். ஒத்திரைக்கத்தைச் சொல்லுமிடத்துக், குபவ
ஒற்று கூக்கோள் தங்கள் கோல்லர் தட்டார்த்தச்ச
நீலப் பைத் வன்னார் குத்தர் பாணர், வேட
கள்விலூர் அங்கிலூர் ஏவல் இழிகுலத்தோங்
மதவேர் என்றும் இவ்வளை ஒத்திர வகுப்பில் அடக்கிக்
கூறப்பட்டிருக்கின்றனர். இவ் வடமொழில் பொத
ஆண்படி பார்த்தாலும், உயர்தோருள் கலைவருள் கானி
பளருங்கிப் வோகான்கள் இழித்தோக்குரிய ஒத்திரிய்
பெயராற் கூறத் தெரிதால் ஒத்திரு குற்றமுடைத்தாலும் கூறுகின்றனர்! ஜீபோ! அறிவாகமயின்

१. அபிமர் வோகான்கால்
நீர்த்துக் கேய்க் குழுக்கி

கிளிக், இடுபேறிப் புதுமதல்களுக்குப்பிரிப்பாக
அங்கூர வாயில்கு, அவ் இருங் கிடமிகுடுத்து,
அவர் உள்ளால் சொல்லும் உடுக்கூட காலும் வாஷிக்கியும்,
நால்கால் உத்திரிக் குரித்தும் அயர்களுப் புலவர்களும்
கால்நிலைப்புத் துவக்கப் பாதாகத் தமிழ்நாட்டாகவிப்
வோகான்க்குத், கிடும் கால்நிலைப்புத்தை மாற்றுத்,
‘நீட்டின மாத்திற் கூப்பார்த்தலேடு’ எப்பு அவ்விரியிப்
பார்ப்பனர் அவரை மிகவும் கழிக்குத்தாகுத் காலங்களை
கட்டுக்கொண்டு, சேர்ம் வாய்க்குமிபோதும்வரும் அவர்கள்
ஒத்திரைனால் பிரசாது சொல்துதான், காலாருத்தி
நாயனு காலத்திற்குப் பிற்பட்ட சமிக்கும் வடால்களின்
அங்கூரமே அவரைச் சூத்திரைக் காபுதீக் கூவப்பு
சேர்த்துவிடுதான் தயிர்த் தாலானு, இப்பிரபுட்டு
காலத்தில் எழுந்த ததுக்கால் அராட்சியால் கோல்க்கு
குழுப்பக்களில் அப்பட்டு வோகானிற் கிலிக்கப்பார்
தொகை மிகச் சுருக்கிப்போனவே, குரிம் பார்ப்பனர்
இழித்துக் கூறத் தூதிர் சுக்குஞ் சொல்லுகிறுப்
பொருள் தெரியால், அவ் வோகான் தாலும் அச்
சொல்லிக் கூம்க்கு உரிபுதென் கொல்லி அச் சொல்லால்
தம்மைத் தாலும் வழங்கிக்கொள்வாராலுக்கன். இவ்வளைம்,
இன்னாள்க்கூல் இது சம்பத்தவு பிரூர் தம்முடு ‘அத்தா
னிகள்’ என்ற கிரித்துவமத்தினர் இக்க்காலங்கு
பெயரைத் தமக்கு ஓர் அளிகளுகை ஏற்றுக்கொண்டு,
‘அஞ்சூனிகள்’ என்றும் அப் பெயரினுடையே தம்மைத்
நாம் சொல்லிக் கொள்கின்றனர்! ஜீபோ! அறிவாகமயின்

பெறுமிகுந் திருத்தம் இரண்டு ! இப்பிற்பட்டதாகத்தி
தோற்றப் புள்ளுக்கள் பலங்களும் தான்களையிலும் முடிய
உள்ளதைம் ஆரியப் பார்ப்பார்க்கும் அதை வழிச்சொல்க்க
மலிவார்த்தாகும். வெள்ளுக்கள் குத்திரை வழியாக
மலிவார்த்தாகும். வெள்ளுக்கள் ஏற்படுகின்றியல்லது. செப்பு
நாட்டுவேல்லும் திருத்தம் இரண்டு வகுக்கும் திருத்தம் இரண்டு
அந்தாக்கும் ஒருத்திட்டார். வெள்ளுக்களிற் கந்தம்
உடையேலும் இப்புட்டுவேலும் தெரிந்துவருகின்று. ‘வெள்
ங்களின் பங்கை வழங்கவாரும்கூக்குத்தால்லாம்’ எனில்
இந்தாவர் விருத்தாரிச், இவ்வகுக்கள் புகுமை அன்ற
ஒன்றாக உயர்த்துவதைக் கிருத்துக் கூற, கீழ்ப்பட்டு
இவ்வகுக்குத்தாரிச் என இழித்துக் கூறுதல் என்னை
என்ற அவ்வரியப் பார்ப்பார்க்கும் அதை வழிச் சுற்றுத்
காப்பும் மிகவும், அப்போது அவ்வகுக்கள் மிகவும் ஆழந்
குழ்ச்சியுடையாப்பி குத்திரைக்கும் பெயரை எடுத்த
மிடங்குதல், அது குத்திரைப்பெயர் கொண்டு அவ்வகுக்கு
ஒத்தில் மிகவுமித்தல் வேண்டும். கிழ்கள் சுற்றுத்திரை
உண்ணாகும் வைப்புமிகுப்பும் இல்லையோ ஏல்லாம் அது
குத்திரைச் சொல் காத்துப்பும், அதை அல்லாவில் எழுதியும்
அவ்வகுக்குதல் வர்தனார். அவு சம்பந்தமங்களைத் தெரிர்க்
கொண்டும் ஆரங்கி புரையின்றாக்கானும், வட்டுமாடு
கில் எவ்வகையிலை எழுதிவைத்தாலும் அவை நம்மை
பெல்லும் ஆரங்க்குப்பாராம் கடவுள் அருளிச் செப்புதல்
ஏதாலே கம்பிவைவாருமான தமிழ் கூறார் சிலர் நாம்
வெள்ளுக்குதல் தம்மைச், ‘சுற்றுத்திரை’ என்ற
செல்லப் பெருமையார்ப்பட்டுவிடுகின்றன ! குத்திரை
என்றாகுத்துப் பொருள் ‘பாட்டுமை விடுதலே,
‘பிற்கு வால்வேலை செப்போர்’ என்பனவாதால் அம்
கீழ்க்கும் என்ற விளக்குதலால், தம்மைச் சுற்றுத்திரை
கூறுவேர். தம்மை ‘ஏன் மொட்டயர்’, ‘ஞால்வேலிக்காரி

கூறுவேர் வெள்ளுக்கள் தாழ்த்துவதும் ஆக்கி கூ
ங்கு கூத் தாழ்த்துவதுமே ஒத்திருக்கின்றனர் ! தமிழ்க்
உத்திரிக்க வெள்ளுக்கள் குத்திரைக்குதல் தாழ்த்தி
கூக்குப்பொருட்டு ஆரியப்பார்ப்பார் அதேவைக்கும்
கருத்துமானிருதல் பல ஏற்பாடுகளைப் பிற்காலத்திற்கு செப்பு
காவத் தக்கவுதான், தமிழ்க்குதல் வெள்ளுக்களே இன்றை
முதல் சிறுங்கு சிறப்பும் கங்கையும் ஏகிகும்
வளிமையும் உடையாரியிருக்கலால், அதையுடுத்திக்கூடும்
பொருட்டு, அவ்வகுக்கு அடைகி அமைதிபாய் வருந்தல் குடு
மக்கள் பல்கையும் அவ்வகுக்கு எதிரிகளாகக் கொண்டு
அவனுடு சிலைக் காத்திரைச் சொந்த விவரா ‘வைதியா’
என்றால் சொல்கிற தாண்டிக்கூடு, அவ்வாறும் அவ்வகு
வெள்ளுக்கள் தமமிழ் குற்றக்குத்திரைக்கூடங்கி அவுள்
கொட்டி மாருதுதின்கும்படி செப்புக்கூடு, அவ்வரியப்
பார்ப்பார்க்கிய நாம் அவிர்ளாவியும் உயர்த்தாக்கிக்
தனிசின்று கொண்டு, அவரிடும் போரிசைக் கண்ணுரிமீக்
கண்டு மகிழ்ச்சிக்குருக்கள் இவ்வசெப்புதலை குற்றுக்கி
யால், தமிழ்க்குதல் முன்னே ஒருவர்க் கொருவு உதவி
யாப் பூற்றுவதினாலும் உங்கட் அமைதிபாய் வருந்தல் குடும்பக்களின்கும்பும் இப்போது பக்காடிய காத்திரைப்பாய்
அரிசுது ஏற்றுவாயியிருதல் பக்காடிய பிற்காலத்தின்றன, நமக்
குரியவ்வகுக்கு காத்திரைச் சுவியை என்றால் குரியப்பாய்
கண்டு தமமிழ்க்குதலையிடுவதற்குத்திரை ஆயியப்
பார்ப்பார் பாட்டுக்கபிழியக்கின்ற தமிழ்க் கோராயிடு, அவிர்ளாவிக்குஞ்சு நாம் வெள்ளுக்களைப் பக்காடிய து அவு
குடைய கலங்களைப்போக்கு நாம் காப்பந்து வருகின்றனர் !
இவியேதும், இத் தாண்டியிழ் காட்டித்தான் தமிழ்க்குதல்
தம் பக்காடிய வழக்க ஒழுக்கங்களைப் பண்டாக் களிக்குதிழ்வு

22
தங்களின் உதவிகளுக்கு ஆரப்பது திறனிக்கு, அதிக்கிடையாத சூரிய விலைகளின் மீது நம்மை நிற்கத், நம்மை உண்ணொயாத உயர்த்துத்தகுரிய நூற்று மூடையால் நம்மை உயர்த்தி ஒருநித்து வழியை ஏற்றுதல் கிளக்குத் துயங்கவேண்டும்.

ஈ. அருளும் அன்பும் உடையாடு உயர்த்த சாதியார்

நம்மை உயர்த்துத் துரிய தமிழ்மூறை யாதென்ற அந்த அறிவும் அன்பும் அருளும் உடைய ஒருங்கு பார்த்து மீதுகிடைக்கும் தீக்குசோய்யாத அருளொருங்கு என்ன ஒழுகனாற்றினான் சிந்ததாய்த் தன்னை யூபார்க்க என்ன உயர்விகியுங் தனும். இது,

"கொல்லாள் புனரை மறுத்தீரீசுக் கைக்கப்பி எவ்வாறு பீறுக் கொடும்."

என்றால் தெப்பத் திருவள்ளுவர் திருக்குறளால் கூறி விவரிக்கும். எந்த உயிரையும் கொல்லுதலும் ஆரை கொன்ற அதன் மூன்றாத் தின்குறுதலும் ஆகது. என்ற மூன்றாத் தான் பிற்பு ஜன்ன என்பதை என்னம் ஆகும் அருளன்? என்ற ஆசிரியர் திருவள்ளுவர்களை, கொல்லும் புனியும் கீங்காதார் அருளும் மூன்றாத் திருவள்ளுவர். ஆசிரியர் என்னிறந்து மாடு மாடு குத்தி முதலை உயிர்களை வேள்விவேட்டிக்கூடுமென்று சொல்ல என்று கொன்ற தின்றையையால் அவர் அருளுமானார்; அதனால் அவர் உயர்ந்தோர் ராதலும் இருக்கும் ஆதாரம், அவரைப் பின்பற்றி, அவர்களிற் பெயர்கள் நம்மை 'சந்திரியர்' எனவும், 'ஷாவியர்' என-

அருளும் அன்பும் உடையாடு உயர்த்தாதியார் உடையாடு கொல்லிக்கொண்டு உயர்வு உதடுதலால், ஒருவர்க்கு உயர்வு கூறுவதையெட்டாது. கொல்லும் புலாதுவாலும் கீங்கி அருளொருங்கால்ததில் வகுத கிளைபெற்றால் மட்டும் ஒருவர் வேளாங்கால்போல் உயர்த்தாவாலும் இப்போது நம்மை சந்திரியர் எனவும் கவியர் எனவும் கற்ற நம்புக்குப் பெருமைதோடு தமிழ்க் குடும்பங்கள், வேளாங்கால்போல் கொலை புலி கீங்கித் தூய அருளொருங்கால்தோலாப் கடக் கின்றுக்கொள் வென்றால் அதனுடலை, வேளாங்காலை பண்ணட்காலன் தொட்டிட தமது நான்னறவர்கள் கில்கந்த உழுது பயிர்களைப் பல உயர்க்க கிளைப் பண்ணட்காலை கிலைக்கக் கொரிக்கு, அயற்றை உணவாக அருட்டி, மற்றை உயிர்களைக் கொல்லாமலும் அவற்றின் ஊரைத் தின்னுமதும் அருளொருங்கால்தின் கண்ணராப், இன்றை நம் ஏனை என்ன மக்களாலும் உயர்த்துக் கொண்டாடப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இயற்கையில் உயர்க்கிடையாப் பிற்கும் கண்மக்களை வர்த்தே 'குத்தோர்' என்று சொல்லி கிட்டால் அவ்வளவில் அயிர்களைத் தாழ்த்திக்கூடல் கூடுமோ? கொல்லுப்பில் யாகிப இழித்தவற்றைச் செப்பும் ஏனை வகுப்பினர் தம்மைப் 'பிராமணர்' 'சந்திரியர்' 'கவியர்' என்ற எள்ளா கற்கொண்டால் அவ்வளவில் அவர் உயர்த்தாராப் கிடுதல்கூடுமோ? இரண்டுபீல்லை. இது பற்றியின்றே தெப்பத் திருவள்ளுவர் 'பிறப்பொக்கும் என்ன உயிர்க்குஞ் சிறப்பொள்வா, செப்தொழில் வேறு ஆகம யால்' என்ற அருளிச் செய்தாரென்க.

இனி, மக்காலப் பிறதோர் தம்மையைத் தட்டி வருக்கும் பசியும் கோயும் வதுகையும் உண்டென்பதைச் சொன்னார்தது, அவர்பால் இரக்கமும் அன்பும் மீதாப் பெற்று அவர்கள் சோறு தந்த பகிலை கீங்கியும், மருத்து ராப் அவர்க்குச் சோறு தந்த பகிலை கீங்கியும், பொருள் வழங்கி வறங்க கோறைத் திர்த்தும், பொருள் வழங்கி வறங்க

வயத் தீர்த்தம் ஒழுகுவதே ஆன் இதைம் மறுவடிவு
உண்டால் எப்பதற்கு இன்றியவையாத கல்லியவினாலோ அதை
ஏத்தன் வோர்க்கி. இதுவே அவர்பாருக்கமூலம்
இல்லைப்பட்டு ஆரியப்பார்ப்பனர் பால் இல்லையினால்கூறாத
எவ்வும் உணர்வு. தம் மனத்தவர்ஸாத்திரீந் எவ்விடையும்
பரிசுதாம் திட்டாதாம் பிக் வஞ்சிவைக்குத்தான் பிடி. சோதன
நால் குட்டாக்கிடுத் தேட்டாது. தீட்டுப்பட்டுப்போடு
ஏன் தீர்த்தம் அவற்றைக் கொட்டாமல் அவையை
ஏன் தீர்த்தம்; தான் சிர் முக்குங் தீர்த்தம் இரீன் சிர் தீ
தீர்த்தம் போடர்; தான் குளிக்கும் சிர்த் தீர்த்தம் பிரதி
இருந்தாற்றும் ஒருப்பார்; தமது விட்டுத் திக்கிணால் இரீ
ந் கிர்த்திருக்கவும் இடம் போடர்; பழந்தமிழு
தூதாலையினால் பால்கள் தம் தெருவன்கைட இருந்து
ஏற்கும் மக்கள் ஒப்பார். எல்ல விலையையிற் தீர்த்த உதவு
வேண்டும்தான் அதனைச் செப்பாத ஆரியப் பார்ப்பன
கோபும் வறுபவையுமினால்டு தமது விலையை கெட்ட ஏன்
கோகாத் திரும்பியும் பார்ப்பனா! கடுசிலையுடையிர் கூ
பின்னன்! இனி, இவர் நான் கற்ற கல்லியத் தம்மின்
நீங் அல்லது பிரதிவரக்குங் கற்றுக்கொடார்; தம்
மொத்தம் மட்டுமே கட்டுகிறே யெத்தற்குரியவா
னல், சௌபார் அவ் விட்டுதல்களைக் கந்தலா
நென்பார். தானோதம் விட்டுதல்களைச் சிர் ஒதின் அவ
ஏதன்பார். தானோதம் விட்டுதல்களைப்படும், அவற்றைக் கேட்டிர
ஏன்கவேண்டுமெனவும், அவற்றைக் கேட்டிர
ஏன்கி ஒருவின கூத்தை அவற்றை சொல்லியில் கூறுதல்
வேண்டுமெனவும் கூறவர். இவையின்லாம் அவர்
வோழுதலைத் தமதுமுதலான மிருதி அல்லன்ற் யாக்க
ஏன்னாம். இவ்வாரியப் பார்ப்பனர்க்குப் பிற்மாடு கீ
ஏவ்வனவு இருக்கம்!

அதைம் அன்பும் வோராள் உபர்த்தசுபிரார் உடு

கிரித் தலியிழங்க்கலான வோராள் கோவையை
ஞ் என்ன மாற்கிடத்தாம் அன்பும் இரச்சூழல்
உடையால்ப் பசித்து வருக்கினுஞ்ச்சு அப் பசிவைத் திர்த்
நாகு அந்தசோத்து மிடிக்கூம், சீர்விடாப் தனித்தான்
அந்தக்கல் குலங்கள் தன்னீர்ப்பந்தன் இரயங்காக்
கணும், வழிப்போவர் தங்குதந்துக் கந்திரங் சாவடிகளும்,
கோபுற்று வருக்கினுஞ்சு கோப்பிரிக்கும் மருத்த விடுதி
கணும், கல்வி ஏற்கிற்கும் கல்விக் கழகங்கள் திருமதிகளும்,
கடவுளை வழிபடுத்தாது திருக் கோவிஸ்கூழும்
பண்டுதிரட்டு ஆக்கங்களும்துப் பல்வகை அரங்கங்களும்
செப்திக்கின்னளர். அவைமட்டுமோ, பொருளின்றித்
தம்பாள் வர்த புலவர்க்குரு நால்வேர்க்கூழும் மக்குவைப்பிரைந்
கொட்ட கொடுத்து, அவர் தம்மால் உலமிற்குப் பல கலை
களை விளைவித்திருக்கின்னளர். வோராள் இய்வைம் பல்
வகை அறங்களைச் செய்தலைக்க, அவற்றை இன்று
வரவரில் துப்பவைகள் மட்டும் பெரும்பாலும் ஆரியப்
பார்ப்பனராயிருத்தலே அதியாதர் யார்?

ஆரியப் பார்ப்பனர் தம்மினத்தவர் அல்லது
வேலேருவரி தமக்கு அன்பாரதல் பற்றிந் தம் விட்டற்கு
விருத்தினால்ப் வர்தால் அவர் எவ்வளவு பசிவோடுத்த
முகங் குழுமத்தாரவிதம் அவற்றைப் புந்தின்னையில்
இருக்கச்செப்பு, வாயிர்த்தவை அடத்தக்கிடிக்கூடு
தாலும் தம்மினத்தவரும் உள்ளேவிருக்கு என்று கிளாஸ்
புடைக்க மென்ற தின்த முடித்தார் பின்தியாக
பசித்துப் பாதீமிர் கோள் அவ் கூடுதலைக்க வாயிர்
தலைங்கை நடைபில்லைத்து இருக்கி, பால் எக்கிர
கோகாத் மனங்குத்தான்தான் அது குறைபார்ய் கூன்று
இன் அவரே நாம் கூன்றான்பட் எக்கிரக்கிலைபக்
கையில் தாக்கிக் கொண்டு தெருவேலுச்சன், அவாக்கு

ஏன்று தெப்பதையின் உண்ணுமையைக் கண்டு
நடத்தி, வோகாராவாச் பண்ணக்காலங்களைத் தொடர்பிடுவாக
நடத்தி அதுவாழ்வுக்கூட்டுவின்கூட்டுத் திற்கும் வழகுவாக
மங்குபை அதுவாழ்வுக்கூட்டுவின்கூட்டுத் திற்கும் வழகுவாக
ஒழுகுவே அவர்க்கு என்றும் மங்காத் தெருக்கமையும்
இனால் எடுப்போதியும் தெரும் என்க. தொன்றுதிதாட்டு
அது சமத் அதுவாழ்வுக்கூட்டுவின்கூட்டுவின்கூட்டு
எடுப்பிடுவாக அதிவாழ்வுக்கூட்டுவின்கூட்டுவின்கூட்டு
வோகாராவாச் செட்டும் ஆர்க்குப்போதும் பார்க்குப்போதும் அலு
கீர் ஆரியப் பார்ப்பாலாப் பார்க்கு அவர்போது அலு
வோகாராவாக்கூட்டுவின்கூட்டுவின்கூட்டுவின்கூட்டு
விரைவுப் பார்ப்பது அவர்க்கு இயங்கக்கூடியன் இறங்கபது
அவர்கள் திருவிழாக் காலங்களிலும் எனைச் சிறப்பு என்று
களிலும் என்ன வருப்பினாகவும் வேற்றுமையின்றி ஒருங்கு
காலத் தடவிடுந்த உணவுகளைக்குதலாககியே 'மிகேடு
பூசை' கற்றுமாற்றுக் கண்களியப்பட்டு. அதுகிறக்.

⑥. ஆரியப்பார்ப்பனார் தமிழழைப்பு சிவத்தையும் இகழ்தல்

இன்னும், ஆரியப் பார்ப்பனார் தமக்குப் பல்வகைபாடு
ஏதமிருந்து தமிழ்மக்களைவாஸ்வருபும் ஒரு தொடர்பு
படித்துச் சூதித்துச் சூதித்து அல்லாமலும், அ
பார்க்கு முன்னேதொட்டுத் தமிழ் மேன்மக்கள் வழிப்பட்டு
அது மூழுதற் கடவுளாகிய சிவிராஜையுடும் சூதித்து
தெப்பதை இவ்வநிலையுடன் அத்தைத் தமத
விட்ட விருதுவாலும் எழுதிவைத்திருக்கினின்குருக்கு
தமிழ்மாழி அவர்க்கு எட்டிக்கீழிலும் காப்பதாகும்
இந்தப்பட்ட தமத் சமஸ்திருத போற்றியினையுஞ், சிர
நாற்குஞ்செட்டு முன் தொன்றிப் பல்வொழிக் கலை
புடைவாப் வழங்கும் ஆக்கிலம் இந்தி முதலான் மெரி

கலையும் எவ்வளவு உயர்தலும் பேசுவேன்டுமாகிறும்
அதற்கு மத்தியத்தில்லை. இன்ன காலத்திற்குலும் தொன்றிய
தாப்பி, பண்ணக்காலங்களிலேயே இரண்கண இங்கில
ஏர்ம்பிடுப்பது, என்ற வளங்களுக்கு சிரமித் தீவிட்டுக்கூடிய
காற்றுமையும் கால்தறி சூதித்தொகை சூதித்துக்கூடிய அளவு
குத்திலி படிப்பாளிகள் என்ற இந்தித்து முகன்று எளித்துப்
போய்க் கூடி தென்றுமிக் காட்டில் பிரத்தவங்களிக்குத்தும்
இவ்வரியிப் பார்ப்பனார், வடைஷட்டிதால்வர்களிலும்,
அவர்கள் தக்குமூடுதை மொழிகளில் எழுதிவைத்திருக்கும்
நால்கிளையுமே என்கிரமுக் கொன்டாடுவேர். இவர்களிற்
சிற்கில் தமிழ்மாழியைக் கற்றுத் தமிழ்ப்படிவார சிறுச்சு
பொருளுடேத்தும், இவர்களை இருங்கி ஆராய்க்கால்
இயங்கனுச் சமிக்குமியும் தமிழ்மூடும் தமிழ்கருப்பும்
இயங்காரராவில காணப்படுகின்றனர்; அதனால், இயங்கன்
தமிழ்க்கிறது வரி நிறப்பியைப்படிக் கங்கிப் பிற்கால்
நென்றுத் தங்கு புப்படும். இதுமட்டுமோ, தமிழ் காட்டிர்
பிரத்தகுளி மூழுமுதற் கடவுளின் உண்ணுமையை காட்டி
யாருளின் திருக்காசம்பாத்துச் சுதானான காவசமாகினி
யரில் மூலர் அந்தனாக்காலிக்குத்தும் அவர்களைப் புது சூதித்து
எனக்கூறி, அவர்கள் அருளிச்சிசப்த அல்லினாக் சூதித்துப்
பண்டரப்பாட்டேன்று இந்தித்து, காவலோனர் மிகுநியையுள்ள
திருக்கேள்வேலி முதலான அர்களிலுக்கடக்க
சிவபோன் திருக்கேள்வீல்களில் ஒதுவார்பாடும் இத் தோடை
திருவாசகங்களைத் தாம் செய்வோடுத்துச் சேட்டற் பார்ப்ப
பன்னராயிப் தமக்குந் தீட்டாம் என்ற ஏருதி, ஒதுவார்
அயற்றைப் பாட்டுத்தொட்டும் மூன்சே ஸ்மியரிடிக்
திருக்கீத பெற்றத்திருக்கும் அவ் வரியப்பார்ப்பனார்

காலினமிட அத்துபேசும் இந்தம் பார்ப்பனால்
காலினமிட அத்துபேசுப்பட்டத், தமிழராற் பெரிதும்
தமிழராற் சட்டங்கையைப்பட்டது; தமிழ்த்துப்பு
பேச்சு ஆரீடி செய்யப்பட்டது; தமிழ்த்துப்பு
பேச்சு வெளியிலை மூலம் கொல்க்கிளை, மூலம்
மாலிஸ் வெளியிலை அத் தெவார் திருவுடுமுத்திரிச்
ஏழிலை, ஆரீப்பேசுப்பை தம் கணக்கில் போக
இதிரிச் வருனாச் சுகாவிலிருந்தன திறுத்தவாக்கிலே
இதிரிச் வருனாச் சுகாவிலிருந்த ஆரீப்பேசுஷ்களை மூதலில்
மூலம்தோற்கெல்லாம் சுகாவிலிருந்த ஆரீப்பேசுஷ்களை மூதலில்
ஒத்துப்படி, அத் தெவார்களின் திருவுடுமுத்திரிச்
தெவார்கள் எப்படித்த மல்லாமல், சிவபோர்ண
ஏழிலை ஆரீடி செப்பதீட்டை மல்லாமல், சிவபோர்ண
ஏழிலை போதுக்கு சேவா திருவுக்காலை மூதலில்
ஒத்துப்படி அத்தெவார்கள்! இதனிலை
நாதபதிக்கு ஒத்துப்படி அத்தெவார்கள்! இதனிலை
வோராள இழிபுத்தத் தந்த வேத ஏதுவெட்டும்
இழுமத்திலே, தமிழாட்டி திருத்த செய்தக்குறுத் செய்த
கள் புக்கத் தண்ணையின்பாற் சிவபோர்ண் திருவுடும் தாங்க
கடுப காவத்திருத் தொன்ப வரலாறுகளை இவ் வரியிய
பார்ப்பனால் இத்துப்படி ஒத்துப்படி, வகூட்டித் திருத்து சிர
தெப்பங்கள் வளங்கிப்போன தாங்களின் வரலாறு
கொல்க்கும் கிரும்பிக் கற்றுக் கொண்டாடுவி
இவ்கள் சிவபோர்ண் கோவில்கட்டுத் தெல்லுதல் தமிழராற்
பார்ப்படுத்துத்து, தம் ஆரீப் மூதறகளை ஆக்கி
தழுஷ்தத்துக்கொம்பாம். இவர்கள் கடவுள் ஒத்துப்படி
தெல்லாமல், தம்மைபே கடவுளாகக் கருதுப்
காற்கிள் என்பதற்கு, இவர்க்கட்டு தண்ணையாக உருபி
மீராக்காதல் கடவுள் இல்லையென மறுப்பதற்குத்
சங்காசிலியச் ‘ஈவேசுடவுன்’ என கட்டிய மரமாற்
வேறாகத் தெள்கைபை இவர்கள் அவைவாறுப் படி
கொஞ்ச கட்டுத்தாழும் கால்கு தணியிப்படும். இந்து
மீண்டும் இவ்வரியப் பார்ப்பனால் தமிழழுஷ்தத் தமிழ்த்து

கொயில் தமிழகையும் தமிழப் பெரிதையை, தமிழ்த் தெப்பு
ஏந்துகைக்கப்படுகின் இது மௌசிலியெல்லாம்
தமிழ்த்தொட்டுப்படி ஏதையும் இதுவிடத்தாகுதலே
இவர்கள் கடவுள்கள். தம் அயக்கம் ஒத்துக்கொடு
எனவும் ஏற்பதற்குப் பிக்குச் சிருதை ஏதுவை உத்தைந்
தமிழ்த் தொட்டுப்படி சொல் அப்பு ஆரீயர்கள் தமிழ்ப்பிக்
மிருந்து வர்த்தனை கட்டுத்தாலும் திட்ட அப்பாறை,
பெல்லாம் எப்படிபோ செப்பதையும்! இவ்விதம் இவ்வால்
நிறுக்க.

கி. வேள்ளன் ஆரீயத்தையும்
பார்ப்பணங்களும் கொண்டாடி

ஒனி, வேள்ளன்தோ வென்றால் வர்த்துறை குடும்ப
பேசுத் தீரியப் பார்ப்பணங்கள் அத்துறை
முகமூலம் மன்றத்திற்கு அவர்க்கு வேண்டுத் திருப்பக்கை
பெல்லாம் இந்துகையை இசையும் மன்ற சேர்னுமிலை
செப்பதற்குகின்றனர். மன்றமிலையில் வர்த்த ஆரீப் கிருந்த
கிளங்களும் இவ்வகுகளும் பார்ப்பாக்கைக்குக் கூறிக்கூடும்
பொருள்களும் வேள்ளன்கள் வழக்கிலிருக்கின்றனர். தமது
தன்மூறாப்படி, வேள்ளன் ஆரீயப் பார்ப்பணங்கள் குல
ராகக் கொள்ளக்கூடாது திருத்து, திருமணக் களைக்கிடும்
தென்புலத்தாலை வளங்கும் களைக்களிலும் திருக்கோயில்
வழிபாடு செப்புக் கலங்களிலும் போ திருப்பு கட்டளைகளிலும்
அவர்களையும் வருகின்தாற், தம் தமிழ்அத்தனைக்கு
அடுத்த நிலையில் அயக்கமும் குவராக்கையுத்த அய்க்கும்
வேண்டுவன்வெல்லாக் கொடுத்த வர்த்தன்; இந்துக்
கொடுத்த வருகின்றனர். சுவாஸம் ஆரீயர்கள்

ஏப்பதற்கு, அன்றாளிக் கடல் நம் தமிழ்நாதர்க்கு
யெப்படுவதை இருப்பது, ஆரியம்பாவினரே தா
யப்பிரித் தீர்த்தை ஒத்திசூல் கொல்லின் மூலமிடு
படிக்கவேண்டும் நியூச் எவ்வளம் ஓய்யக்கவிடாது எ
திருமிகும் தீர்த்தாதால் எவ்வும் கோர கண்டு தெளியிடவு
இன்னை, ஆரியம்பாவிப்பார் தமிழங்க்கவரங்கள்,
நியூசீலாந்து மும்போதும் அகாடத்தஞ்சு தினாயன்
நியூசீலாந்தும் நியூசீலாந்தும் உடையாரப்பாக் கொட்டி
கூடியதோடும் குரவுகளையும் நியூசீலாந்து நம்பினாத்
ஏனும் பொல்கார் கட்டியிடுகின்றும், தமிழங்க்கவரங்கள்
நியூசீலாந்து நம்மை நாதர் புறப்பட்டிருது வருவா
மை அம்பரியப் பார்ப்பனர்க்கும் பிரத்திக்கு தம்
வோன்று சுர பெர்க்கான்திருமூலதொழரப்பாக் கொட்டியிடவு
அரூருமிகௌனும் என்கி மூற்ற வெடுத்த சொழியப்பட்டு
தல் இது பீவிரியுமொ அங்கி இந்தீஸ் இவ்வளம்
தூத்து, வேற்றுவது கூற தலைக்குவாம்.

ஏ. தொல்காப்பியரும் வோன்றானாரும்

இங்ஙது பஞ்சாட்களை தொடக்கிஸ் கிருந் திரு
மும் உடையாரப் வகும் வோன்றானான்போன்று குறிப்பு
இரண்டும், இத்தாயை கிருந்திரப்பும் இல்லாத வகையை
இன்கைப் பிரதானம் சுத்திரை வகைப்பிரதானங்கள் கற்று
அதனை எடுவதீரை பிரமா அறிவுக்கோர் எவ்விட ஒப்புவரோ? ஒருகிறீதம் ஒப்பாங்கே. அந்தத்
தொல்காப்பியரும் தொல்காப்பியரியாகிப் போன்றாப்பீவனாரும் சு
விப்பிரவூரிப் பூலைப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்
தன் வோன்றான் சுத்திரைகள் கூறிய தொகை பெற்றின்;
வெளியிடுவதை வில்லை என்றால் இந்தை வகுப்பினால் எனக்
கொட்டியிடுவதை, அதன்தாக வகைப்பாத் தொழில்
களை அவன் எடுத்ததைக் குறிக்க வகைப்பாத் தொழில்

கூறும் கூறும். ஆரியப் போன்றாப்பியரிப் போன்றான்
வோன்று கொட்டியிடுவதை சுத்திரைகள் வகைப்பாத்
கூறியிடுவார். அந்தான், சுத்திரை என்றால் தொகை
வட்டமூழிப் பெருவரையின் பயன்படக் கொல்கிற அளவுக்கு
அத் தொல்காப்பியர்த்தின்கண் அத் தொள்ளை் அயலைக்
குறித்திடுவதெனில்; “வகுப்பின் பெறுவை வகைப்பா
த் தொல்காப்பியரைக்” என்று சுத்திரத்தில் ‘வகுப்பின்’ எடுத்த
வட்டமூழிப்புத்தொகை அயர் எடுத்தான்திருக்கவிட்டு
வோன்றானாபுத் தொகை அயர்க்குப் பெயராக வகைப்பாத்தொகை
அயர் அச்சு சொல்லி அயர்க்குப் பெயராக வகைப்பாத்தொகை
இல்லையான்து கொட்டியிடுவதை வகைப்பாத்தொகை வகைப்பாத்தொகை
கொட்டியிடுவதை தொல்காப்பியரிப் போன்றான் சுத்திரைக்
கூறும்து தொல்காப்பியரிப் போன்றான் சுத்திரைக் கூறும்து
இனங்குவதன்தென்பது பெற்றும். அப்போதிருமாதிரும்
அந்தானாபுத் தொல்காப்பியரும் வகைப்பாத் தொல்காப்பியர்
அவர் வோன்றான் காண்கள் முறையாக்கல் வகைப்புத்து
வகைப்பாத் கூறுமாறு கூறுதலின், வோன்றான் கூறுதல்
ரெக் வெளிப்பாடுவார வகைத்துக் கிளக்கி கூறுதலை
மிகும், அவர் தம்முகச் சுத்திரைகள் கூறுதலை
காப்பியருக்கும் உடன்பாடுபோடுவதெனில்; கனம் உற்றுப்
ங்கள்காம் முறையாக்கல் வகைத்துக்கூறுப் பக்காமலே
அவனாகச் சுத்திரைகள் கொட்டியிடுவதை ஆரியப்
கருத்தை மூன்றிலூடின் ஆரியப் பித் தொல்காப்பாதர்
கூற்றும். ஆரியப் பின்னாலே இந்த வகுப்பினால் எனக்
கொட்டியிடுவதை, அதன்தாக வகைப்பாத் தொழில்
களை அவன் எடுத்ததைக் குறிக்க வகைப்பாத் தொழில்

உழுதுபுதுவீதும் வாயிலைவித்து, செய்தி
விவரிப்புடைப் பால். ஆரியர் வகுக்குத் துக்கிரவாகுங்
வெள்ள அட்குகும் ஆரியர் தென்கும்பிவாகுங், கு
ஞ்சுக்கும் அவர் அவ் வெள்ளக்கும் குற்றெவந்தலூடு
ஒன்றைப் பற்றிடுப்பா; மற்ற அவர் அவ்வாறு அவையாக
ஆரியருக்கும் அவர் உதாச்சிலைச் சிற்றதா;
வைத்துக் குறுமாதபோலேயே,

“வெள்ள மாத்துக்கு உதாச்சு அவ்வது
ஒன்றை மொறப் பிறவைக் கொட்டுகி”

எவ்வேற்ற ஏற்றுரையின் அவைகள் குத்திரவா
வைத் தமிழ்க்கு குத்தங்குதல் துணியப்படு
வேஷம், வெள்ளர் எடு கொட்டுத் தாடாக்கிக் கு
நோட்டு வளப்பிவரும் உழுதுப்படிமுகங்களிலே முதல்
முதல் கண்புத்துக் காலீஸ் உய்குடி, மக்களாதல் பற,
அவ்வகு உழுதுபுதுவீதும் சிற்றதாச் சுவந்தாக்கு காடு
ஏற்றும், அவ்வகு அரச்சுக்கு உதவியானால் அவ்வகு
பட்டத்தினாகும் அமைச்சரும் ஆற்றஞரியர் கொ
தும், அரச்சுக்கு வரிசைகளிப் பெற்றுக் குறு
மன்றச் சூத்திரியர் உண்பதாகும் மேற்குத்திரவா
படித்து,

“வெந்துத் தொழிலிற் பகடாயுங் கண்ணியும்
வாய்க்கார் எஃபா அவ்வெறும் வோருளே.”

என்ற ஆரியர் மீண்டும் குறுதலாற் தென்றியப்படி
இண்ணாம் வெள்ளர் ஒருவாங்கே புரிய சிறப்புக் கொ
தும், அவர் அரசாங்க சார்தா பெறுக் கண்டத் தினா
முதலைப் பெறுதுவீதாயிலும் கூறி, அந்தனான் ஒரி
யீ அதை ஒத்துத்தாங்குவியாததும் அரச்சுக்கு
வரிசைவீற் பல நூற்றில் மன்றச் சுப்புத்தாகுவியாரதாச்
உற்குத்தாங்குவியர்,

“தென்காப்பிவரும் வேணாக்கும்

45

“அவர் காப்புத் தீழிதெர்க்கு இல்லை”
என்றும் குத்திவர் அருளிப்புச் சிறுத்திலை, இது குத்
த்திலையை ‘இழிப்போ’ என்க அந்தியிக்கப்பட்டதை,
வெள்ளர்க்கு எவ்வும் புரியாத வகுக்கப்பட்ட எனிப்
பதினாண் வகுப்பிவராதல் இல்லை விளக்கும், என்
மொழிக்கண் மிகுதியாக் குறுதிவர்த்தம் அயாசிக்குத்
ஒம் இப் பதினையெல் வகுப்பிவருத் ‘குத்திவர்க்கத்’
தின்கள் அட்கப்பட்டிருத்தரிக்கப்படுவே, துதியினும்
இவரை ‘இழிப்போ’ என்பார். இப் பதினொன்முதல்
செல்வதாக் கிள்குப்பக்காலையும், அரசும் பொது
தண்டத் தலையை அமைக்கினம் சிற்றாசர்க்குபீப் அட்க
யானங்கள் முதலையை வெள்ளம் பெறுத்துகியர் அவ்வ
சென்பது தொன்கப்பிவரும் குறுது. அந்தங்கும் அர
ச்சும் வெள்ளரும் அங்கை கேள்வி ‘இழிப்போ’ என்
ஆரியர்த் தொன்பிப்பட்டாக்கிரப்பது எங்கும் பொது
மெனின், உய்ஸ்தோரான் தந்தமக்குபீப் கடவுமகிளத்
நம்கு மேம்பாடுந்தருளுதல் செங்கு முடிக்கும் வகை
நமைய வாகைந்தினாயுள் ஆரியன்,

“அதுவைப் பட்ட மாப்புப் பக்கமும்

நூலை மரபிக் கரசு பக்கமும்

இருங்கு மரபிக் கரை பக்கமும்.”

என்ற உதிவாரங்கும் பொதுமின்பது, இத்தன்ம் அரசு
நூல்த் ‘ஏலோ’ எண்பட்டச் ‘மாப்பிந்’ குத்தாக்கு
அரசாங்க பொதும் வரிகாலக் குதியைப்படை வெள்ளரோ
நூல்; இவ்வதாக் குரிய இருங்கு கடவுமகாலை;
ஒத்தும் வெட்டதும் குதும் உழவும் விளைவாக்கும்
வாய்க்கும் என இல்லை. இங் வாகைந்தொழில்
வெள்ளர் அல்லத் தௌப் பதினையெல் வகுப்பிவை
பட்டிருக்கு அக்காலத் தீவியைச், இச் குத்திர



வெள்ள வகுப்பு

54

தான் முழும் வழிபாடாக ஒத்துப்படவு இல்லை, எனவே சுருக்கி நீங்கள் தெரியும்படிக்கின்றதான்; தொடர்பு இல்லாத சில் வகுப்புக்கள், தொழில் வேள்ளை ஒழுங்கும் வகுப்பினர் பதினெட்டாண்டுக்கும் பெறுபவர்கள் இல்லாமல்வரும், அவர் இல்லையாலே அவற்றின் ஒரு வகுப்பு பெற்றத் தோற்றும் அவர்கள் கூடிய வகுப்பும் அது காலதாம் வகுப்பினர்கள் ஆசிரியன் விடுக்கிருக்கின்றன எதிர்த்தின் அறிக்கை, இவ்வகுக்கிருக்கிற வேள்ளை குன்றும் வகுப்பின்றும் வகுத்துப்பின் மாபியின், மாபியின் “கல்கியன் பெறுவது வகுப்பு எழுத்து” என வகுப்பின் குன்றும் முறையைப் பெற்றத் தொகுதி அதன்பின் “வேள்ளை மாத்தோக்கு என்றும் குத்திருக்க விருத்தி வேள்ளைனை காலதாம் முறையைக்கண் வகுத்துப்பியா தென்மொயினை உருவை வகுப்பிக்கும் வேள்ளைக்கு ஒப்பு ஏரியல்விதமும், அவற்கு ஒருஷுகிறோர் பழுதாயிலையிட்டு வளர்கிற்கிணம் ஒன்றைப் பகுத்துப்பியா அதனால் அது தொழில்பற்றி அன்றாடுத் தேவே பெயர்கள் வழக்கின்றன தெரிப்பார் “கல்கியன் பெறுவது வகுப்பு எழுத்துக்கை” என்கூட்டுத்துறை; இங்கால் தொழில்களில் நலித்தனிக் கிருதங்களிய அரசு வேள்ளை விவரவாத எளிப் பதினெட்டாண்டு என்றும் கால்வகையார்க்கும் பொதுப்பட ஏரியாகும் என்றும் யாம், இனி, அத்தனை வேறுபிரியாமல் அவன் மீது அகப்படுத்த, வளிக்கரையும் வேள்ளையையும் ஒருஷுப்பாக்கி யுள்ளதுமிழு, அத்தன் அரசு வேள்ளை என்றும் முறையையும் ‘யேனேஸ்’ என்றும் அவனைத் தொழில்பதின்மக்களுக்கு ‘கிளேஸ்’ எனவும் ஆசிரியன் ஒதுவன்; அது,

தொல்கப்பியங்கு வேள்ளைக்கு

குத்துமிழு அல் உயர்கள் குத்தும் “கிளேஸ்” முறை ஒன்றே எனவே ஒதுவன். ஒதுவன்மினுமில் அதினர் வேள்ளை என்றும் ஒவ்வொரு தெரிப்பும் தொழில் உண்டு, பார்க்கு, தனித் தெரிப்புகளில் அது என் அரசு வேள்ளை பதினெட்டாண்டுப்பாக்கும் பொதுவகையில் ஏரித்தும் ஒதுவன் அலி, அத்தனைத்தான் அல் வேலையோரை ஏற்குத் தகுப்பாக்கி, அல் தனைகள் ஒருஷுப்பாக்கி “யேனேஸ்” முறையை கால்வகைக்கும் ஏரித்து “என் து ஆசிரியன் கூடுதலாக இலித் தெரிப்புத்தன்மைத் தான்; தூ முத்திருத்தில் ‘பேலேஸ் முறையை’ என்ற அத்தனைக்குச் சிறப்பாகவிய, ‘தான் ஒதுவன்தொழில்; ‘கால்வகை தெரிது’ என்ற அல் வேதாதற்குறியில்; அல் தொழில்களில் நலித்தனிக் கிருதங்களிய அரசு வேள்ளை வேள்ளை இவரவாத எளிப் பதினெட்டாண்டு என்றும் கால்வகையார்க்கும் பொதுப்பட ஏரியாகும் என்றும் யாம், இனி, அத்தனை வேறுபிரியாமல் அவன் மீது அகப்படுத்த, வளிக்கரையும் வேள்ளையையும் ஒருஷுப்பாக்கி யுள்ளதுமிழு, அத்தன் அரசு வேள்ளை என்றும் முறையையும் ‘யேனேஸ்’ என்றும் அவனைத் தொழில்பதின்மக்களுக்கு ‘கிளேஸ்’ எனவும் ஆசிரியன் ஒதுவன்; அது,

“யேனேஸ் முறைக்கும் புனர்த்த காலம்
கேழோத்து ஆசிய என்றும் உம்பு..”

என்றும் உடல்காப்பியக் கிளேஸ் குத்திருத்தல் என்று தொல்கப்படும். இச் குத்திருப்பாகும் ‘யேனேஸாகிய அத்தன் அரசு வேள்ளைராகிய குத்துக்குப் பட்டிடச் சொல்லிய வேல்விச்சட்டுக், எனக் கிளேஸாகிய பதினெட்டாண்டுப்பாக்கும் ஏரித்தான் காலமும் உம்பு’ என்பதாம்.

ஒத்தோம் இதோன் என்னாலும்போதாகவும், பிறிட, ஏன் தூதுப்பீணங்கள் பகுதி உயர்ந்தாதாகவும் இது சொல்லும் குரியிப்பாற் கூறப்பட்ட மக்கள் மதுக்கி, நிரு அபிவாய். வயதும் வயத் சார்க்கிட இடமில்லை, மதுக்கிலே மக்கள் பழுதல்வரியிலோத்திற்குத் தாக்கிக்கூடிய வயத்திற்கு உதவியேவாகவீர்கள், அத் திற்குத்தாற் பெருவாயத்திற்கு உதவியேவாகவீர்கள், அத் திற்குத்தாற் பெருவாயத்திற்கு உதவியேவாகவீர்கள், அத் திற்குத்தாற் பெருவாயத்திற்கு உதவியேவாகவீர்கள்; எனவே தொழில்வேற்றுவதற்கிணங்கே எடுத்துக்கொடுத்து அப்பவர்க்குரிய தொழில்வேற்றுவதற்கிணங்கே எடுத்துக்கொடுத்து அவ்வுரிமைக் கேட்டதான். அதனால் அரசும் மதுக்கிலே மதுக்கிலேத்தின்கண்ணேதான் எல்லித்தங்கப்பத நூழ்நூன் மதுக்குப் புரோஸ் எனவும், “முழுமூத் வருமான முறைக் கொடுத்து, அனிடாத மத்திய ரூபுமென்று எனவும் குரியின் புத்தினாயியென்ற கறிய சூதிய எனவும் அனிடப்பட்டு.

இலை, மதுக்கிலே அவ்வாத முன்னி, குறிஞ்சி முதலாக கிடையுகின்றிடம் மேலேருங் இந்திரன் சிறுப்பாக உள்ளத்தை,

“ஆய் வேட்வேர் குடை-ஏத் தினைப்பொயா
அவைங் வரும் இழவஞ்சு கூடீர்.”

என குரியின் கதுமாறபற்றி உணர்ந்துகொண்ட எனவே, தமிழ்நாட்டின்கீட் பிறக்க மக்கள்க்கு வரும் முன்னி, குறிஞ்சி, மதுக்கம், இய்தல் உள்ளும் கிழவை கிஷப்பற்றி எழுந்த தொன்றுதல் என்கு பொறப்படும் கால்வை தில்தும் மேலோரான சிஸ்மக்கள் தமிழும் சுதாம் கேள்வதற்கு கல்த்தல்கள்களில் கொடி அதையூந் கூடுதல்களைக் கேண்ட இமயமைன் சாரல் கார்பிதுனிசு வட்கு கோக்கில் சேண்ட இமயமைன் சாரல் கார்பிதுனிசு வட்காட்டுக் கருவி, தீங்காங்கு காடுகாங்கள் அமைத்துத் தமது கார்க்கத்தைப் பெறுகின்றனர். அமைத்துத் தமது கார்க்கத்தைப் பெறுகின்றனர். இவ்வளம் பெருக்கின்ற தமிழ்நகூல் வோலர் வருப் பின்னால் பெருக்கின்ற தமிழ்நகூல் வோலர் முதல்வையானால், அத்கே மேக்கட்டங்கள் முதல்வையானால்,

ஒனக்கப் புதின் மிகவிரியுமாதலின் அனவதங்கம் அத்துங்களுட் கீண்டு இல்லாத,

இங்கூம் சால்வைக் கில்தும் அவ்விட் கில்து மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பத்துப்பீணங்கைப் பிரிக்கப்பட்டிருப்பது, கொல்யும் புராதுவாயும் மதுக்குத் தோம் கூட்டட்டு அரசுபுரிதல் வளர்வின்டு உய்தல் உழுவு நடர்த்தல் என்றும் உய்தல் தொழிற்கள் கிளிபெற்ற தின்கேள் ‘மேலேரே’ எனவும், அவ்வரம் சால்வைக் கில்து, அத் தொல்லியும் புதினும் சீக்காமர் பிறுங்காதும் எதுத் தொழில் இசுப்பும் அத் வளர்க் கில்து பளையதுபினைச் ‘இந்தோர்’ எனவும் இருப்பதும் பிரிக்கி வருக்கப்பட்டு, அவரவும் அதிவாறும் ஒருங்கந்ததும் தொழிலுடை தந்தமக்குள்ள உயர் நான்மை கிளிக்கத், 20ஞர் மேலேர்க்கு அடக்கி கட்க்கவும், மேலேர் தல்லியாலும் ஒடுக்கவின் இரிந்த பாதாத்து வரும் இன்வாற் விவையும் அமைதியில்லாம் ஒருங்கந்தங்கம் பண்ணதற் தமிழ்மக்கள் வாழ்க்கை இரிந்த கூட்டப்பொறித்து.

॥. வட்காட்டிப் ருடி பேரிய வோலர்

நாகரிக வாழ்க்கையிற் கிளிக் கிற் தமிழ் மக்கள் இந் தாக்கி வட்காட்டிக் குதியாற்கால் அல்ல. தென்னுடிடின்கள் மட்டும் குதியாற்கால் அல்ல. இவ்வகை இத்துவிழாட்டின் மேக்கட்டங்களில் பக்கங்களும் இவ்வகை வட்கு கோக்கில் சேண்ட இமயமைன் சாரல் கார்பிதுனிசு வட்காட்டுக் கருவி, தீங்காங்கு காடுகாங்கள் அமைத்துத் தமது கார்க்கத்தைப் பெறுகின்றனர். அமைத்துத் தமது கார்க்கத்தைப் பெறுகின்றனர். இவ்வளம் பெருக்கின்ற தமிழ்நகூல் வோலர் வருப் பின்னால் பெருக்கின்ற தமிழ்நகூல் வோலர் மேக்கட்டங்கள் முதல்வையானால்,

வோராள் வகிக்க

ஏது சம்பந்தம் என்கிறது, இப்படியே
ஏது சம்பந்தம் தெருக்குத்துறை என்கிறது, அது
ஏது சம்பந்தம் தெருக்குத்துறை என்கிறது. வோராள்
அரசாங்க முதல் சாதனம் அரசாங்கத்துறை 'வோராள் புது'
'வோராளும்,' 'வோராள்,' 'வோராளம்,' 'வோராள்'
'வோராளும்' என்றும் முறையில் வழங்கும்;
'வோரி,' 'வோராளர்' என்றும் முறையில் வழங்கும்;
ஏது சம்பந்தம் தெருக்குத்துறை. வர்த்திக் கிழவு
பட்டி வர்த்தமைபே இதற்குத் தாங்கும். வர்த்திக் கிழவு
கொரித்தும் காத்தின் அரசாங்கத் தாங்கியிருக்கு
கொரித்தும் காத்தின் அரசாங்கத் தாங்கியிருக்கு
கொராளுமேவான்; 'வோராள் அரசர் சாதனம் வோராள்
என்றுத் தொடர்க்க ஒத்திரும் இதற்குக் காங்கும். இது
வோராள் அரசாங்க வர்த்தக வகுக்காறு பாரும் இடம் வோராள்
வோராள் அரசாங்க வர்த்தக வகுக்காறு பாரும் இடம் வோராள்
வோரி பெறுகிறதோவினாலிப் தம் மின்தநவோரூடு கு
பேர் வாஷ்டுதாங்கத்தை பற்றி, வோராளி 'கங்கவிடி
புதுமை' என்றும் வழங்கப்படுவான். இங்கான் வகுக்காறு
கொள்கின் அவன் இரண்டாக்குமான
வோராள்மகன் தெங்குட்டுக்கிணங்க நம் முன்னோடு
ஏதீத வோராளுமேவான், அவன்கள் நம் முன்னோடுகின் பிறகு
பிடியான தமிழ்க்கூடையும், அதன்கண் நம் முன்னோடு
வழிநீர் வோராள்மகனினாலையும் மற்றவர்களான். காலங்
வாய்த்துறிப்பாலும் அவன்கள் தெங்குட்டுத்தான் நம்
உருவினோடு கூறு என்றும், கோரிகளிக்குத் தெற்றி
ஏன் காடுகளைப்பிற்க அவற்றினால் காடுகளால்கள்
அக்குறத் திருப்புத்துறை வர்த்தன. கடினடியை மைலும்
இப்பிற்குத் 'நான்காலமுத்திரம்' என வழங்கும் 'நான்காலமுத்திரம்'
வோரி அரசர் எற்பத் தொன்பது தலைமுறை
ஒன்றோல்தெருத்தி வர்த்தான்பதும், அவனுள் இது
ஏது வகுக்காறு விடும்போவேன் என்றும் மன்னாலும்
என்பதும் புலப்பட.

வகுக்குத்துறை குடும்பத்திய வோராளி

"நீல, வட்டாரல் முனிவர் தெருத்துறை தொக்கிற
கோரிபுதையாற் திபத்திய வேல்வெடும் புரிநீ
வகுக்குத்துறை தொன்பது வர்த்துறை வகுக்கு
கோரிக்குறை வேலை."'

என்ற கவிஞர் குதுமத் தாங்கா. இதுவிடங்குடு, பங்கா
காலின் தெங்குட்டுத்துறை வகுக்குத்துறை பக்கிழுத்
வோராள்மும், அவனுள் அரசாயிலிருக்க வோரிகும் காகிளத்
திற் தலைகிறதொரை விருத்தமையின், தாம் ஒருவரை
யொருவர் மறநாத, வகுக்குத்துறையார் தெங்குடு
போக்கும், தெங்குட்டும் உள்ளர் வகுக்குடு சொன்னும்
இடுமைப்படையே உறுதாக்குத் தங்கமை தெற்றினா மின்கா
திற்கும்.

இங்காமாகத் தமிழில் பிக்க சிற்க வோராள் இல்
இட்டிய ஈட்டின் வட்டாரல் என்றும் பண்ணக்காலத்திற்
பரவியிருத்தா இன்பதற்கு, மகதாட்கை ஆண்ட
ஆக்கிரைச் சேசிய தெழுங்குமிழுமிழும், கருமதநாறு பாரும்
இட்களிலும் காபுரியின் வட்கித்துழுள்ள கோள்கு
மொழிமிழும், இராசமகல் மகிள்சாரங்களில் வழங்கும் பிரசா
ங்கள், மார்தோன் யொழிக்கும், இல்லிக்கியதின் வடமேற்
கெள்ளியிலுள்ள பெறுதித்தான் மலைப்பக்கங்களி ஆன்க
குந்தால் வழங்கும் பிரராவி மொழிமிழும், இமயமிள்சாரலி
ஆம் வடமிழ்க்கு காடுகளிலும் பேசப்படும் மொழிகள்
கிளவர் தமிழ்மொழிபோடு இனம் உடையகலாயிருக்க
கிடை ஒருப்பதற்கு காங்கும் என்க.

1. 'வோரி வகுக்க' என்று, பாரும், கூ.

2. ஓரியை என்பது மின்யாலை; 'கல்வட்டம்' கூ..

2. வகுக்குத்துறை, க.ஏ.

“ இந்தியாவின் வடமேற்கில் துட்புகுற்ற
அய்வின் புனியோலுக்கம்

ஷங்கரவான் இந்தியாவிலுள்ள சங்கும் செப்பு
வழக்கையில், இவ் விர்திப் பட்டின் வட்ட வெள்ளியை
ஏழ் வரியைக்கும் வட்டை நெடுஞ்செழியில் இ-
உணர் இயையைக்கும் வட்டை செஞ்செழியில் திருத்த ஆயிர
விலங்குக்கையில் வடமேற்காகவேள்ள இருஞ்சத் தூயில்
அரசுக்கும் வாய்க் குளிர்விழுது அய்வாழத்திற்கு ஏற்ற
ஏத் திருத்தும் வாய்க் குளிர்விழுது அய்வுக்கு இட்டங்கள்
குட்டிப் போதுமைக்கு, இயல்லியை எட்டின் வட-
மீட்டிக் குத்து வேற்கவிடுதல், இயல்லியை எட்டின் வட-
மீட்டிக் குத்து வேற்கவிடுதல் பொதுத்தான்தின் வழிப்புக்குத்
மேற் கேள்வையிலுள்ள பொதுத்தான்தின் வழிப்புக்குத்
பஞ்சாறியை இதொழ்ர்க்க வையிற் குடுபேற்றுங்கள்
அப்போத அங்கு அரங்கட தழிரகர்களாகிப் போன்ற
பட காக்கங்கள் அவைத் தலைப் போட்டுக்கொண்ட வட்ட
வையையும் காக்கும் உடையாய் விளையினரின்படி
அவர்பால் வாசிதப்பீசு குரிப்பே தமிழகத்து கிடைக்குமோதி
பாட்டுவீற் குறுமத்தும் கங்கீளங்கும்.

“பெற்றுமூலம் மனிக்கலன்களாகும் ஆப்பள்ளிசெய்த
வெங்கடவாப் அவர்கள் (தாங்கள்) இங் நிலத்தின்
மேல் ஒரு புறவியையிர்த்தார்கள்”¹²

“இவரைதுபை வலைப் போட்டுக்கொண்டு இந்திய
உடைப்பு என்றார்கள்”¹³

1. இத் தாங்கடவாதினர் அதும் ஆப்பள்ளிசெய்த
‘கௌஷலீர் எது வழுவை இன்னு’ (Arctic Home In The
Vedas) என்றும் கூறிக் கொண்டு.

2. இருக்குவேதம், १, ६०, ५.
3. இருக்குவேதம், १, ६०, ५०.

வடமேற்கம் அடுகுற்க குவியில் புனியோலுக்காக ஏது

“உந்துதிர்க் கொடுகின்கூப்பில் திப்புகுவிக் கேட்டுக்
கொடுக்கத் தீந்தினும், ஆயிரக்கணக்காக செல்லுகிற
ஏது கூனுகைப் பகுக்குவதாக கொண்டுவேண்டும்,
ஏது விவக்க கட்டுவக்கப்பட்ட சுங்காகிக் கேட்டுக்
கொடுக்க (இந்திர) காலு தங்கடவுப் போதாக”.

“இந்தச் சோமபானக் கலிகளாக உடங்க இந்திரன்
தாயில்லைக் கொத்துத் தாந்த, சாக்கன் அய்விலின்
படகங்கள்க்குத் தப்பிப்பிழைத்து, ஏராமான குன்னவைப்
பொதுவேநாக.”

“தீ இந்திரனே, ஏராமான செங்வத்தையும் குன்
வையும் பொற்று, மிகச்சிற்காக வலியையிலும் காங்கள் வான
ஏவும் குன்று விளங்குக.

“ இரிதில்லையான் அவர்களைச் சூழ்த்த முற்றுக்கூடிட்ட
காங்கு, கீ சிறிதம் கிட்டுக்கொடாயல் வங்கிததையை
நாத கேட்டுக்கொள்ள அநுகிருதில்லை”¹⁴

இயிருக்குவேதப் பாட்டுவைக் குரிப்பில் இரிப்பின்
நோக்கிக்கூட்டும் வேண்டுகோளுக்கான், தம் காலத்திற்குந்
வேண்டும்கலையும் அவர்க்குத் தலையான வேளிர் அதாக
கொடியும் “இரம்பக் கொடுவையாக இயற்குதைக்காலை
அம், ஆயிர் அவர்களின் பெருஞ்செல்வக்கையும் காகிக
அரசாயற்கையையும் பொருக்கமான் உடன் உயர்த்தக்
கூறத்துங் காணக், ஆயிர்களாகிப் பந்தமைக், தமிழ்
காலிப்பின் வழங்கப்பட்ட தழினரையும் பிரத்தக்கானு
மாது அவ்விக்கிரி கூண்டிக் கொடுதும் விளையுத்தற்
பாற்று. இன்னும், தமிழராகிய மூர் இனித வாழ்ந்தின்
ஏன் இவ் வாரிய மக்குப்பாருத் எரியும் இப்பேசி
என்பதற்குக்,

1. இருக்குவேதம், १, ७५.
2. இருக்குவேதம், १, ८५.

வெள்ள காலிசு

“பூர்வ எப்போதில் மனிஷர் இருங்கும் பார்த் தீர்மூலமுடியின்மோடு அங்கே நிர் பார்த்தின் ஒரை அமிஞ்சி இருந்தார்கோ”

ஏதும் அங்கோத இதும் பொன்னுக்கு அதாக கால்நடை. “அழிசுதா வைந்தத்துக் கு அதாக கால்நடை, வழியில் சோத வைப்பது” என்றும் தெய்க்குறவிட்டது, பெருந் தெவ்வத்திலிருந்து இத்திட்ட நிறுத்துவதிட்ட பிறகுத் தொத்த தீவிரம் உண்ணச் சொல்லும்படிகளிடையில் இருங்கே இந்த இல்லமும் இல்லாத்து ஒரையில் இருங்கே இந்த இல்லமும் இல்லாத்து என்றும் கொடுத்துக்கொள்ள, பல்லமர் பிறகுத் தொத்த அங்கோத எப்போதுமிக்கு கேட்கவேண்டும் என்கின்றார்கள். அங்கு கீழ்க்கு வேந்தின் ஸ்ரீநாம் என்றும் நின்கன் என்ற.

“ஸ்ரீராமானாலோ, பருத்துக்கேள, யான் கருத்தாய்ப் பிறிசுத் திருத்த சேயங்கள்தை இந்திக் கருகட்டில்; எனவ்விட்டு இத்தக் காலிசுத்தையைத் தூஷயம்கு குடும்பத்தை தெடித்தது; இந்தின் அதிகாப் பகுதியில் அதன் அபிவிளைக் கொள்ளுன்.

“ஸ்ரீராமானாலோ, பருத்துக்கேள, யான் கருத்தாய்ப் பிறிசுத் திருத்த சேயங்கள்தை இந்திக் கருகட்டில்;

ஏனவ்விட்டு இத்தக் காலிசுத்தையைத் தூஷயம்கு குடும்பத்தை தெடித்தது; இந்தின் அதிகாப் பகுதியில் அதன் அபிவிளைக் கொள்ளுன்.

ஒரு நன்மன் மற்றிருக்க நன்பங்கு கதிசுபத்து போது, அங்கினியாவாய்க் கால் வேள்கிடையடியும் குத்தாறு எடுத்துக்கொள்வதிருத்து பால் பள்ளிக் கொடுத்தான்.

இந்திரதும், கிருத்திராயிக் கொல்துதற்கு தூஷயது காலிசுத்தையை, பொருங்கிப் பிறிசுத் தூஷய பொய்யங்கள்தை உடனடியானால்.

மகவான், நீ குத்தாறு எடுத்துக் கொடுக்கவேண்டும், குன்று தொட்டிடு சேயங்கள்தைப் பருதிய போது, தேவேகன்ஸ்தோர்ம் வென்ற முந்தக்கை எடுப்பதுற்கன்; அவன் அபிவிளைக் கொல்துதற்கா அவனிப் புதுந்தார்கள்.¹¹

என்றும் பாட்டிட சான்றும், மயக்கத்தைச் சுருத்துக் காலிசுத்தை சேயப்பூந்தன் சுற்று ஏராளமாகப் படிப்பதின்மதும், முந்துத ஏருமை மாட்கினியும் கொள்கொடுத்துக்கொள்ளப்படும்.

1. இருங்குதேந், தி, உ.ஏ, ஆ., ஏ, அ.

புதியில் படித்து இருந்து என்ற அதை அறா
வேல்விட்டுவேன் விடையும், படித்துக்கண் விடவும்,
அதைப்படித்து விடவும், வைத்து, வேல்வதற்கு
ஏதுமில்லை, அதைப்படித்து விடவும், அதை
வைத்து விட வேல்வதற்கு முன்னால், இதை
வைத்து விடவும் இல்லை விப்ரதிப்பதாகன். ஆரிய
நோயில் நமிர்த் தீப்பதில் அதன்கூறும் படித்து
நோயில் நமிர்த் தீப்பதை வேல்வதற்கு வேல்வதற்கு
ஏதும், படித்துப் போன்ற வேல்வும் வேல்வதற்கு
ஏதும், ஆரியால் வைத்து விட்தில் வருவதை
ஏதும் இல்லை, அதைப்படித்து விட்தில் வருவதை
ஏதும் ஏதுத்தாகன் முன்னால் விரிவாகாக சுட்டில்
நோயும், அதைப்படித்து வேல்வதற்கு சொல்லிக்
நோயும், ‘அதன்போது’ ஏதுத்தாகன் இல்லாத
ஒன்றும், இதன்போதுதான், சொல்லாமல் புதிய
தெரித்துக் கண்டிடுப்பதுதான், சொல்லாமல் புதிய
ஏன்னும் என்பதை என்றும் அதனோன்றினில் உயிர்
நோயும், இதுப் பிறவந் தனிக்கூற்றுத்தானால் அது
ஏதும் முழுமுதற்றுவதற்கும், ஏதும் வைத்துப் போன்ற
ஏதும் வைத்துப் போன்ற முதலியாக முதலியாக சுட்டில்
ஏதும் படித்துப் போன்ற மக்கள் தேவால் ஏதும் ஏதும்
ஏதும் பாதித்துவாய்கிறதுதான் என்றும் அதன் முதலியாக
ஏதும் தெரிக்கும் என்கையுடையதும், அதை முதலியாக
தெரித்து இறைவனித் தலைக்கட்டுக்கும் யங்காகிப் பலத்திலே
ஏதும், இன்றும் இல்லைப் பிள்ளையில் சிருப்பிக்கிடக்கும்.
இல்லைபோது அதைப்படித்து கொண்டு ஆரியில்
ஆரியர், நமிர்த் தீப்பதும் இல்லை வேறு அப்பாலும்
பிப்பதில் செப்புகிடையும் நான்கொடிமும் பரித்து அதித்த
கொண்டு.

ஒன்றைச் சூரியத்தில் அதிவாக்கும் இப்ரதிவையும் இப்
நூலாக இதுதான் வைக்கப்படும், இர்திரன் கருணை
வைக்கிடக்கும் படப்பட்டத் தமிழ்நீர் இருப்பும்
ஒழுஞ்சைக்கும் முழுமுதற் கடவுளைப் பிள்ளையில்
பழித்தும் பழிப்புக்கூறும், இன்றும் கிடைவுபோன்றவை
ஏதும் மக்களிடக்கும், தமிழ்நீர் செப்பதைகளில்
அங்கு அருள் என்றும் உயர்த்த வெற்கின்ற படித்துப்
வேற்றுடு வேற்கிடக்குக்கூன் வயிரவாத் சுட்டில்
அந்வர்க்கையும், உஞ்சு பயிர் இறை என்றும் இவற்றின்
உண்ணைத் தன்மையை ஆராயும் ஆராய்ச்சிகளும், ஏதும்
ஏன் ஆலூமுதற் கெவள் விவரம் உஞ்சை மெய்
ஏடுகளும், பிறப்பு இறப்புக் கவுன்றோப் முதலியாக்கிடற்
பட்டுமூழும் புதுமுதற் மக்கள் தேவால் ஏதும் ஏதிர்
ஏதும் பாதித்துவாய்கிறதுதான் அதை முதலியாக
விவராக் கெரிக்கும் என்கையுடையதும், அதை முதலியாக
தெரித்து இறைவனித் தலைக்கட்டுக்கும் யங்காகிப் பலத்திலே
ஏதும், இன்றும் இல்லைபோன்றவும் சிருப்பிக்கிடக்கும்.
இல்லைபோது அதைப்படித்து கொண்டு ஆரியில்
ஆரியர், நமிர்த் தீப்பதும் இல்லை வேறு அப்பாலும்
பிப்பதில் செப்புகிடையும் நான்கொடிமும் பரித்து அதித்த
கொண்டு.

இனி, மன்னிக் கொடுப்புக் காற்று வாஸ் என்றும்
ஷம்பிப்பும் பொருள்களின் கலப்பாற் கோஞ்சிய இங்கூக்கம்
களின் ஏன்களும் புதியாகிய எவ்விட்களிலும் இறைவன்
என்னில் இன்போற் கார்த்து கிறப்புமீதும், மக்கள் தங்கள்
எனிதிற்கண்டு வழிபடுத்த பொருட்டு அவன் அதற்
இழும்பின் கண்ணே முனைத்தத் தோன்றுகின். அது
பற்றியே,

வெள்ளி சுலபம்

6.

"கட்டிக் கோன, திரு வெள்ளி குதிரை பொருத்த
ஏன்ற எனவில்லையாத புதுப்பு விடம்
என்ற பொருத்து அது நட வேண்டும்"
"பொருத்து அது நட வேண்டும் புதுப்பு விடம்
ஏன்ற திருவாய்வூத்து புதுப்பு விடம்
"ஏன் போக்குவரத் தீவிரி விடது
புதுப்புவது அவுது வேண்டும்"
என்ற திருவாய்வூத பொருத்து,
என்ற திருவாய்வூத பொருத்து⁽¹⁾
"அவுது ஒரு தீவிர்க்கொண்டு⁽²⁾
ஏன்ற திருவிவிடத்தில் தேவையானது எப்புறையில் அமுல்லை
அது அருளிக்கின்ற திருவிவிடத்தில் அவுதிலியே
இருந்தால்கும் திருவிவிடம் தீர்வதற்கிணங்காமல்
இருந்தால்கும் திருவிவிடம் விரிவாக விளக்கியிருக்கும்
இவ்வாய்வூத குதிரை அங்கே என்றுகொள்கை. இன்னொ
நீக்குமேலே அதை அங்கே என்றுகொள்கை. இன்னொ
நீக்குமேலே அதை நீங்குமேலே எடுவது உணத்தின்கூட
நகரும் குறித்தமங்களும் இதைநகருச் சிறந்த திரு
வேண்டுமென்று, நீலமீதும் குறித்துமீதும் பண்ணதை
ஏன்றாட்டிட நிமித்தமங்கள் எடுப்பது ஒருங்கிணங்க
நீர். குறிப்பும் அவ்வோடுமே அது விரிவாகவேயும் வாரி
பட்டு வருவதோலின்; அவர் அவ்வறையே தெவங்கவைகள்
ஏது என்குவாய்தை, அவ்வற்கும் பெற்பட்ட ஒரு
முறையில் ஒன்று என்றிட்டும், அதுவள்ளே அ
விஷந்தும் ஒளி ஒளிபுகைப் பொருத்துவிடும் கிரா
ந்தும் கூறுகிற சிற்குவிடத்தும் ஒன்றாக
"நீல எண்பீர, குறுஞ் அது விவிப்புவான்றன் ஒரு
வண்ணில் ஒன்றுகை அவர் உணர்ந்தில்?" அது மேலிலை
தாக்கப் பிருவாய்வூத பொருத்து அருளிர்க்கூய்த் திரு
பாட்டுப் பிரதிவித்தான் என்றும் என்ற.
"நூட்டு பாதம் வணங்குவது அதிவிசீ
நூட்டு அவாச் அர்ஜாகு அவ்விடே."

வெள்ளி ஆரியத்தில் அதிவகுப்பு நீர்ப்பாலை என்று
ஏன்ற அந்த வரை விவரிதியில் ஆரிய ஆக்கிர செல்லுவதுமிருந்து
உப்பிற்கிழவு கிருவது வட்டாகவிடுவதுமிருந்து
ஏன்று. ஆரியர் நிர்விசையே பொய்த்தினிலையும் தெளிவித்தான்
தெவியங்கவைக்குவையும் என்று வைக்கிறோம் தலைத் தாரிக்
நாய்க்கால் என்கூம் என்ற ஒரு பூதூதர் எடுப்பதற்கு
சிறந்த வழக்கங்களை ஒன்று வைக்குவது அதிவித்திரு
கூவே, இங்குக்கு குறுவாய் வேற்கங்கள் நிர்வையும்
ஆரியத்தாய் தலைத்தாரிக் கெல்வக்கங்கள் வைக்கு
வைக்கவேண்டும் கூலம் கூடுவதற்குக்கொண்டு எய்து
செய்யப்பட்டங்களு பெற்றுக், அவை நாய்க் குறை
வங்கள் ஒவ்வொவ்வகையாக அவ்வறை அழிப்பிடியை படிக்கு
ஊன்றாக் தமிழ்ச் சுவர்க்குரை செய்யப்பட்டங்களு
பெற்றும் பகுத்துவங்களுக்கு என்க. விரோதித்திரை
என்றும் தாரியச் சுவகியைப் பெற்று சேர்க்கவேண்டு
இங்குவேத முன்றும் பார்த்து, தீவு உள்ள காங்கிரி மக்கிர
ஏற்று, குறித்து மன்றங்குத் தீவு உள்ள முனித்து கிருந்தும்
பரிசீலனையும் பொறுப்புவில்லைக் கொஞ்சும் விளக்கு
முனை பாம் காறும் உண்ணாக்குச் சான்றும் என்க.

இங்காலுக், ஆரியவரத் தீருத்தும் பொறுப்பிடு,
துபித்தாக்குஞ் துபித்து அவர்கள் இடங்களுபு அங்கதம் ஆரிய
யெரியியையும் கற்ற, அவன் வணங்கிவ நீரும் குறுதும்
எங்கும் இரண்டின் வழியே விவரிதியை அடிப்படையாகக் கொண்டு
விரோதை அமர்க்கு உய்த்துவங்கால்கள், விவரிதியைக்கொண்டு
ஏன்று அவர்த்தின் வணைத் தீவு உள்ள வெளியைத் தீவைக்கி
ஏது புரிவதீவையே முயற்சியியும் கருத்தும் வெள்ளாய்
கீழ்நோர். உள்ளத் தங்கொருத் தங்க்கினில் அவ்விடு
ஏன்றால் இரண்டு வழக்கங்கள் கண்ட தாரியர்களிடில்

எப்படியாகத் அவர்கள் புதியவையென்றும் என்னி, அவர்கள் சொல்லுகின்றால் சேர்தார் நீர் என்றால் வாய்க்கால் சில்லைத்தான் சோன்னால் சிகிண்டு வாய்க்கால் சில்லைத்தான் கொண்டு வருகிறார் என்று பதிக்கின்றது கூட வருத்துவதாகவுடன் உத்திரம் மேற்கொண்டு சேர்த்து இருக்குவேத்தும் நூழுவது இப்பத் தெரியுமென்று கொண்டு வருகிறார். ‘ஏன்றாலும் கீர்த்திரீதி’ என்று பதிக்கின்ற திருமூலப் பதிக்கின்ற. ‘ஏன்றாலும் கீர்த்திரீதி’ என்று பதிக்கின்ற என்றும் என்றுத்திரீதி என்றும் ஒருங்கும், இதின் வகுக்கூடும் முதலான விளைச் சேர்க்கும்போது மேற்பட்டப் பாக்கி, வைசொல்லுத்தான் வைக்கப்பட்டிருக்கிறதோடு முதலான முதலான பாக்கிருக்கிறதோடு, அவர்களுக்குத்தன்றுப் புகுத் தேவையோ, குதிய் என்ற சிறு தெப்பால்லிப்பட்டையோ உத்திரவையைப் பிடிப்பையும் பயங்கரமாக நமது தமிழ்க் கேள்வுபைத் தழுவுவதைக் கறிஞர் என்னி அ. என்னியும், இவையின்று செப்புவதைத் தம் என்ன தூய்ர் இந்துவாயில் முதல் சிறுதப்பும் வழிபாட்டை விட்டது அல்ல. இந்தும் ஏற்றுக்கொக்கின்ற, அவர் அதிருதப்பும் வழிபாட்டிற்கும் தாந்தா மக்கள் வழிபாட்டிற்கும் இப்போதும் பிருதியால் இருக்கின்டிக்கி; இரமான், என்னச் முதலான அரச்சினைபே மிக வழக்குவதோடு “குபிம் வேஞ்சக் கடவுள் ஒன்றிலை, தாமே கடவுள், என்றும் ஒரு பெல்லத் தேவையையைப் பிடாப்பிடி பாப்க்கூட்டுவதுமிருபிருமிக்குருவன். அதுமட்டுமே, இந்த உத்திரத்தைப்புத் தூதிர்க்குரிய உத்திரத்தைப் போக உத்திரவையைத்தெரிவன்।

தான் மாப்பாளால் ஒருவர் உத்திரவையைப்பாடு தமிழ்தான்று என்றால் போகுந்தானால்

உண்ணம் இவ்வாறிருக்க, ‘ஏன்றால் போக ஏன்றே ஒதுவும், உத்திரவையைப்பாடு ஆர்யாவில் ஆர்யாவில் உத்திரவையைப்பாடு ஆர்யாவிலே ஆர்யா தமிழரிடமிருந்துக் காதிக்க தோக்காட்டானால் கான்றாக கட்டாத தமிழ்க்குக் கோர்ந்தியாரே கால்அர். உருத்திரவையிப்பாடு ஆர்யாவே கிருக்குவேதத்திற்குள் முடித்தெட்டில் இருக்கிறான்முய்யுப் பதிக்கன் இத்திரன்மேலும், இருந்து பதிக்கன் அக்கி மேலும், தூது பதிக்கன் சோமப்பிழை சோமபாளத்தின் மேலும், சமீப என்க்கொல்வதென்ற மேதுமாக, அயற்றன மூன்து என்றால் பதிக்கனே ‘உருத்திரே’ கேள்வுபை இருத்தல் என்னை? உருத்திரவையில் ஆன்து என்று பதிக்கன் அல்ல, எத்தனையோ பல இருக்கு வேதத்தின் உள்ளன வென்று காலம் அவர் அப் பதிக்கன் இவ்விவையே! எத்துக்கட்டானமையே அவரது காலது உண்ணம் பன்றிஸ்பதினை என்று புலப்படுத்தும். எனில் தேவைகள் மேல், முதன்மையாக அக்கிமேல், பாப்படும் பதிக்கக்களில் இடையிலையே சிற்கில் இடங்களில் உருத்திரப் பெயர் வழுமாயிலும், ஆன்தை அக்கிலையும் உருத்திரங்கள் வீட்டும், ஒரோவழிச் சென்றாக்கிருக்கும் குறவாகிற்கும். அவையில்லாங் தமிழ்க் கல்குரூர் சேர்க்கப்பட்டாலே வாம்.

இன்றும், உருத்திரவையிப்பாடு ஆர்யாவிலே உத்திரவையை உத்தாடி உதன்னுடையில் அம் கோஷமில் என்று ஏற்றால்

வாய்க் காலம் ८

६८

நன்கு தீரிய அர்வங்கி அதிவாழ்ச்சியுடுக்கிடினா;
ஏனி, தென்னால் வழிப்பான் ஒத்துக்கி, இரண்டு
வையான் என்னான் முதலான் என்றாலோயே வழிப்பா-
ன் என்ன? இதற்குத் தன் நமிடு அல்லதிருப்பு
ஏற்கு உயிர்வாய்க்கி, அவர் இதன்பேர் இதற்குத் தன் வழிப்பா-
ன் நிற்கிறோமென்கூடியதால்து அதுமத்து அவற்றின்
கேள்வியிற்கும் வழிப்பட்டுவரும் என்னனை? இதிர்க்க
கேள்வியிற்கும் வழிப்பட்டுவரும் என்னனை? இதிர்க்க
வருவத் துறையை இது தெப்ப வணக்கமே தமிழ்நாடு
பொறுத்தின், தமிழ்நாட்டில் தீரித்துவதும் அத் தெப்பம்
ஏன்றால் அவற்றின் வழிப்பட்டுவரும், அவற்றின்
ஏன்றால் என்ன? பாங்கடாட்டி படிட்டு
ஏன்றும் வேண்டும் வையிராஜையே வழிப்பட்டு வர்தன்கி என்
பத்துக் குமிளி உடல் இரண்டாய்வும் படிப்பட-
தாபை நமிடு இரண்டு ஒன்றல்,

“பெறப் புதையில் குடையே முனிவதி,
நூல் கேள்வி வையாக்க சொய்கிட.”^{१)}

ஏனப் போதீ தீரிப்பும், அங்கள் முதல் இங்கள் நாறு
ஒரு தெப்பமைப் போதறுகின்ற சிவ வணக்கச் செய்யு-
துது, செய்கின் நிறுத்தோயில்கள் நிறுத்தோக்கன்முதல்
வாற்றிக் கட்டியும்கூட்டு என்றபக்கின் தொவாய்வையே
சொய்க்கோடு தேவையாக்க ஏனைச் சிறு திறும்புக்களை
நமிடு வேண்டும் வழிப்பட்டு வர்தன்கி என்றும் சொய்கின்
தீரித்துக்கூட்டும், அத் தெப்பமைப் புதையை கொடிக்
கூட்டுஞ் சிவகிராஜம் அவதாரமாக நிறுத்தோயிலும்
முதல்முயக் கால்க்கப்பட்ட என்றுக்கிறுப்,

“நூத்திரவழிப்பாடு நமிடுதும் நாற்று கோ

நும் பெறப் புதையாக்கலிற் காலாய்வுத்துக் கூட்டும் பொறுத்தும் இந்திரவழிப்பாடும் வருவானையும் யாத்தோக்காலம்
தீர் மக்கள் வணக்கும் வணக்கம் அங்கு விருதாக் கொப்பல்
மக்களாக் கொப்பல்லும் தல்லது, நமிடு சில்லாதும் என்ன
இன்னால் மும் இழித்தாரால் நமிடுக் குடும்பங்கள் தூ-
மாரி காலாய்வுகள் முதலான திறுதெப்ப வணக்கம் செய்யு-
மட்டும் கூட்டு, ஆலாக்குஞ்சன் தெயிரான் திறுதெப்ப
வணியும் அவற்றின்கட்டு பழிந் பெற்கூட்டு தெப்ப
போதறும் வழிப்படுவியும் காலப்பிழாருவாற்காலப்பார்
ஒருவை நமிடுக்குரியுதல் இழித்து திறுதெப்ப வணக்கமே
என்று கூறியராயின், நமிடுவெட்டிகள் அவதா-
ரம்பாக்கிருக்கின்ற நகையாதொழிலிருக்க இல்லைம
பாங்கடாட்டுத் தமிழ் மெக்கங்கள் இழித்தோக்கும் தீப்
போதறித்தமிழ் கந்தும் நகையாது கீடுக்கப் பாங்கடா-
ட்டு பாங்கடாட்டால் தமிழ்மக்களால் வணக்கப்பட்ட
தெப்பங்களும், அத் தெப்பமைப் புதையை கொடிக்
கூட்டுஞ் சிவகிராஜம் அவதாரமாக நிறுத்தோயிலும்
முதல்முயக் கால்க்கப்பட்ட என்றுக்கிறுப்,

“நூத்தா கால்க்கப் போதோயைக் கோயிலும்
அதுகூட் ஓய்வோக் கணிதீற் கோயிலும்
ஊங்களை ஓய்க்கீ வாய்வோக் கோயிலும்
ஏல்வேளி இடுப்போக் கோயிலும்
மாறு வெள்குடை மக்கங்கள் கோயிலும்?”

ஏன் செய்ப்பார்த்தினி? சிவகின் போயில் சூதநிதம்
இந்திரன் கோயில் கஷத்திதும் கந்தப்பட்டகுந்தலை என்
ஒம், இதுகூடு ஒப்புவை வழிப்படியீதும்,

1. இந்திரன் விழுவிருத்த ஏந்த, காந்தாந்.

வோக்கு வாக்கியம்

67

“ஏன்றித் தட்டது போய்வேல் முதலாப்
பியாற் தட்டதாக போன் என்று.”

என்ற செவிரை முழுமத் தடவாராக முதலாப்
ஏற்ற ஒத்துடுத்து என்ற என்ற.

அப்பதோடு, இதில் வருகை முதலாள் ஆரிய,
நீர் நெய்க்கில் மன்னாக என்றிவையே நமிட
மக்கும் வணக்காவினது என்னிடபவின்; ஆரிய
வணக்கில் இதிலை தமிழ் வணக்கிலிருக்கிறது நூல்
உண்டு. ஆரியக்கும் இதிலை இடம் மனி மின்னு
ஒருவெய்திருப்பில் நெய்வார்தொலி, அவர்தான் வணக்க
ஒரு போராட்டம் அங்கு நெய்வதற்கொய்யும்
இத்து அங்கு வெற்றிவைக் கடுபலும் அங்குது
ஒன்று என்றுமில்லை விரைவிலையும் விவரம் உட்
ஒன்று அரசு வென்றும் வணக்காவிலையும் அங்கு
மின்மூலங்கு சொல்லப்படியிருக்கும். தமிழ் வணக்கில்
இதிலை வணக்காவிர்க்க இடமுள்ள முதலாளும்
இல்லை முழுவாண்டும் மனியின் பொருட்டு மட்டு
ஒன்று வணக்கப்பட மனுக்களை ஆவன்; மனுக்கள்
போருப்பான்து வெற்றத் தன்மைப் பேற்றிக் பொரு
படவேங்கு தமிழ்வான்து அவன் வணக்கப்பட்டுள்ள
அண்ட. இருக்குவேத்தியுள்ள பாட்டுகளில் முன்று
ஒத்து இதிலைம் செய்யப்பட்டிருத்தல். போகு
தமிழ்வான்துக்கும் ஒரு மாட்டேறும் இதிலையே
செய்யப்பட்டுள்ளதும் தங்களில் உள்ள வணக்க
செய்யப்பட்டின்று சியிராக்குமேலும் முருக்கடலை
போது திருமதி சுமித்ரான் முதலாள் ஏன்கள் சில சில
வணக்கிலையே பாட்டு படித்துவாய் இருக்கின்றது
முதலாபும் தா, தார்கர்பியில் முதலாள் மிகப்பறவு
1. வாக்கோலை, மூயாந்திரங்காத, சூ. - 68.

— ஏதிரவையிப்புக் கமிழ்க்கல்லை என்றது தோ
வாக்கோலை மிகுதிரைக் கல்லை வெட்டிவிடும் சூப்
தெய்ம் ‘கொக்கல்’ என்ற சொல்லும்பொருத்து
நெய்ம் நீல்பூல் முதலாபும்” என்ற ஆரிய போகு
வணக்கிலிருக்கும் ஆரிய மாத்தியில் போகுப்பாடு
அங்குத்தவரால் அல் கிருவகுக் குருவாரக் கொக்கல்
படுவதற்கிணர்; அவனது கொள்ளப்படுவது தமிழ்க்குப்பு
வேக்கதாக்கும், இருக்குவைத் தூர்வர்த்தி நீர்க்குப்பு
ஏதேனும் இனியும் இருக்கிலையின்பட்டு அல் கிருவகுக் குருவுக்
தூர்வர்த்தி என்றார்ய்க்கு பாக்கும் குலிகாஞ்சிரங்கும்
அத்தாலும் அத்தாலும் கொக்குவைத்தூர்வர்த்தி சொல்லப்படும்
இதிலைக்குஞ் கட்டி சிறில் வகையாக நீர் மற்றுப் பல
ஏந்தவில் ஏதோர் ஒத்துவையும் விஸ்தி. அந்த ஆயும்
எல் தமிழ்க்குரையில் ‘வேக்கல்’ என்பாக், தமிழ்க்குஞ்
முதலாபுத் தமிழ்க்குஞ் தோக்கி, மாத்தியில் சால
முதலாபு, அல் மாத்தியிலுக்கியாற் படி சொத்திரையானப்
கிலைம், ‘அல் சில்க்கத் திருக்கிச் செல்லேன் படி
கிலைம்’ வகைக்கும் கண்குரைத் துறுக்கும் முழுவெறியிடக்
ஏற்கிறது. தமிழ்க்கணி மெல்லியிக்குக் கொள்ளுதலு
தல் வேங்குமென்பது புவப்படும். கஞ்சேஷ்ட முக்
கோல் கிளாக்கத் தமிழ்க்கணப் பாவுதல் தமிழ்க்குடு கியாக
பாவால், அவன் எவ்வழியில் வந்த முருக்கில்த எய்வு
முதலாபுக்குளு அன்னத ஆகிய வெங்கு வகைக்கும்
ஏனும் என்க. மருத் திலத்தின்கண்ணொன் அதும்
அரசு எற்க்கையும் அவனது அவன்மை வர்க்காக்கும்

1. போகுப்பாடு, போகுப்பிரைம், சூ. - 68.

வெள்ள வகிக்க

40

இதுகூட பண்டைத் தமிழ்நாட்டு வழக்கு என்பதைப்படி
கொலே ஏட்டுக் கூடு. அங்கே நியூசு நம் முதல்வீரர்கள்
கொலே ஏட்டுக் கூடு. அங்கே நியூசு நம் முதல்வீரர்கள் இரண்டின்
ஒன்றிலே அவன் முழுமூத்த என்கூறக் கொண்டிருந்தார்கள். என்பது யாம் கொலே ஏட்டுக்கூற்றும் வழக்கு பூலும்.

ஒனி, ஆரிய வகைக்கிடம் 'வருணதும்' வேத தமிழ்
வகைக்கிடம் 'வருணதும்' வேத தமிழ்க்குப்பிடம் 'வருணன்'
என்கூற தெவ்வாக இருக்கிறதோ ஒப்புவெத்தால் சிரை
தெவ்வாக வகைக்கிடம் வேத தமிழ் இருக்கு
வேதத்தில் இவ்வேற் பெப்பிட்ட புதிக்கண் போன்ற
தமிழ்க்குப்பிடம் வருணதும் வழக்கு, எதும் கட்டு சர்க்கு
திடுமுமிய இப்பற்ற சிருத்தினால் மக்களால் மட்டும்
கட்டுமுமிய வகைக்கிடம் வகைக்கிடப்படுவதும் ஆய்வு
கட்டுமுமிய வகைக்கிடம் 'வருணன்' கட்டுமுமிய வருண
வேதத்தில் ஆரிய வகைக்கிடப்பட்டும், பிற்காலத்துப்
வேதத்தில் ஆரிய வகைக்கிடம் வகைக்கிடப்படும் வருணதும் இருக்குவேத
புதிக்கணித் தொல்க்கைப்படிம் வகைக்கிடம். தமிழ்
வகைதுக்கும் ஆரிய வகைதும் தொல்கைப் பண்டிகை, தமிழ்
வகைதும், ஆரிய வகைதும் சொல்கைப் பண்டிகை
அம் விரும்பும் ஒருவெள்ளும் ஆராய்த்தொல்கைது
உம் விரும்பும் ஒருவெள்ளும் ஆராய்த்தொல்கைது
கட்டும். தமிழரில் இப்பகலை மக்கள் வகைக்கிட வகை
கட்டும் தமிழனம் வாய்த்தால் போதுட்டும், கட்டு
மேற்கொல்தால் தமக்குத் திங்குவேதமைப்படுமானாலும்
மாம். இந்தக்கூபே பள்ளித் தமிழரில் சிருபோர்
வகைனை ஒரு பெருங்கிடப்பமாக வகைத்து வழிபட்டு
அல்ல. அப் வகைதுக்குத் தனிக்கொயில்கொந்த
அவன் வழிப்பிடப்பட்டாராதல் தமிழ்நாட்டுதான் தமிழ்
வெறுமிதம் இல்லை குவையல், ஆரிய தமக்குப்
பெருங்கிடப்பமாக வகைத்துப் பலவர்களும் இருக்கின்றன
பாடும் வகையை அல்கள்கும் வருக்குத்தான்
ஆரியக்கல்லூர்க்குப் பொதுவாக உர்மீ

உத்திரவழிபாடு வருணதும் வகைக்கிடம்
வேதத்தில், தமிழ்க்கணித் தொல்கை சொல்கை
வகைக்கிடம் வேதத்தும் வகைக்கிடம், ஆரிய தமக்குப்
பெருங்கிடப்பம் இந்திரதும் வகைக்கிடம் வகைக்கிடம்
புதிக்கணிதப்பம், அல் விரும்பும் இந்திரதும் வகைக்கிடம்
வகைக்கிடம் வகைக்கிடம் வகைக்கிடம் வகைக்கிடம் வகைக்கிடம்

ஒனி, ஆரிய தமிழ்நாடு வகைக்கிட வகைக்கிட அ
நூத்து வகைக்குப்பிடம் வகைக்கிட அத்தகு சீர்க்கி
வகைக்கிட வகைக்கிடம் வகைக்கிடம், நீர் இருக்க இல்லை
ஒனும், வகைக்கு, அத்தகுப் புதிப்பிட சம்பள
புதிக்கணித் தொல்கைபாலுட் கூவி, வீற் குடியிருக்க அர் வகைக்கிடம் அதிக
வேதத் தொல்கைவழிபாடு விருத்தம்
தமிழ்க்குப்பமைன் இந்திராய் அப்
புதிப்பிடுத் த அவ்வாரிய வகைப்பிடச் சுர் சு
அம்பாகாவித்ததும் வேல்கீம் மற்ற, அபுப்பிகாரன் பண்டைப் பாகிகரின் ஆகங்
கலையும், இந்திரக்குடைய பாருப்பு வகையை
பர்ப்பின் அவற்றின்கண் உத்திரவழிபாடு
வகைப்படாமையின், அவ் வழிபாடு மக்கள்
வரிப்பதன்பார் உரை பெரும் விழுப்பு
இட்டும், இந்திரதுக்கும் வகைதுக்கும்
ஊர் இருக்குவேதத்தில் உத்தும் 'அர்த்தம்'
'அர்த்தம்' என்னுட்டு சொல்துஞ்சுத்துக் கீ
'வகைன்' என்னுட்டு சொல்துஞ்சுத்துக் கீ
ருடைய பழைய அல்கள்கும் வருக்குத்தான்
ஆரியக்கல்லூர்க்குப் பொதுவாக உர்மீ

ஏதுக்கண் முதலிவர்தன் பெய்க்கன் இதுக்குறியீடு
ஆயிர்க்கும் பாரிசுச் சூரியன் பொழுப் பூரியன்பேர்கள்
ஒரு பொதுவாயிர்க்கும் கண்ணார்கள். அதனாலும்நோயை
ஏதுக்குறியீடு இது பொது விரிவும் இல்லை எட்டு
ஏவை தென்று இருக்குறியீடுத்து செல்லப்பட்டு இருக்கு
ஏவை விரிவும் குரியிருப்பதை விவரிதமான்றும்
ஏதுக்கு இடைவெப்பு புதுத்தப்பட்டு உருத்திரவழிபாடு
ஏதுக்குத்தாட்டு விரிவு ஏன்பத்தோடு விவரிதமான்றும்
ஏதுக்குத்தாட்டு விரிவு ஏன்பத்தோடு விவரிதமான்றும்.

கூ. நடுநிலையுடைய ஜெரூப்பிய ஆயிர்பாடு உருத்திரவழிபாடு நமிழுதென்றும்

இது செப்பாடு மாம்மட்டும் புதிதாகக் கூறுவதாக, அவ்வேறு நான்கீடு குறிமினமொடு எழுத்துக்கண்ணால்
ஏதுக்கு அந்தந்தங்கள் கொர்க்க குலமையுடையவர்கள் விளக்குகின்றன.
ஜெரூப்பிய அரிக்கும், ஆரிப் வேதங்களின் இடைப்பொடி
ஏவைப்பும் உருத்திர விரிப்பு சிவாலிபாடுகள் பண்ணும். தொட்டு ஆரியக்கு விரிவான அவ்விவைன்றும், அவ்வை
மிகுஷபால் சிஸ்தம் ஆரிப் கைக்கிளாண்டனால் யென்றும்,
இந்திவானா விரிப்பாலே ஆரியக்கு உண்ணையில்
விரிவானாலேயின் நம் குதிரைப்பிரழாமல் உண்ணையை உண்ண
வரே ஆயுங்க எட்டி கிள்கியிருக்கின்றார்கள். அவை
பெய்க்கண் கண்டு ஏதுத்துக் கட்டுத்துறைன் இது விக்கிரியும்
ஏந்தாகும், மிகும், இட்டின், வீபர், ராசுகாளின், கிரிவிப்
ஏந்தாகும் முதலான மீசு கிரந்த வட்டாற் குலவங்கள்.

1. *Mastmiller, Muir, Taylor, Weber, Ragozin, Grilli, Madenapalli,*

2. உருத்திரவழிபாடு நமிழுதென்றும்
பூதிருத்தும் அரும்பெரு அங்களில் அவற்றின்
பாய்வைக் கண்டுதான்கள்.

3. இவ்வொருப்பிய அந்துக்குள்ள நீரங்களிலிருந்து
ஏதுக்கு காப்பட்டு பெறுதார் நாஸ்க் தூது அந்த
ஏவைபெய் அந்தவாய்ப் பின்னப்பட்டுக் குதித் தாங்கல்வைப்பும்
ஏவைப் பூதிருத்தும் கிள்கிளாண்டும் பின்னப்பட்டுக் கொண்டுவிடுவார். இது இத்தியாட்டும் பிறகு, உடிவாக
ஏவைப்பட்டும் குரியார், விளாக் கேட்டுக்கொடுவார் முற்றாக
ஏவைப்பட்டு, ஏவைப்போர் கூறுவதற்காக சிவிச்சு
நாம் அந்தத்தனையே சில்லாட்டும் போய்வாற்ற உடைய
ஏவைப்பட்டுப் புலவர்களில் பெறுவார்கள் ஆயிர
வேதங்கள் பைசிடத்தங்கள் முதலிவர்தன் பொருள்களை
ஏதுக்கு கண்டு உண்ணையை உண்ணாத உண்ணையை விரிவு
ஏதுக்கு குறுபிய வேதங்களுக்குச் சொற்பாருக்கும்
ஏதுக்கும் ஏதுபிய ஏர்ஸ்கள், சாயன், மீதார், அங்கை
முதலிவர்களும், ஏதுக்குத்தங்கள் வேதங்கள் ஒத்திக்கொள்
முதலிவர்த்தரு அந்தகள் ஏதுபிய கீரகங்டு, கங்கர்,
நூர்மாறார், மங்கால் முதலிவர்களும், பிரான்கால் இலவ
தங்கு உணரக்கும் விளக்கங்களும் வைர்க்க தயார்க்க
ஏதுக்கு, ஏதுக்கும் மோகங்கள் முதலிவர்களுக்குத் தாக் காம்
ஏதுக்குக்குற் கொடுத்து நாற்பாருள்களை ஏதுக்கு
முறைப்பதுமிகு குறுக்கல், தாந்தாம் வேண்டும் பொருள்
வை அழைத்து, ஒருவரோடுவரும் பெரிதம் மாற
ஏவைப் புக்குவரத்துமிகு சிற்று ஆயுப்பியுடையாகும்
ஏவைக்கு உணர்த்துக்கால்வாய்.

4. சில்லாண், வான்தான், மூழிதான், விர்களின்
ஏதுக்குவரத்துக்கால் ஏதுக்குடெற்றாற்றல், மாநால் முத

ஒன்று என்னவை நடத்தி விடுவது முறையெல்லை
என பங்காக நடத்துகிறதோப்பும் அமெரிக்க
புரோப்ரெஸ்னர்களுக்கு மிகவும் ஆரம்பத்து உடைய
அறிஞர்கள் விடுவது முன்னாலோ, என இந்திய விகாராசாரத்து
எனப் புத்தக பாரம்பரியத்தைப்பற்றி விடுவது முன்னாலோ
ஏன் வோட்டிருந்தால் இந்தியாவும் நடத்தியிருந்தால் சுற்று
ஏனும் நடத்துவதோடு மிகவும் ஆரம்பத்து உடைய கருங்கள்
ஏனும் நடத்துவது முன்னாலோ, “ஏனும் தமிழ் என்றும் கருங்கள்
ஏனும் நடத்துவதும் ஏனும் ஏனும் தமிழ்களைப் பற்றியது
ஏனும் நடத்துவதும் ஏனும் தமிழ்களைப் பற்றியது” என்றும் என்றும்
ஏனும் நடத்துவதும் ஏனும் தமிழ்களைப் பற்றியது
அதிலைச் சூதி நிறுத்தியிருப்பதைக்கண்டது
ஏதுமிகு நடத்துவதும் ஏனும் தமிழ்களைப் பற்றியது
ஏனும் நடத்துவதும் ஏனும் தமிழ்களைப் பற்றியது
ஏனும் நடத்துவதும் ஏனும் தமிழ்களைப் பற்றியது.

“ஏப்பிடாருள் சார்வர்சாப்க வேட்பிதம் அப் போகுள், மெம்பிடாருள் என்ப நநியி” என்ற உதவியத்

க

நிருக்குங்கள் கட்டளைகிடுமோகி, வேள்ளிக்காரேதும் இந்தியரேஹும் உறவுளவற்றை எடுக்கிற ஆரம்பத்து எவ்வ
உற்றில் எவ்வாண்மையிட அதனில் கூற்கின்ற ஜென்டு
ஏதாயிருக்கப் பல்லாக துண்ணிய ஆரம்பசிதிதான் கிருத
ஏள்கிவரும் இயற்கொள்ள உறம் உறுதிப்பிடாருள்களை
நிறுத்து, அவகுடைய ஆரம்பசிதிதம் அறிவிதும் ஒரு
தின்வளவுடை இல்லாத எம் இந்திப் பக்கனிற் பெரும்
பாரும் தமிழ்நாட்டுப் பக்காதீர்த்தத்தில், “கவன் ஆறும்
குங்கடல் ஆண்மைய், சுவனோடு ஒக்ளுமோ கடல்”
என்ற காறத்திக் குப்பாம்.

இந்தியர் கண்ண வணக்குகின்ற களைக் கு வெள்ளைக்
கார் அவரும் கடவுள்வளிப்பாட்டை இழிந்துகூப்பாக
ஏவானதியர் கந்திமு; கெள்ளைக்கார் என்னகரும்
அழுங்கம் இந்துத் தூபவர் அன்றன், மாக்கஞ்சார் பல
இடங்களில் இந்தியர் எல்லுமிய நிருவுங்களிற் சுப்பும்
உபிபாட்டன் கருத்தையும் மேன்கண்மையும் என்கு
கிளுக்கியிருக்கின்றன.¹ அமெரிக்கனிற் பொற்கூரைப்
விளக்கியும்விள்ளியம் ஜேம்ஸ் என்பவர் நிருக்களிற் வழிபாட்டின்
பாட்டுன் இன்றிபகும்யாளமைய வற்புத்திப் பேசி இருக்கின்றன.²
ஆதால், இம் மாவானதியர் கந்து வெறும்
பொற்பொயாம். இம் மாவானதியாற் கொண்டாப்படுகிற
தயாங்கந் காலவறி கனமிகள் கம்பீனூச் பண்டுதொட்டுக்
கொடுபோதாகு நிருக்கு வழிபாட்டுப் பெரிதும்

1. Prof. Max Muller's 'Six Systems of Indian Philosophy', p. 216.

2. Prof. W. James' 'The Varieties of Religious Experience', Lecture XIX.

தெய்து உத்திரவுமை? தயங்க சாக்ஷி யூ
நோதில் என்னிடும், அறிந்து என்னிடு விவரங்கள்
ஒன்றில், நான்முடிய செப்பாட்டுக்கு இணக்க இருக்கு
கூடும் பட்டின் மன்றத்தில் உண்மைக் கால்வாச
திருத்த நம் கொங்குவெப்பு; கட்டுமிகு
எழுதுது; அவ் திட்டாக் கொய்யப்பட்டு; கட்டுமிகு
ஏழுப்பும் கொங்குவெப்பு கால்வாசத்திலோடு
ஒத்துச் செப்பாட்டு, என்னிடியர் கட்டு
ஒத்துச் செப்பாட்டு கொங்குவெப்பு, கால்வாசத்தில் பேர்களுடு
கால்வாசத் தேவத்திற்கு கால்வாசத்தில் கால்வாசத்தில்
ஏழுப்பும், கால்வாசத்தில் ஏழுப்பு கட்டுமிகு
ஏழுப்பும் அறிசுவாசத்தில் ஏழுப்பு கட்டுமிகு
ஏழுப்பும் கொங்குவெப்பு அதி இழுக்கும்,
கொங்குவெப்பு கொங்குவெப்பு கொங்குவெப்பு கொங்குவெப்பு அங்கு.

இப்பு, 'அம்சமாக்கத்து' தோற்றுவித்த சாக்ஷாக்
வோக்காக் என்பத் தொடர்புமிகுவில் மிக என்றும்
கிழுத்து, கமிக் கால்வாச பேசுவாகவில்லை அவரும் கம்பு
கேடு கொங்குவெப்பு கால்வாசத்திலிருந்துதாகும்
விள்லை? நம் இதிப் பட்டவிலேயே இன்னைம் எம்
கெப்பு கிழுவருவ வழிபாட்டு இவ்வப்பு பஸராவிருக்க,
வெளிக்கொ அறிஞரே அதனை மிகப்பால், என்ற அவ்
மேற் பழிசுமாக்கது பெரிதம் ஏதாலுமோகை. என்றே,
பல்வகை நல் உணர்ச்சியிலும் மிகவாய், அல் உணர்ச்சி
வாய்பால் உணர்த்திற்பு பல அரும்பெரு கால்வாசகளை
விளைத்துவரும் வெள்ளிக்கொ அறிஞரின் கால்வாசாரப்பில்
ஏனாகன் கம்பெனிராத் பெரிதம் கைக்கொள்ளத் தகு
வை மன்றம் இங்கு தொத்துக்கொள்ளல்லதால் இவ்வா
கொட்டியிட்டு.

கால் உருத்திரவுவிலும், கால் தீவாக்கத்தைத்
தமிழர் யொற்று வைத்துவது

இல்லை, உருத்திரவுப்பட்டு கூட சிறந்த விவரங்கள்
கூடும்போக்கும் என்னிடுவென்பது; உருத்திரவுப்பட்டு புதுதக்
ஏழுப்புப் புரிந்து, அதற்காக இர்த்தின் வருவாச ஏழுப்புக்
தக்க முதலான முதலை கீற்றுவ வருவாச ஏழுப்பு
வெறியிட்டு கொள்கொள் பூத்துவருவாரான ஆயிர்க்கு
ஆயிரும் அதுஞம் இன்பழுப்பு முறை கீற்றிக்கூடு,
பட்டுவத் தீவித்தல் அதில் அய்க்கு ஏழு
ஏண்ணால் அதற்காகபே அம் முழுமுறை கூத்து
காத்தி ஆண்டுச் சொல்காமல், அக்கடவுள் கருவுவதி
கிட்டு அழித்துக்கொண்டிருப்பிலைச் செப்பாடால் கூடுவது
தெரியும் வணக்கத்தை மட்டும் ஆண்டுச் சேர்த்தான்,
அயங்கத்தும் மனநிலையும் அறிவுக்கும் அந்தக் கால்வாச
திருத்து தக்கதாக இமெப்பிபாகுஸ்ஸிப் படிப்படியாக அதிக
ஏழுத்தி, அவராக்க அவ்வாற்றுள் கேள்விக்கு கொங்கு
ஏழுப்பு இம்புணவுவையை தமிழ்க்கால்விருப்பு கேள்படி,
இம் முறையால், இதிரன் வருவான் முதல் கீல்க
கடவுள் ஏல்லாரியும் பெரித கென்ட உருத்திரகா
வணக்குவாச் அதனால் மெய்யுங்கால் பிரத. அய்க்குபீர்
பட்ட மகேவர் சதாசிவர அழிப்படி, அதன்பில்
பலமாக நீச்சுது, அங்குக்கு மேற்பட்ட முழுநீச்சு கூட
ஏழுப் பிவத்தினாத் தமிழ்க்கு அழிபால் பெரித்திரை
வைவுவது; இப் பதிவுமிழுறைதால் கால்வாசத்துக்காலம்
ஏழுத்துப்பட்டதாலும், கூடுவதுக்கு கால்வாச
வைவ் வணக்கப் பதிப்புவேறும், அவ் கால்வாசத்து
முடிபாக்குவாப் பள்ள முழுமுறை கட்டுரைப் பிலம்

வெள்ளுக் காலிகள்

ஈடு

அன்ற. இங்கும்பை வெந்தாலாபாடியாக்கிடும் என்ற இந்துவைப் பாட்டுகளில் பீப் பகுதியைவற்றிருந்துப் பொய் ஆரியக்குடும் அறிக்கப்பட்ட உடுத்திரா சென்று நூற்றிடாக மன்னம் வீசுவதுமான் அன்ற என்பதற்கு, அவ்வேற் பாடப்பட்ட பகுதியைக்குவைப் பாட்டுகளின் என்றும் அவ்வகுடும் விவர் என்றும் பொய் உசாங்கப்பட்ட என்றும் அவ்வகுடும் விவர் என்றும் நூற்று மன்னிலையைப் பெண்டும். அப் பகுதியை ஆரிய நூற்று மன்னிலையைப் பெண்டும். அவ்வகுடும் அதிவைத்தப்புகுடும் புதுப்பாடு நிலுஷ்டமலீன், அவ்வகுடும் அதிவைத்தப்புகுடும் புதுப்பாடு கூடும் நூற்று மேற்கூட காலிகளிலையை உணர்த்தும்ரு ஒருப்பட்டினர். சுகங்குடுமில் நீண்ட உணர்த்தும்ரு ஒருப்பட்டினர் ‘மீகோவர்’ ‘சதாநிலி’ மூலமீல் தினைகள் என்றாரா பாதி, அவ்வகுடும் பெறப்பட்டு எப்பொருத்துப்பட்டது நிறுத்தும் விவரத்தால் இந்துக்குவைப் பழங்குடும் சிற்றும் உணர்த்தும்ரு கால்களும் என்று.

அற்றுத் த, இந்துக்குவைத் தலத்திற்குத் தமிழர் ஏற்கு மேற்பட்டுச் சிவம் என்பதைன்று உண்டுபெற மன அறியர் என்க வெள்ளாமோ வெளிர்; இந்துக்கு வேத ஏழாம் மன்றத்தின்கண் உள்ள இந்துப்பத்தோராலை பதிக்கிறது, பத்தம் மன்றத்தின்கண் உள்ள தொன்றும் இஞ்சுப்பதாவது பதிக்கிறதும் அங்களில் பிழைங்க்கண் செப்பு பெந்த விவரிக்க வழிபாடு குறிப்பிடப்பட்டிருந்ததின், அவர் விவரத்தை வறியார் என்பதை பொறுத்தது. அங்களில் தமிழ் வேளாளர் செப்பு பெந்த விவரிக்கவீப்பாட்டின் பொருமையை ஆரிய அறிக்குள்ளத்தைக் காண்றிய இரவாப் பிறுதாக் கால்பெற நேர்தாய்ப். அவ் வறியார் அவ்விரண்டு பதிக்கிறிடும் ‘நூற்றுத்தின்பலம்’ என்ற பொருத் திறுத்தின்பலம் என்று சொல்லல் அச் சிவம்

விவரத்தைத் தமிழ் மொழித் தலத்தையை கூட குறித்துவைத்துத் தெரியு, அதன் வழிபாடுக் கமிழ் இப் புண்ணக்குடும் சொல்லும் என்க, என்பது என்கும் சிற்கால் மூடுப்பாடுவைப் பொய் விவரத்தை உணர்த்தும் இருக்குவைத்தும் அதன் வழிபாடு பார் சூதிப்பிடும் கருதும் அதன் வழிபாடு பார் சூதிப்பிடும் கருதும் கொன்று.

அற்றுத், இந்துக்குவைத்திலின் அம்முட்டிமிக்குத் தெய்யப்பட்டதாகிய எடுவெந்திற் போக்கு போன்றுப்பட்டு இத் ‘நீவன்’ என்றும் பொய் எனப்படுதல் என்ற பேரின்; என்றாலும் ஒருங்குபொதிப் போக்குமிகு தாம் சுய்துபோக்கு திறதெப்பு விவரத்தை மொல்ல மொல்ல காங்கிரிமுழிப்புதல், தமிழ்க்கால்தீர் அறிவிக்கணி’ எற்ற ஏருத்திர வழிபாடும் கூட கொன்றுப் புதுத்தமலீன், அவன் அப் புகுத்தி வழி பாட்டுகளின் நம் மேஹயத்தின் விவரிப்பாட்டிற் கொன்று செல்லும்பாருட்டே, எப்பொருளும் கட்டி விடுதின் பெயரை அப் புகுத்திரமேல் வயந்து, அப் சுதாக்கியக் கிடைப்பதற்கு அப் பெர்க்குவேதத்தில் மூதங்கைப்பறவதை தல்லது, மூன்றும் மூழுமுதற் கவுள்ள விவக்கத அவ்வகுடும் உணர்த்தியடி வன்றும். இஃத ஏற்கு பெறத மொல்லி; அப்பகுதிக்குச் ‘சுதாக்கியம்’ என புகுத்திக் கொல்லுமியே பெயருமைத்தகவையும், அப் புகுத்திரக்குரிய ‘கீழ்மிடும்’, ‘சுகங்கடி’ எதும்பெறாகும் அதன்கட்டு சொல்லப்பதனாலும் பெறதாக என்பது, அப் புகுத்திரமீன் கொடிய திருவுரூவுக்கிற்கு மிக அடுக்கிருத தீரிய், கிப்பேதான் அஃது அப்புருவதற்கு தீத பெய்வதை கூறுக் கொள்கிறது,

"பைஷவில் எழுதிவருவேன், சௌதியதற்கும் ஏதும்படியிருக்கும், தீர்தாகுதும் நினைவும் சூப்பதொலி உண்டுமெல்லாம் கிடைவிவருவதே" என்ற பொருள் அந்தோலை கொண்டுவரும் மாப்பாகவிடும் குடும்பம் "பாடு தெரு இந்த வெற்றால் அரையாலேயே ஒத்துச் செய்து விடுவதே நிதி" என்றும் கொஞ்சம் விரிச்சுதானால் போடுவதையால் அதைத்திரியாதின் முதலிலேயே வழி போடு சென்கின்றார்கள்; அவ்விருத்திராக்கு அவ்வாறையில் மிக விரும்பிய முடிவே இந்தும் அதை விரிசுவதிட்டிற்கு நிர்வாயிக்கும் இருக்கிறது. இந்துமே மிக்குறிங் தீவிரமாக இதிர் வைக்கிறேன். இந்துமே சேர்க்கப்பட்ட யான் ஒருங்கிணங்குகிறது வேற்காலாகச் சேர்க்கப்பட்ட அதர்வைப் பட்டுவரீர் இன்னத்துக்கிறார் அழியாறு அதர்வைப் பட்டுவரீர் இன்னத்துக்கிறார் இப்பு இந்து வரவுகளை, வாயாக தமிழிவோளர் செய்து சேர்க்க முத்திருவதை வழிபட்டும் வேண்டுமென்றும் ஆரியர் என்கிற நோக்கம் வெண்டிட விருத்திருவோம். இன்னத்துக்கு வழி மத்தும் கொஞ்சத் தொட்டத் தமிழிவோளர்கள் கொன்றும், அவற்றை அரசாலிய வெளியோடு மால் இன்பதை பண்டிடத்தில் குரிய நுக்கால் கூறி தாட்டிய வாய்தான் தமிழகத்தின் மொத்தமுமே இன்று கிடைவியே இன்று இருக்கிறதோ, இன்றைக் கவுன்தில் இன்ஸ நம்மும் பெல்லாம் ஒருங்காரப்பத்தாக்கர் ஆரியர் இருக்கிறார்,

"ஏந்தெய்து செய்தாருக்,
மில்லீதுவாற்றில் வழியுடைம
ஏந்தக் குங்குறியல்லில் வநு
நம்பதைப் புலவாளான்
குவத்தில்!"

என்ற அறுவில் செம்புமாற்றுதும் நன்கு புலமுத்துமான். இருங்கு முதலியான்கு வேதங்களும் மாப்பாகப் போட்டும் மிக் ஒழுங்கு படித்தப் பட்டுமையினோப் புத்திரை ஈடுதோம்.

1. திருக்காங்கரி புரோதம், முர்க்க அப்பூர்வம்.

வைத்துத் தமிழ் மூர்க்க அடுக்கு அங்காயாளில், அங்காக் காங்கரிடமும் மாப்பாக உண்டால் மூர்க்காள ஒத்துமையில் கொண்டு வெற்றை உறுத்திருக்கிறேன். இதேதான் சென்டை புதுத்தும் அந்தோலை கொண்டு வெற்றை உறுத்திருக்கிறேன். இதேதான் அந்தோலை கொண்டு வெற்றை உறுத்திருக்கிறேன்.

1. Governor-general.

முழுமுத்தினம், முவக்கும் எனிட தேவைக்கும் போது
பட்டதென்பது.

“முவகும் பட்டது முவகும் மற்றுமுத்து
தேவைக்கு ஏனும் விவரமும்.”

என்ற சூலிருவாரசுப் பொருளும்,
“ஏனென்றால் அவர் எவ்வளவாக இருக்கிறார்.”

என்ற நிருதாரம்பக்கம் பொருளும்.

“உவருளை என்னுக்க என்க எவ்வளவு?
இப்படியாக இவ்விவரம் இவ்வளவுத்தான்
இவங்களைப் பகுதியாகப் படித்துதுதாக.”

என்ற நிருதாரம்பக்க அடுக்கும் அருளிச் செப்தவாற்றுக்
க்கு உணரப்படும். என்க கற்பவாற்றுல், முழுமுத்து
கொஞ்சத் திருத்த செப்புப் படித்துதி அன்புருஷங்கள்
தான் செய்யும் அழித்துமிழுமிழுமின்கு செய்யப்படு
கூறுதில்க் கொடுப் பட்டதும் எங்கு வழுத்தப்பட்டு
சென்றதுக்கிடையிலிருப்பது எவ்வளவுத்தான்
அழித்துப் பண்ணடத் தமிழ் வோன்றாக்கு உரியவேலும்
ஆரியர்க்கு அவர் செப்தவாற்த வெற்பாட்டு இவள்ளிக்கோர்க்க
அச்சுவட்டு வேற்றுத்தப்பட்டும் தெள்ளிதிற் புள்ளும்.

நமியர்கள் உபநிதியில் பார்க்கின்றன
முதலிய அறிவுகள் தொல்கள் வந்திருப்பன
ஒன்றி, வேதங்கள் ஒழுங்குவதே சுப்பிரகாரம்
ஏன் கிரித்த மின்தும், வெற்யாட்டு வெட்சு அரிசு
ஏன் தெய்வ வணக்கத்தையும் குடிபி விட்டு விடு
ஏன், அவ் வேள்விகளையும் குப் பார்க்கின்றன
ஏவ தொல்கைத் தொகுட்டாலும் தான் அதை விடு
ஏன் கூட கடம் பிரதில் முன்னால் விடுவிடு விடு
ஏவு தால்களாயிவப்படித்தங்களைச் சுப்பிரகாரம்
ஏவு கவுட்டியை வேந்து வேற்கும் விடுவிடு விடு
பொருளாரப்பாசி தால்களையும் விடுவிடு விடு
வேள்விக் கடங்குகளையுடு சில கூடம் விடுவிடு
ஏம் இஞ்கு முதலிப் பேதங்கள் பல்லாமல்
ஒடு கீர்த்தங்கள் என்றும் முடிவிடுப்பது சில கூடம்
உள்ளது ஆராய்க்கு மெய்யுள்ள கடங்கள் கடங்கள்
அடுக்காயிய சிவத்தை எழுதுவிட விடு விடு
பேதங்கள் பயனுறுதும் இந் அடுக்காய்க்கு விடு விடு
அறிவுத்தப் படுதல் கண்க. கூடுதலாக கடங்கள்
ஏழ்மகங்கடத்தின் இழுவு, குப்பாய்க்கு
மெயும் அரிச்து விளக்கலாமின. வேந்திர்க்கிடு
மெய் பைசிட்சுகளை திருக்கல்லோடு, கூடு
ஏழ்மகைபே பேஞ்சுப்பால் மாங்கிளைக்கு கூடு
மெய்க் குத்துமானின. முழுமுத்து என்கிடு
மொஞ்சு, இத்திரு அஷ்டி வருங்கள் என்கிடு
உலோக வேதங்களிற் தொல்லப்பட்ட கடங்களை
ஏழ்மகைப் புதுத்தும் விளிம்மாதாதும். கடங்க ஏர்
கிரியர்க்குப் பொறுத்து பிரதிடியாரங்கள் கடங்க ஏர்
பொறுத்து கேளுபதித்ததில் எந்த கடங்கள்

கடு இதிர்ச் சூதிய பயர்கள் வைத்தத் தமிழன்

இலி, இத் தாங்களைப் படித்து நீர்த்தோ மாட்டா படிவதைக் கொண்டு வாழும் முதலான போக்கு
பற்றி தெய்வமிக்க முதலை அன்ற அவசரமானதை, புதிய முழுமுத்து கடலிலே குறிப்பாகவும் என்ற ஏது
ஒரு இதிர்ச் சூதிய பயர்கள் முழுமுத்து கடலிலே போன்று,
அது இதிர்ச் சூதிய பயர்கள் உள்ளதற்கும் ஏன்றும் ஏது
போன்ற பயிர்களையும், அப் பயக்கால் உள்ளதற்குப்
ஏது அத் தெய்வங்கள் முழுமுத்து கடலிலே இரண்டு
ஏனால் கடல்வையை இடுத்தல்வேண்டும் மால்வோ? அதீந் தெய்வங்கள் பிரசம்பித்தும் பயடுக்
படிப்பதை என்க சுதந்திரமானது கடல்வையும்? மிக்
தீவின் வழியில் நூற்று அம்சங்கள் வெளிவீடு
வாய்ந்துகிற ஏதும் என்னும் அதிகியின் புதல்வை
ஏதும் குதித்தலை எடுத்துச் சொல்லுவதற்கும், எடு
வை அந்த அவசரமே எடுத்துச் சொல்லுவதற்கும், எடு
துதியும் வெளிவீடின் வெளியை வழங்குவதும் உணவும்
அது கால்கால்தாம் பேசுவதைப்படிப்பதையும்,
தாங்கையில் கொண்டு வருவதையும் மால்வோ?

1. தெப்பக்கொண்டு, ஈ, ஈ, ஈ.

இத்திரும் முதலை போக்கு

போக்கும், அத் தொற்காலம் உண்டத்திலே பொருள்
ஏது, மூப்பு பொருள்களின் இல்லாவதையே அக்கில
பொக்கு, அவற்றைப்பள்ளும் ஆல்லாப் பொக்கு
போக்கு முதலைக்கிளுக் கட்டியிடும் வைத்துக் கொள்ள
போக்கு முதலையைப்படிக்குறையாக அடித்து கொள்ள வேண்டும்
ஏன்றால் அதுபோல் வெறுத்தும் குட்டுமூலம்,
முதலைக்கு ஏன்றேஞ்சும் பருகுவதைக் கொடுத்து
கோத்தூக் குவாதம்கை பொல்லூசு அடித்திட்டை,
கோத்தூக் குவாதம்கை பொல்லூசு அடித்திட்டை
பேரும் சென்பா? இருங்கும் பொல்லூசு வெறுத்துப்
சூவமிடுகிறோம் ஒன்றைவே வாய்க்கப், பொல்லூசுக்கு
மாசு இரும்பை எடுத்துக் கொடுத்தன் படியாதொர்
ஏதன் ஏற்றுக் கொள்வா? ஆதலால், அம்சங்களில்
முடிவை வழக்கிறாலும் இதையொட்டி வர்த்தி, கங்கா
கீரு தெய்வப் பெயர்களும் ஒரு முழுமுத்து கடலிலே
நீர்க்கு பென்றும் அற்கவையார் முதலைக்கு கொயாக
விடுக்கூடியும் என்க

அந்தேல், இருங்கு வேத முதல் மங்காம் கூறுவது
பந்த மங்காம் பகித்தில் கஷ்டப் பொருள் ஒல்லோ
போத, ஆற்றவர் அதனைப் பல பெய்களை அடுக்கின்
ஏந்த, குத்துவர் அதனைப் பல பெய்களை அடுக்கின்: இக்
ஒன்றால் என்பது கணப்படித்தல் என்னிடுவின்: இக்
ஒன்றால், இருங்கு வேதத்தில் இல் கோடிட்டின் வீட்டு
கோத்தூக் கடல்வையையாறை, ஒருத்தீர்கள் யட்டு
கோத்தூக் கங்காப்புடும் இக் கோத்தூக் குவாதம்க்கு உபய
குதித்துக் கங்காப்புடும் இக் கோத்தூக் குவாதம்க்கு உபய
குதித்துக் கங்காப்புடும் குவாதம்க்கு உபயக்காக்கிறா
பேரும் செற்காட்டுமார் முதலைகள் இண்ணார்கள்
பேரும் செற்காட்டும் பெயர்கள் வெற்றிடுவது

ஏதும் ஒத்துவதும் இல்லையின்ஜெப்பூத்தி. இதிலே, “நான்கு விளைப்புத்திரி” என்றும் அவர்களுடைய ஓய்க் கோட்டையினிலும் பொன்னா மெங்கு கோட்டை ஏதும் உள்ளது; இந்தியினை எழக செலுப்பதற்காக, தெருவாபொத் துறையிலில் மூலம் கண்ணார்க்கால், உத்திரவுத்து, உத்திரவித்து முழுநாற் கொடுப்பதும் அப்பு ஆற்கால் தொன்வு கொட்டுக்கொண்டதை அத்திருவித்துவும், இந்திகள் அகுறை முறை என்கிற தெருவையிடும்படியே ஆரியாகுஷ்ட

கூ. ஒம் என்றும் சிக்கைவும் தமிழுக்கே பிரதாதல்

அப்பொதுவாறு அதீஷா என்ன ஒவ்வொடு வரிவடிகள்கும் மூடுவதை ஒல்ளிகையிட விரைவாக என்பது பொறுப்புத்தொழுதும் அப்பிரசையும் வட்டமாயில்கே உரித்தானதும், அப்பிரசையுமொத்தும் விளக்கும் என்ன என்ன மிக்கமாகும். இரண்டும் பொம்புமாயிலியேயும் என்ற பாராவிஸர் கல்வெளியிலிருக்கிறார்கள்; அவன் ஆபாவத உற்பத்தியை ஆருந்தக்கூற்றிற்கொம். கிருஷ்ணன் என்பது ஒ என்றும் ஒவ்வொடும். ஒ என்பது ஒட் பெற்று. இட்டிட்டுப்பதை லென்னாக் குற்றிருப்பதைகளில் நில்லொயத்தையும் முதலில் குற்றிருப்பதை எனும் அவற்றினின் அவற்றில்கூட்டாக இட்டிட்டுப்பதை கொண்டுத் தென்னிறுக்கும் குற்றிருப்பதை.

ஒம் என்றும் சிக்கைவும் தமிழுக்கே பிரதாதிலில் மட்டும் ஒதுவாயில் ஆகும்படியே ஒம் என்பது பெரிதாக வருவதற்கு உத்திரமாக உடனடியாக வருவதற்கும் அவர்களுக்கையில் இரண்டுத்திரு மூலாகி இருக்கிறது. முதலாகி இரண்டு கூறுகிற நிலைமே அவர்களுக்கை இரண்டு கூறுகிறது. இரண்டுத்திரும் முடியும்படியே கூறுகிறது. என்றால் இரண்டுத்திரு முடியும் பொதுவாக இரண்டுத்திரும் இருக்கவால், அப்பிர்வைத்து விளக்குகிறது என்றால் என்கு நன்கு நானியிப்படும். இதும் ஒருநிலைமே இரண்டு ஒன்று ஒன்றாக ஒரும் முதலிய நிலைக் கூட்டுரை ஒரு ஒரு ஒலிக்கை உடையதாகவும் விடும். அதிலே ஒன்றை சுப்பும் முதலை சேர்த்தன் பிரையுதான் ஒன்றை என்றும் பிரையுதான்கையை என்றும் விரைவாக்குகிறார்கள். குறித்து ஒ எழுத்துக்கூடுப்பெற்றும் ஒலிவடிய வரிவடிய கீழ்க்கண்டு, மூலமிக்கு தமிழ்க்குலமே உரியவாதன் குறித்து உத்திரவுத்தாம். இவையெல்லாம் எமது ஊழல்க்கூடியாகும் என்றும் கால்க்கூடியாகும். போத்தும் ‘தமிழ்க்கால்க்கூடி’ என்ற காலத்தே பதிலளித்து ஆகுட்டக்கு மூண்ணுமேயால் விரித்து கூக்கி விரும்பிக்கூறும். இரு அட்பக்கை ஆகுட்டக்காலத்து பொறியில், பிரையுதான் வட்டுநாயிலிக் குறித்தும் உத்திரவுத்தாம் என்றும் போலியுக்காலமேயும் என்க. ஒங்கராக தமிழ்க்குப்பகலை, அதன் விரிவாய்த் தொன்றிய தமிழ்நெறியிலும் கூற்றுக்கை ஆகும் மட்டுமே இருவாண் வைப்பையிலியைப்பக்க கூறிக்குத்தான்க. இன்றும் இம் மாபாகாதீர் தமிழ்நெறிக்குத் தல் பாகத்தொழிய மெஞ்சுக் குத் தமிழ்க்குச் சாக்கு ஏதுக் கட்டியமிக், அவன்குத்

வேளாள் கடவித்

—५०

தூ மன்ற குறுகு பொருள் இல் கூறப்படுமென்று, இனிட,
ஈவுவைச்சில் வேதாந்தாகார நக்கநுலிக் காலப்பை,
பெஞ்சாகுத் தீர்த்தம் வைப்பாட்டி வேற்கினிக்க
குறுகு குறியீறுவதைக் குறியீறுவதைப்பதைம், அதை அங்கு
பொருள் இன்பம் ஏது என்றும் உதிர்ப்பாலும் வேற்க
கீழ் குறச் சமித்தானோ மறிக்கப்பதைம் என்க
நிறுவாகவிடுவதையில் விரித்த விளக்கியிருக்கின்றோ என்று,
அதை குற்றுக் கூறுதலோ என்று; என்ற விரிப்பால்
பெறுகிறோ.

க. வேளாள் உபாத்தக்கள்
இயற்றினமைக்குச் சான்று

இவைப்பல்லம் ஒர்க்குமேதாம், ஆரியமாய்ப்பிழையுள்ள
பெஷ்டக்கணித் தமிழர் எழுதினிடைக் கந்த மாங்களும்
பொருக்குமெனில்; கடவுள் உயிர் உறுபு முதலை மெய்ப்
பொருளுக்களைப் பற்றிய நன்றைய ஆராப்பிக்கீர் ஆரியப்
பார்ப்பார் அறிவாத மாங்களுக்கையும், அவற்றை அவர்க்கு
அஞ்சுள்ளத்துாக தமிழாரசர் அரியவுத்தினமையும்
மறைப் பெஷ்டக்கணிலேயே கண்ணு எடுத்துச் சொல்லப்
படுதலீன் அவை தமிழ்ச்சாங்கோரால் இயற்றப் பட்ட
ஏதன் இதியப்படும். ஏற்றவுடைய ஆரியபார்ப்பார்
ஷா, அவ்வாக்கா ஆத்மாவப் பற்றித் தம்க்கு அறி
ஏற்றும்படி உத்தாக ஆளுளி என்பவரை அடிடப்
ஷாக் அதை அறிவுறுத்தும் ஆற்றல் தமக்கில்லாருமையை
ஏற்கிறோ, அவர்கள் அறவர்க்குள்ள அறியங்களைப்
ஏற்கிறோ அறவர்க்குறை இன்றை தமது விருப்பத்தை
ஏற்கிறோ, அறவர்கள் அவர்க்குள்ள அறியங்களைப்

வேளாள் உபாத்தக்கள் இயற்றின

குறுதில் எடுத்துக் கூட்டி, அதன்பினால்
ஏன் பற்றிய உண்மையை அவர்க்குத்தெருப்பு
ஏனும் கார்த்தோக்கிய உபாத்தி எடுத்துப்
தெருவதை உணர்த்தியிருப்பதை, வேற்கு
கீழ்க்கெல்லாம் என்கிற பின்னால்
ஏன் மன்றாவை அடிவத்திற்கு ஏற்றுக்கொண்டு
பற்றப் பின்முடியுள் பார்ப்பார்க்கு, அதை
உணர்த்தியிருப்பதை, அதை அறியங்களைப் பற்றிப்
ஏடுத்துக் கூட்டியிருப்பன, அப் பார்ப்பார்க்கு
புரைத்து அவற்றுக்கு மானுக்கையை, அவற்றைக்கொண்டு
உணர்த்தி நன்றை தெரியப்பட்டிருப்பதை, அதை
நாராயணபேருப்பிடத்திற்கு இருந்துக் கொண்டு, அதை
ஏடுத்துக் கூட்டியிருப்பன, இம்மாத்து ஜாராயாது அதை
நீரிப் பார்ப்பார்க்குவரும் அறியாக்கி
கீட்டங்களில் நன்றுவலியுறுத்தப்படுதல் என்று
ஏன்றும் அரசன், ஆரூரி என்
பார்ப்பார் ஆரியபுக்கு குடும்பிடத்து, சொந்தமானோ சீ சொல்லியதைப், இந்த
மாத்து இத்தாறும் பார்ப்பார்க்குள் வ
அரசாங்கங்களாலும் என்ற உடக்களித்
போன் கூடுமிலேயே தங்கியிருக்கின்றது¹¹ எ
வேளிர் அரசாங்கே மீப்புணர்வும் அரசாங்க
தொட்டு உடனாதல் கூட்டுங்களும் சுர்க்கோக்
ஏற்றப்படுகின்றது: இன்கிளிபாட்டேஷன்
ஏப் ஆரியப் பின்முடியுள்ளது, அதை
முன்னே, தொட்டு இமயம்முதல் குமிக்

1. ஆரியதாங்கிய, தி, கா-ஏ.
2. பின்முடியுள்ள, ச. இரண்டு, 1.
3. ஆரியதாங்கிய, சியா, 2.

Ca. 666

ஒன் அரசாங்கத்தைக் குழும ஓன்றை அரசாங்கத்தை
ஒன்றை எடுப்ப படித்துவதற்கும், ஆயிரப்பகுப்புக்கால
அதிகாரத்தை அவ்வாய்க்கூன் நிலைமை அதிகாரை ஒன் இனப்
படிக்கிற இலாக்காமல் நிலைமைக் கமது இம்புக்கால்களிலோ
முன் அமைகின்றதும், வேதாபிரதேச குறுதல் மேற்குறிப்
முன் அமைகின்றதும், சௌகர்யம் இடையில் கிடத்துவதற்கு
அடிப்படைக்காலில் ஒன்று இதையில் கிடத்துவதற்கு
அவற்றை இலாக்காமல் அவ்வாய்க்கூன் தமிழ்நாட்டைக்
ஒழுகின்றதை வரையிப்புமிக்க.

ஏ. புராண இதிகாசக் கருத்து

இலி, ஆயிரவேந்தானின் புன்னமையும், அவற்றின்கூட
இலாக்காமல் இதைச் சூதனன் சிறுதெப்பு வழி
மட்டும் நிறைவேண்டும், அவைக்க் கொண்டாடும் வெறி
மட்டும் கொஞ்சின் தீவிரமையும் ஏதுத்துக்காட்டி, முழு
முதல் கடவுள் விவக் டின்சோநத்தை அதனை உள்ளவரு
உண்டும் பெற்றுக்கொண்டு விவரம் எப்பதை
குரிய வெய்வறிவின் தீர்ப்புக் கேற்றத் தமிழ்க்கால்களுக்கு
ஏ இனம் சூதனன் புன்னமையுமிடத்தக்கொடுத்து சாக்கியம்
சூதனன் நிர்சாங்கமையும் இப்பதிபும், ஆயிர் அவற்
அதும் அதிகாரிக்காரன்க் கமக்கூரிய வெறியாட்டி
வெற்றிவெளிப் பெருமிக் கொட்டுத்துந் தமிழ் அறி
அத்திப் பூற் கடவுள் வழிபாட்டை மறுத்தற்குமாக
‘மீதாக்கு’ நல் இப்பதிக்கார். அன் செப்பத் அம்
மீதாக்காதல் உணர்கிபும், அதன்வழியே வெறியாட்டி
வெற்றிக்கூடும் என்றும் பெருவே, ஆயிர்க்குஞ் தமிழ்க்கூ
ம் பெரும் பேர் மூன்தை, இணைம் மூன்தை பெரும்
பெரின் வண்ணமீன் பின்கூப் புராணக்களிலும் இரி
ஏங்களிலும் எழுதிவைக்கப் பட்டன. இவற்றின்கூடு

ஏங்கள் விதிவாசக் குடும்ப

ஏங்களின்பெரும் தாழுவாயாக்கத் திருத்தம்
ஏங்கள் முதலாயிலே; சிவப்பிள்ளை வெற்றிவெளிக்கூடும் என்னாம் ஆயிராற் செப்பு
ஏங்கு அவற்றைப் புரிந்த ஆயிரம் இல்
ஏங்கே அடிக்கிண பிட்சாடங்கால்களில், இன் முதலியோரின் செயல்வினாமை
ஏங்காகுஞ் செய்வகவேயாக், ஆயிர்
வெற்றிப்படி வெற்றிவைக்க அழிந்துகொண்டு
முதலான சிகந்த் தமிழ்வேந்தானின்,
ஏங்கேந்த இந்தத் தெப்புவேயாட்டி
ஏங்காம் என்று விரிப்பிற் பெருகும், இல்
தமிழ் ஆயிரவாண என்றும் அமிக்
கிரிதாக் காட்டுதும்.

இவ்வாறுக, ஆயிர் உடைத்திருப்பு
படிக் கு, ஆண்கள்தான், ஏருதான், ஏரு
கன், மாடகன், சிற்கில் அமயங்களின் டா
மக்கள் முதலான ஏத்தகைய உயிர்களை
கட்டுத்தது வெறியாட்டி வெற்றிகள் புரி
வடவேளி, வணங்காத சாத்திகாப் பு
தான், அன்பு அருள் அறம் கல்கி முதல்
ஏங்கிலம் முதலியவற்றிற் நீலசிறந்து விலை
தமிழ் காஷ்மக்களான வேங்காரும் அ
கிருந்த வெளிகும் இயற்கைகளிலேயே சிரு
ஷ்வரி சிந்தவராயிருந்து, தமத ஏ
கிருந்தப்படுத்தற்கு இகைக்குவாச தா
புரை அவர் தமிழை ஒதுக்கவானாயிலு வே

கூட அதனால் தமிழை உயர்த்தி குறிப்புக்கு
இல்லை. எனவே குறைக்க கடிச்சில்லை நடவடிக்கை
ஏது கிராமங்கள் கோர்த் தலையிடங்களைப் போட்டு
நீங்கள் குப்பி மூன் ஓட்டி வர்த்தம் செய்து
நூற்று பேர்களைக் கொண்டு வருகிறீர்கள். அதனால் குப்பிகள்
ஏது கோர்த்துவங்கள் என்பதையாற்றி போன்று
ஏன், கால்வீர அவர்கள் நாட்டிலே குறிப்புக்கு
தாது மேன்திட்டு குறிப்பிடவேண்டும் என்று கருத்தைப்
போட்டு வருகிறீர் பூர்த்தியையாலும் அது என்று
கிருப்பதற்கு முதலில் அது என்று வெற்று
வேண்டுமென்று அறிவு ஒழித்தார். அதிலின், தமிழ்
என்றாலும் என்க பிரமன் என்று, குப்பிகளை
தந்து கூத்திரீர், அவசிய், குத்திரீர் என்றும் கூறிக்
நீல் வேற்றுக் கடங்கள் அனுப்பி பட்டினம் எழுதி,
ஒன்று மேல்க் கேட்கின்றன, பிரமன்கள். பூர்த்தியை
குத்தியாற்றுவதன் அல் வேழ்க்கூத் தந்துவதன்போல்
ஏன்று. என்கின்ற என்றிதிரான் தமிழ்த் தா
ஏ அல் நாற்றுத் தல் எப்படித்தீவு என்கமீட்ட
பூப்பு நினைவுடைய், அதன் மேறுப் பொறுப்பு கூ
புத்தி கிட்டத் தாறுதான் மிகுந்தால்கீ ஏது
ஏன்று என்று என்று என்று என்று என்று என்று
தாது குத்துவதற்குப் பங்கும் கிருப்புவேற்றுகின்ற
ஏன், குப்பி நூலை பிரமன் என்று, குப்பிகளை
தமிழாக ஏற்றிய வயிய குத்திரேஷன் வகுக்க
ஏன்வேற என்றும்கூட ஒழித்தார், தமிழ் என்றால்
புது ஒழுக்கு கேற்றுக் குத்திரேயே முடிந்து கிடை
அவசிய ஏற்குத்தருக் குத்திரீத், 'என்றும்கூதி' கூத்திரீ
வயிய அனுப்பின்றி, பிரமன் அவர்கள் கூத்து

2.0. செக்கியுட நம் வைத்து நம்

ஒத்து, திருத்தங்கள் போன்ற அரசியலேடுகளின் வெளிமுறை வெள்ளைகள் தமிழ்நாட்டு முன்வடிவ மாண்புமிகுகள் என்ன? என்ற அறிஞர் சிவப் பிரத்திவிப் பூஷ்டு விஷாதி, அதன்பேர் கார் பிரத்திவிப் பூஷக் கொற்றிருப்பு முடிபுக்கறவும். அப்பத்தினுட்பத்தும் அதன் பெருமையான வெள்ளைக் குடிசீல் பிரத்தவர்கள் பதின்மூன்து

கால என்ற மூபத்தியிலும் காம் அறாளித்தெப்பத் தேஷ் தீர்த்த மூலத்திற் குறித்துள்ளது. சேக்கிழாறும் இப் பொன்ற புராணத்திற் குறித்துள்ளது. சேக்கிழாறும் இப் பரித்துவம் வாயத்தினைப் பொருத்தின் தழித் “சுரதி பொன்று” புராணத்தில் “விரிந்துஈர்வீலில் வைப்பை வோரான் குலம்” எனவும், ‘விரிந்தின்டத்’ புராணத்தில் “அப் பொருத்தினைடை வோரான் குலத்தை விளக்கி வைத்தித்தார்” எனவும், ‘திருவாற்காலமை’ புராணத்தில் “விவகரித்தார்” எனவுடன், “கேதக் கீல வோரான் குலத்தின்கண்” எனவுடன், “வோரான் குலத்தின்கண்” எனவுடன், “வோரான் குலத்தின்கண்” எனவும், “காட்புவியர்” புராணத்தில் “தத்தார்” எனவும், “வோரான் குலம்பூரு கஞ்சீத்தார்” எனவும், “மானாச வோரான் குலம்பூரு கஞ்சீத்தார்” எனவும், “வோரான் குலம்பூரு கஞ்சீத்தார்” புராணத்தில் “மிழுபிய வோரான் குலம்” எனவும், “யாவோர் கல்கால” புராணத்தில் “வோரான் குலம்”, “யாவோர் கல்கால” புராணத்தில் “குலக்கம்” அமலில் உயிர்ந்த பொருத்தால்” எனவும், “குலக்கம்” அமலில் உயிர்ந்த பொருத்தால்” எனவும், “குலக்கம்” அமலில் உயிர்ந்த பொருத்தால்” எனவும், “அப் பற்றுதப் பின் வோரான் குலத்தின்” எனவும், “அப் பற்றுதப் பின் வோரான் குலத்தின்” எனவும், “தொக்க மாரிதீர் தொங்கலை” புராணத்தில் “தொக்க மாரிதீர் தொங்கலை” எல் ஒம்பி, இல் செல்யத் வோரான் டக்கியையர்” புராணத்தில் “திருத் எனவுடன், “திருத்துமிடல்வர்” எனவும், “முனைபுவர்” புராணத்தீர்வான் குலத்தவர் என்றும் போன்றும் பொன்ற கலையைத்து என்பது அதிகாரத்தை “வோரான் தலைக்குஷ்” எனவுடன் சேக்கிழாறுதையும், வோரான் குல திருத்தமாகத் என்பது திருட்பத் “திருத்” என்று கொள்ளினும், வோரான் குலம் ஒளி என்றால் குலம்பூரு குலத்துவம் பொல்ஜ்ஜூதம் என்றும் கிளக்கிமிருக் கிள்ளார், இத்தனைச் சிறந்த யென்கூடியதாகக் கந்மாற் காப்பட்ட வோரான் குலத்தை இழீந்த குத்தி குலமாகக் காவது சேக்கிழாற் திருவாளாக குலத்தாகும் என்பதை கூறப்படுவதன்கூலே? குத்திராவர் இன்னர் என்பதை மறவினால்கூலு கட்டப்பட்டிருக்கின்றத:

‘தத்துவதபை’ என்றால் சேர்த்துப்பட்டிருப்பும், இல் குலஞ் சிறந்தத் என்பது தெரிக், ‘மிழுபிய’ என்றால் சொல்லப் படுவதையும், இல் குலத்தைச் காலைக் கிறந்தவை என்பது புலங்கை ‘வோரான்குலமில் ஒய்க்கத்’ என்றால் சேர்த்துக்கொண்டும், இல் குலத்தவர் சிவப்பார்ஜ் ஒருவறைக் கழிவும் வட்டமை செய் நெருப்பும் குஞ்சை இயல்பும் பற்றும் உடனவுக் கொல்லப் பத்தைச் சொல்லிக் குஞ்சை வழியாக வட்டமை செய்து சொல்லுகின் குஞ்சையை இயல்பும் பற்றும் உடனவுக் கொல்லப் பத்தைச் சொல்லிக் குஞ்சை வழியாக வட்டமை செய்து சொல்லுகின் குஞ்சையை “ஙஞ்சை மஹுத செப்தவஞ்சைக்கு, இம்ப்ரத் தலத்தில் வழியடிகமை என்றால் குஞ்சை இயல்பில் ஆரூர், தம் பற்றுக்கூடிய” என்றால் சேர்த்துக்கொண்டும், வோரானர் தொக்கதுமொட்டுப் பெரும் பெருட்டியர் ஆக்டைப் பிக்க சென்று வழிக்கையின் என்பது தெவிடி குத்துத்தத் “தொக்கமைகிக் குத்தொங்கமைகில் ஒய்க்கப், மிக்க இந்துவத்து” என்றால் சேர்த்துக்கொண்டும், வோரான் குல திருத்தமாகத் என்பது திருட்பத் “திருத்” என்றால் கொள்ளினும், வோரான் குலம் ஒளி என்றால் குலம்பூரு குலத்துவம் கலையைத்து என்பது அதிகாரத்தை “வோரான் தலைக்குஷ்” என்றால் சேர்த்துக்கொண்டும் கிரிபர் சேக்கிழாற் அடைகாலப் புக்கற்றி வோரான் குலத்தில் உயர்வைப் பளவுற்றுதாம் என்கு கிளக்கிமிருக் கிள்ளார், இத்தனைச் சிறந்த யென்கூடியதாகக் கந்மாற் காப்பட்ட வோரான் குலத்தை இழீந்த குத்தி குலமாகக் காவது சேக்கிழாற் திருவாளாக குலத்தாகும் என்பதை கூறப்படுவதன்கூலே?

“காலத்தையில் வேஷ்டா கிறையாகப் பிடித்துக் கூறுவதற்பெற்றவன், அப்படுள் ஒழிப்பு செப்பவன், கல்வெி வெளி, விளைக்கும் கொள்ளப் பட்டவன், ஒருவார் சென்றுக்கொட்டப் பட்டவன், குலாயிபே தொங்குதொட்டு

வெள்ள சுல்லிங்

அப் பெருமான், குற்றத்தாக வெள் சுல்லிங்
அழியக் கூடியது, குற்றத்தாக வெள் சுல்லிங்
என்க குத்திர் எழுவதென்டான்” எனவும்,

“பர்ப்பன் ஜூம் இந்தி மேற்கூறிய எழுவதைக் குத்திரிட்டிருக்கும் பொதுளை வழிக்கு எடுத்துக் கொண்டனால் தம் தலையை எடுத்துக் கொள்ளுத்தான் அதிர்ப்பு எடுத்துக் கொள்ளுகிறோம் அத்தக் குத்திர் தம் பொருளுக்குக் கொடுத்து பொருளுடைய அல்லை¹¹ எனவும் மதக்குறுத்துக்குத்திர் இல்லைக்கு தமிழ் காட்டியுள்ள வெள்ளார்ப்பற காட்டி கூடுமா? இங்குள்ள வெள்ளர் சுல்லிங் கொலையைப் போக்குப் பட்டவரா? அல்லது எவ்வகையோம் அழியக் கூடியதா? அல்லது பர்ப்பனாக் தம் வெளிக் கோலை மக்களுடைய ஏற்றவா? அல்லது எவிட்டத்தோலும் விளக்கு வாங்கப்பட்டவரா? அல்லது எவ்வகையோம் விளக்குக் கொடுக்கப்பட்டவரா? அல்லது கால்வழி கல் வழிபாடு எவ்வகையோம் அதுகைப்படுமியத்து செய்வாரா? அல்லது எந்தக் குற்றத்திர்த்தாகவேதும் கேள்வி செய்வாரா? எந்த வெள்ளாராவது தமக்குக் கம் பொருளுக்கும் உரிமை வில்லிமிடப்பட்டு அவை தமிழைப் பர்ப்பமல்லை என்று எடுத்துக்கொள்ள விட்டிருக்கின்றனரா? இங்குள்ள வெள்ளர் இருக்குத்திர் இல்லைக்கால்லினாம் உடனடியாக என்று ஒரு கால் அம்வர்த்து தமரகவை காட்டத் துணிவொழியிலும், ஆசிரியர் சேக்கிழர் வெள்ளார்வும் வெள்ளர் குத்தையும் உய்த்தாக் கால் உயர்கிடைக்கொண்டு இருக்கின்றன என்று சொல்லுமாட்டுவது மத குத்திரைப்பற்றிக் காலம் இழித்தார் இல்லைக்காலும், சேக்கிழர் வெள்ளார்வைப்பற்றிக் காலம் உய்த்தார் இல்லைக்காலும் ஒன்றேயிடான் பெரிதம் மதபட்டி நிறைவிட வெள்ளார்க்குத்திர் ஆசிரியர் பார்ப்பனார்ப்பற்றிச்சுட்டு

1. மதிகுறிதாக, சு-கும் அதிர்யம், சுதி, சுடி.

கேள்வியாகும் வெள்ளர்
ஏன் சேதன் சேக்கிழர்க்கால் கால
முரு மறப்படும்.

அத்தும், மத உத்தைப்படி இரு வெள்ளார்களையிலும், தன் குத்திரைப்பற்றி அதனால் சேதன்க்கால் கால வெள்ளரின் ; அங்கைம் மத முரு மறப்படும் பொழுதாக உய்த்தப்படும் கால பெருக்குற்றாய்முடியுமின்று புறினுடியிட்டுக்கொண்டு வெள்ளர் முழு அனிகம் கால ஏறி முகத்தியற்றி பரிசுப் புறியை அடியை அடியை கரையும் பகடத்தினிவரவு, செக்கிழர்க்கிற இறங்கரையும் அது புற்றுத் தமிழ்நால் வழக்கானும், பெற்ற வகும் உலகவழக்கானும் கூறுகின்ற இறங்கிறிச்சில்லாம் மாருக்கு குத்திரைக்கு வெள்ளாரைப்பற்றி பின்னால் உலகவழக்கொடு மாருக்கு பெறுக்குற்றங்களின் சேக்கிழர்க்கால் முன்னே மதாக்கு மாருக்கு கேட்கி, என உயர்த்தினுரன்று ஒரு உண்ணாக்கிறப்பை உண்ணாத காலிப்புதல்களையும் அறியாற்றி குத்திரைக்கால் கூறினுரேன் மத சேக்கிழர்க்கேற்ற பெற்பும் அதின் குற்றங்கை ஏற்றதால் கண்ணே, குத்திரைக்கால் முன்று இடங்களில் குத்திரைக்கால் கூறிவை சேக்கு ஆசிரியர் பார்ப்பனார்ப்பற்றிச்சுட்டு

குதம் கூடுதே, என்பதை அறிவுடையார் ஆராய்க் கூடினால்தான் கூடாது. திருத்தாங்குடி புராணத்திற் பழிடிடுத் தொகையார் என்றால்கூட சுற்றின்வழி, அவர் என்றைப் புதுத்தை வெள்ளு கூடுமீண் அதை குறைத்தினால் அதை விட மற்றும் நன்மையால் கீழ்க்கண்டதுக்கு உதவ அதிர்ச்சி சேக்கிழார், ‘வாயிலார்,’ இனோயான் ஒடிமாறு என்றால் இருங் புராணத்தில் இரண்டிட்டத்தும்பட்டு இழிப்பு குத்திப் பெய்க்கால் வேள்ளுக்கூட் அதை விடுப்பார? வாயிலார் புராணத்திற் போகாத “தென்னால் தீவு குத்திக் காற்றுவும்” என்றால் தோற்குடுத்தி பழுதம் எனப் பொருள்படிக் “தென்னால்” “தென்” என்றுதிட்டுச்சொல்கின்ற ஒரு யறுதியின்றி இருக்கவேண்டும் குறிப்புத் தூறு என்றுதிட்டு குறிப்புத் தீவுக்கு இடனும் கிர்விகள் இட்டுக்கொண்டு சேக்கிழார் செய்யப்பட்டபடியாக வந்திருக்கும், குத்திக்கொண்டும் சுறைத்தந்திப்பார்குட்டு ஆயிர்பார்ப்பார் என்றாலே தீரிபுடுத்தப்பட்டதென்று பெப்பது தூயியப்படும். இங்கூடை, இங்கோன்குடிமாற் புராணத்திற் போகாத “காம்புமர்யையின் கீடு குத்தி காற்றுவும்” என்றால் தோற்குடுத்தில் இழிவிணைக் குறிக்குக் குத்திக் கொள், ‘காற்றுவும்’ என்றால் உயர்விணைத் தூர் தெட்டுமீயிலோ இடைத்தர்கு உரிகையின்றி மாறுபடி வீற்றுமையின் அது ‘மாத்தெனக்காற்’ என்றால் குத்திக் கிர்திடுப்பத், சேக்கிழார் செய்யப்படாங்க மிர்ரோகுலர்க் கெப்பம்பட்டியோ மீண்பதானை காஞ்சு புலப்படித் தாம். இங்கூடை, சேக்கிழார் செய்யப்படாமல் ஆயிர்பார்ப்பாரால் இடைமிடையே தீரிபுடுத்தப்பட்டதென்று செடுப்பட்டாலும்மிகு வழுவுடைய செப்புத்தை அவர்கள் செப்பதானால் கட்டித்திருக்கும் புதுத, அறிவின் மிக்க காற்று விடுதலை கூடுமீண் அதை குறைத்தினால் அதை விட அதிர்ச்சி சேக்கிழார், ‘வாயிலார்’ இன்னையால் இரண்டு சென்றார்க்கிணில் பென்னுடே கயுக், நன்மையாகவான் நன்மை கார்க்கால வேதியால் என்றை, மன்னால் அருளிச் செய்த மதந்திரத்தைவாக்க அவ்வூர்” என்று அவரை அத்தனையாகக் கொண்டுதான் எதிர்ப் பக்கத்தவர் உற்றுவத். திருநூண்டுப்பத்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பதிகத்தை முதலிலிருந்து ஒருக்கிறதை கூறுகிற்குவர்க்கும், ஆகூடு அப் பெருமானும் தீவுப்பித் தூராகப்பட்டவான் என்றாலோயாதல் தெர்தொ வீண்காலிக்கும். அப் பதிகத்தின் முன்னால் செய்வினில்,

தேவாரரும் வேள்ளரும்

கா

இப்பத்துதல் அறிவுடையார்க்கு குதுப்பாரும் கூட விடுக்கன்!

இல்லை, திருவாக்காந்த் தேவாரத்தில் “இன்னையாற் சென்றிரதாக்கு இல்லைப்பன்னுது காத்துவங்கு நன்மை வார்” என்று திருநூண்டுப்பத்தப் பெருமானதை அருளும் திருமொழியால் உயர்த்துக்க காப்பட்டவாக் வேள்ளரை என சாக்காற், சேக்கிழார் “இன்னையால் இரண்டு சென்றார்க்கிணில் பென்னுடே கயுக், நன்மையாகவான் நன்மை கார்க்கால வேதியால் என்றை, மன்னால் அருளிச் செய்த மதந்திரத்தைவாக்க அவ்வூர்” என்று அவரை அத்தனையாகக் கொண்டுதான் எதிர்ப் பக்கத்தவர் உற்றுவத். திருநூண்டுப்பத்தப் பெருமான் அருளிச் செய்த காற்ற் தேவாரப் பதிகத்தை முதலிலிருந்து ஒருக்கிறதை கூறுகிற்குவர்க்கும், ஆகூடு அப் பெருமானும் தீவுப்பித் தூராகப்பட்டவான் என்றாலோயாதல் தெர்தொ வீண்காலிக்கும்.

“வேள்ளன் என்றால்கள் வள்ளுக்கையாக மிக்குக்கு காற்றாளர் அக்காற்கு முக்கிருந்த மாடவே.”

என் வேள்ளுக்கையே அவர்க்குரிய பெயரால் வெள்ளப்பட எடுத்தேற்றி, பார் எவ்வறைக் கேட்கினும் அவர்க்கு அவற்றையில்லாம் வகுவாது கொடுத்ததும் காகவீர் தீவாரர் அப் வேள்ளன்க்களே யென்பதாக தெளித்துக்கூறி விருக்கின்றார். இவ்வாறு தீருக்காரீர் இருந்த வேள்ளார்கள் வள்ளுக்கையால் மிக்கவாக்கள் என்பது முன்னால் செய்யுளிற் காப்பட்டியுந்தலால், இதற்குப்பின் ஒன்பதால் செய்யுளில் வரும்,

“இன்னையாற் சென்றிரதாக்கு
இல்லைப்பன்னுது காத்துவங்கு
நன்மையார்.”

ஏன்பது அது வேலாவையே குறிப்பாகத் தீட்டு
நாம் வேலாவையே என்றால் உத்திரம் என்று
வேலாவையைக் கீழ் ஒருஏற்காலம் என்று வேலாவை
ஏன்று கீழ்க்கண்ட பாட்டு என்று வேலாவை
ஏன்பது என்ன வேலாவை? “ஒத்தி” என்று வேலாவை
என்று வேலாவை. குறைக்கப் போகிற
ஏன் சொந்த அவைக்குத் தூண்டிப் பாட்டு என்று வேலாவை
ஏன்று வேலாவை என்று வேலாவை. குறைக்கப் போகிற
ஏன்பது வேலாவை.

ஒ. பழைய வேதங்களைப்பனி தமிழ்மறைகளோயையா

அது போதுக் கிழ்ச்சி ஏன் என்றும் கீழ்க்கண்ட
பாட்டிப்பொருள்களைப் பற்றி பாட்டுப் பதின்தினால்
“ஏவேலாவை” என்று, “ஏவைந்து என்று” என்று
ஏன் வழக்கப்பட்டால். பாட்டாக்காத்து வழக்காக
ஏவைந்துக் கூடும். போதுக், கிழ்ச்சி, ஏன் என்
ஏவைந்து பாட்டிப்பொருள்கள் என்றும் பதின்தினால்
அது நிமையாலும் ஆவை கீழ்க்கண்டு அல்லது
ஏன்று அறியறத்தப்பட்ட வெள்பதும்.

“ஏ கீழ் என்றால் காரியம்
ஏன் வேலை என்னிடு மாற்றான்.”

எனக் குடும்பங்களுக்கூடுமில் ஒரு பொருள் கட்டித்து
“ஏவைந்து அம்மீறி அம்புவது என்கின்று
கீழ்வைஞ் கடுமை என்கிறோம் கீழ்வைஞ்.”
எனக்கும்சமூழில் வாயிக்கொடுப் போனாலும்,

பகுதிய வேதங்களைப்பனி தமிழ்மறைகளோயையாக

“அவ்வளவில் கீழ்க்காண்து அம்புவித அனுமதி.”
எனக் கிருஷ்ணசுப்பிரகார் பொனாலும்,

“அவ்வளவில் கீழ்க்காண்து அம்ம் வேலாவை.”
எனக் கிருஷ்ணசுப்பிரகார் பாய்க்கும்,

“அவ்வளவில் கீழ்க்காண்து அம்ம் வேலாவைக்குத்.”
எனக் கந்தாஷ்டாந் நாய்க்கும் அதுவிச் செம்புமாற்றும்
ஏன்று விளங்கும்.

ஆகைய வேதங்களை இன்னால் அதும் பொருள்கள்
நிலையில் உணர்த்துவத் தெருந்தும், அதை வைத்தாலும்
அதுவிச் செம்புப்பட்டால் வென்றால் பகுதிய ஆரியதுக்
ஏன்று வாய்க்கூடுத் தொடர்படையில்லை. ஆரிய வேதங்களை
பிற்கப்பற்றி எறும் பகுதிய ஆரியதாற் குற்றாலூப்
ஒன்றிடையில் பெறுதும் மாபுட்டு சிற்கின்றா; அது
மாபடாநாலுட் சில வண்டெடுத்ததுக் கட்டுதேயும் “குடுக்கு
ஏவைய்” என்று என்பதற்கிண் செய்து போட்டு
ஏவையைப்பின்று போட்டு வைத்துக் கீழ்க்கு வைத்துத்
பாட்டு “பாடுகுக்கும்” (கூ. கூ) என்றின்று.
தான், “ஏவைய் என்றும் கிழ்ச்சைப் போனாலும்
கிழ்ச்சு கீழ்க்கும்பொதுக்கு வெட்டுவேடுப்பட்டால்,
ஏன் பொழுதுக் குறுங்கி வெட்டுவேடுப்பட்டால்: அப் பொரு
ள் மீண்டுள்ள கையை பாட்டுவேன்; அதைப் புதியைப்
ஏன்கள் அதன்கைப்” (கூ. 7, 20) என்று “குடுக்கு
ஏவைய் புதியைன்னிடு போக்கத் தீட்டின் குடுக்கு
வின்தும் புதியைப்” (கூ. 7, 1, 2) என்று, “இவைத்
ஏவைத்தின்குடுக்குவைப்பார்கள்” (கூ. 7, 2, 1) என்றும்,
“வேலைக்குப்பின்று எல்லிய சுக்கிள்கின்றுக்கு குடுக்கு ஏவை
பகுதும், பாக்கங்களும், புரங்களைடு எந்து,
ஏவை ஏவையை என்றுத் தேவங்களும் உண்டாலோர்.”

(க, ஏ, ஈ) என்றும் அதன்வேதம் தலைவிச்நாத் “வேதங்கள் ஆக்ஷி எபு குரிப்பு என்றும் மூன்றாவது மூன்றாவது மூன்றாவது புகலின்றது, இரண்டாவது.” என்றாலும் தாந்திரப்படிப்பிடித்தும் புகலின்றது.

“ஏரமதில் உண்டாக்கின திரிவிஞ்ஞது புகலின்ற போது தீரிபுதும் உண்டால்போன, இந்தப் பெரிய பொறுதுவின் உயிர்ப்பிஞ்ஞது இருங்குமேயேத் எச்சரிவேத சமூகத்தும், அதனால்கிரகங்களும், இதிகாச புராண சமூகத்தும், அதனால்கிரகங்களும், இதிகாச புராண சமூகத்தும், உயிர்த்தங்கள் கலோகங்கள் ஆக்ஷிக்கங்கள் சிக்கங்களும், உண்டாயின.” (கூ, தீ, ஏ, ஈ) என்ற பல்வேதங்களும் உண்டாயின. “வேதங்கள் பிரகாபதி சதபதிராஸம் புகலின்றது. “வேதங்கள் பிரகாபதி சின் தாடுமதிர்கள்.” (உ, உத, க) என்று நூற்றிருப்பு ராமங்கள் காலின்றது.

இல்லாத ஆரிபவேதங்களின் திறப்பைப் பற்றிப் பழைய ஆரிய நால்கள் ஒன்றேருப்போன்ற மாறுபட பொழிதல்போலவே, இன்றைக் காலத்து வடமொழி நால் கடும் அவற்றின் திறப்பைப் பலவேறுபட்டக் கிளாங்கு மாறு பட்டு கிழின்றன. அம் மாறுபாட்டுக்காரகங்களுக்கு விவரம் கூடியத்தாக காட்டுதும்: “பிரமனின் வாயிலிஞ்ஞது வேதங்கள் தீர்த்தான்.” (க, கா, நூ, நா, நா) எனப் பாகவத புராணமும், “வேதங்கள் காயத்திரிசிலிஞ்ஞது உண்டாயின.” (காத்க) என அரிவும்சமும், “சாக்ஷதிபே வேதங்களுக்குத் தாப்.” (காத்பிரவும், கா, கா, கா) என மாறுபாடுமும், “அவன் (மிக்கு) இருக்கு ஸம என் வேதங்களைப் பிருக்கின்றன.” (உ, உ, உ) என விழ்ணுபுராணமும் புகலின்றன.

இல்லை, வேதங்கள் ஆக்ஷி இருந்தப்பாலோ நாந்தரை அப்போதுப்பட்டுக்கொப் பரதியவர்களாக அவற்றின்றன மிகக்காப்பக் கொல்லிமிகுங்கின்றன; அவற்றுட் கிட

பழைய வேதங்களைப்போன்ற தமிழ்மகாந்தினாலும் கால மூர்தி: “கன்றுமூடுகள் காலகு கால வேண்டுதோ குரைவைப் போதுதான் நான்.” (உ, உத, உ) எனவும், “குதிகங்களை நாந்திருப்பதியே இந்திரனே, கொதமாகன சிவங்குரு செவ்வையான பதிகங்களைப் பாடுமாறுசெய்.” (உ, உத, உ) எனவும், “நீ ஆக்ஷிலினோ, நம்மையே பெறுகூம்பயிடுந்தும் இங்கென்டுகோருளைகளைக் கிரித்தம் கார்க் கொக்காக்கி செப்பனர்.” (உ, உத, உ) எனவும், “பதிகங்களை ஆக்குவேலைனை மிருதுதாக்கள் ஏற்கங்பாலதும் மாட்சிரிக்கதும் ஆன ஒரு பதிகங்கை இந்திரதும்க்குப் பூஷ்டினான்.” (க, தீ, உ) எனவும் இருங்கு வேதந்தி யூனிஸேபே அவ்விருந்துகள் சொல்லுதல் அறியப்படும். இங்கைம் இருந்தால்தாமே அப் பதிகங்களை ஆக்கிடு சென்பது அவ் விருங்குவேதத்தில் இன்றும் பல விடங்களிலும் சொல்லப்பட்ட டிருக்கின்றது; அவையின்னாம் செந்தடைத்துக் காட்டப்படுகின் இது பிக்கிரியும்.

இல்லங்காக மேற்காட்டிய ஆரிபமொழி அதுகை காலில் ஒரிடத்தாறிலுக்கு சிவப்ரீரான் ஆலீழுமிகிஞ்ஞது அடிவூல் கால்வர்க்கு ஆரிய வேதங்களை அறிவுறுத்தின் இன்றும் வரலாறு ஒருக்கிறதுக் குறிப்பிடப் படாகை யான், தமிழ்நாட்டின்கட்ட பண்டுதொட்டுப் பழுத்தமிழ் நால் காலில் வழங்கிவரும் அவ் வரலாறு, இறைவன் ஆலின் தீழியிலிது அடிவர்கள்க்கு அறிவுறுத்தின் தமிழ்மகாந்திகளைப் போட்டு குறிக்கும் அல்லாமல், இந்திரன் வருணன் முதலை கிறு தெப்புவகன்மேல் ஆரியர் பாடிய பாட்டுக்கள் கொந்த இருங்கு எக்கார்சாமம் அதர்வம் முதலை ஆரிய பால்களின் குறியாதன்து கடைப்பிடிக்க. உண்மை யில் அறிப்பு, இற்கைக்கு ஜப்பானின்கட்டுமுன் தமிழ் காட்டின்கால் இயற்றப்பட்ட வடமொழிக் கண்புராணத்து, அதற்குச் சிறிதாலும் பிறப்பட்டுக் கண்பிப்பினா

ஏதுமால் அதன் போதிலும்போதும் செய்யப்பட்ட தமிழக கல்பாதாரத்தும், இல் என்ற குரியவைகள் தமிழ்நாட்டிலேயும் மற்றுமிருந்தும் கால்பாதாரத்திற்கு ஒரு முடிவோடு வழித்துக்கொண்டிருக்கிறது. அங்கு அதன் பொதுத்தும் குரியவைகளைப் பொதுமை நெடுங்களைக் கொண்டுகொண்டு, பொய்க்கும் பொய்க்கும் பகுதிகளைக் கட்டுக்கொண்டு, ஆயிரக்கு அடிக்காணங்களைப் பிரிவுக் குமிழ்ப்புமூலம் போய் இல் கூடுதலாகப் புதை ஒரு மேற்கொண்டு விடும் குடும்பத்தினரை குறிப்பிடுவது அதிகமாக கொண்டு விடும்; குரியம், இது மேற்கொட்டிய குரியவைகள் மேற்கொண்டுக்கொண்டு முத்தும் முத்தும் என்க, சில பொதுமான் அருளிர் செய்தவைகள் எல்லாம், “அந் பொதும் இன்ப விட்டுள் இல்லான்கள் இன்னைவின்று விரிவும் விரிவுவர்களும், அவற்கை ஏற்றந்தஞ்சு வரி என்ன இல்லாவதென் இவற்கைச் செய்வின்தும் வியல் கொண்டானும், அவற்கைப் பயாதன இல்லாக்களின் இவற்கை குவிவிவரத்தும் விலக்குவர்களுமாப்பத்” என்க எப்பீம், “திருக்குநால்” போல் இருக்குமே யல்லாமல், ஒப்புவந்த மூலமாக இறையாகியதன் பிரபுபுத்தும் தீர்மானமிருந்தும் எந்தவிடையை படி சீர்தந்திருப்பு இறப்பு இறப்புத் தன்பக்கிற் கிட்டத் தழுவ்வான் இட்டிருப்பு வருவான் முதலீய சிறுதெய்வன் களை வென்றிப்பாடும் வள்ளுவார்களாப் பிருத்தல் ஒரு வர்த்தும் இருக்கவேண்டியின், இல் வண்ணமிலை கட்டிலை பிரமாத மூர்ப்பத்திற்கொள்க. எனவே, சிவப்போன் ஆயிர்க்கிருந்த அம்மொருள் இன்ப விடுவை அடிக்காண்து அதிலுமிருப்பு அருமாறான் தமிழ்நாள்மார்க்கோயாம் என்பதை தெரிவிதல் விரைவாக்கும். இங்கை வகை புதிதீப் பொறுத்தினாக இருக்கக் கூடும் நிறுவானும்

புதுப் பேதங்களின்படி தமிழகநாட்டினால் கூடும்போதும் “மூறு” என்றும் “நெஷம்” என்றும் போகும் தின்மாதாலும் வழங்கப் படுத்துகின்றன.

அதோத், “வேதம்” என்பது வடமொல்லாத வேதம்; ஆயிர கல்கில் பிரபுப்பாதாரமில்லைத்தான் வேதம் என்றால் கொல் அம்பதுமாக கூடும் போன்ற கணப்படகின்றன. ஆனால், அதன் உட்பொதும் எதும் பதிகம், இதுத வெங்கில் வடமே வேதம் என்றால் ஒருக்குரைந் கணப்படகின்றது. எது முறை ‘புற்கட்டிலுள்’ என்றால் பொருளாக அதைப் படித்துகின்றது. எக்ஸேவதந்திறும் “வேதம்” என்றால் மோத் புற்கட்டிலுள்கே பொருள் வடக்கியப்பட்டிருக்கும் தன்மை. காம வேதத்தில் வேதம் என்றால் சொல்கின்ற மற்ற இறநிக்க கணப்படகிப் பதிகம் வேதம் இல்லை. மற்ற இறநிக்க கணப்படகிப் பதிகம் வேதம் இல்லை. அது முதன்முதல் கணப்படகின்றது: இல் வர்த்தவேதம் என்ன முன் து வேதங்களுக்கும் பிரபுப் பகுதிக் கோள்நிய தென்பதற்கு, அல் வர்த்தவேதப் பகுதிப்பாள்ளும் அம்முன்து வேதப்பொகிளாடு நான்கை படி ஏற்குத்தோழமாற்றால் தெவிப்படும். எனவே, என்கும் து வேதங்களோடு அதர்வீவைப் பாட்டுக்கொட்டி சேர்த்து வேதங்களை கண்கள்க்கிப் பாலக்கிலோகன். ஆயிரும் தமிழருகேர்க்க தொகுத்த வகைப் பிரதியீ அல் வாரியிமலைப் பாட்டுக்கொட்டு வேதம் என்றும் பொய் குட்டப்படுவதமிர்த.

இனி, இல் வாரியிமலைப்பாட்டுக்கொட்டு அதனால் வேதங்களாக்கிப் பாலத்தான் யாடுதலென்று. அது மக வேதங்களாக்கிப் பாலத்தான் யாடுதலென்றும் விரப்பத்தோயம் பாரதப் போர் சிக்காத் கலத்திற்கும் விரப்பத்தோயம் பாலங்களுமெனிற், எக்கில் எக்க வேதங்களக்குச் சேர்க்க தொப்பு

1 அதர்வைதம், 20, 3, 20.
பே. கா.—7

முன்னத்திற் பாண்டவின் வழித்தோல் நான்கிய ஆக்டூ
பூ பரிசீலித் தாங்கும் அரசுவேயர் கூறுப்பித்தாலும்,
பாண்டவி ஜூலைக் குடும்பத் தாங்கும்போதும் பொறும்,
அவன் குத்துவதுமிய சேவைக் கொண்டு பொறும். பீஷ்மரின்
தாங்கும்போதுமிய குத்துவின் பொறும், அதற்குத் தேவை
கோவாரிமுவில் பொறும் இருங்குவேதத்திற் கணப்படுத்
ங்கும். இத் தேவையில் முனிவதூற் செய்யப்பட்ட பதினாற்
ஒன்றும் அத் தீர்க்குவேதத்திற் சேர்க்கிறதான் அம்
இருங்குவேதப் பாட்டின் முற்றும் இவ்வரசர்கள் என்ற
தீர் செய்யப்பட்டதால்ல வாழிடும். அவனுவில்லாம்
ஒன்குக்குத்தாருந்த வருக்கப்பட்ட கல்வி மேற்கூறிப்பிட்டு
யங்கரைக் கல்வத்திற்கும் சிறப்பட்டதொழுமின்புது மட்டும்
தெரிவிக்க தனியிப்படும். இதனால், பாண்டவர் காலத்தை
வரை விராஸால் ஆரிய மொழிப் பாட்டின் வேதங்கள்
யாத்தாக்கும்கு செய்யப்பட்டதானால் ஆன் வழக்கும்,
அதுபற்றியே அவன் ‘வேதவியாச’ என்ப பெய்க்கெற்றனர்
என்பதும் உண்மையாதல் என்று. இவனாம் பாட்டுப்
பூர் கீழ்க்கண்ட கல்வத்திற்குப் பின்கே ஆரியமொழிப்
பாட்டின் இருங்கு என்க முதலியென்கூப் பாகுபடுத்தப்
பட்டதோதான் அதுபற்றிக்கு ‘வேதம்’ என்னுட் சொல்
குட்டப்படுவதாகிறது

இனி, அவ் வேதம் என்றுள்ளிசால் மறைவது என்றும் பொருளில் பாரதப்போர்க்குப் பற்றிட்ட ஆரிப் பூல்களில் எனப்பதெல்லோல், அப் போர்க்குங்குத் தாலை தும் அகற்று முன்னுடைய நேரங்கிற குபிபதால்களில் எனப் படாதாக, அவ் 'வேதம்' என்றுள்ள இசால்தும் அதனிலே பொற்ற 'மறை' என்றுள்ள சொல்லும் பூப் பாரதப்போர்க்குங்குத் தாலைத்தும் அகற்று மிக முற்பட்ட தாலைத்தும் காலுப்பட்ட செந்தமிழ்நிலையிலே எனப்படுமானிடம்.

நிதிய வேதங்களைப்படி தமிழ்மகநலோயாம் என
ஏது சொற்கள் தமிழ்மகநலையூருமின்பது இல்லை
நிதியிப்பறமல்லது? பாரதப்போர் மீதும்தான் காலத்திற்
நூல்திற்கு முத்தாகவாயாத் பாடப்பட்ட “மாந்திரித்
நெலும்” என்றும் விகப் பாடுவிட்டிருக்கின்ற “நான் வேத
நோய்” என ‘வேதம்’ என்றும் சொல்லும், அது நான்
வாய்க்காலத்தாலும் குறிக்கப்பட்டுவருகின்ற பாரதப்போர்
நெலும்பற்ற காலத்தில் ஆரியமாழிப் பாட்டுக்கூட நான்கு
கலைப் பாடுக்கப்பட விள்ளிமென்பதும், அவற்றிற்கு
‘வேதம்’ என்றும் பெயர் குட்டப்பட விள்ளிமென்பதும்
மேலே கூட்டப்பட்டுவருமின், அவ் வாரியமாழி வேதங்களுக்கு
முன்னே பாடப்பட்டதாலில் இச் சொந்தமிதிப்
போட்டிற் குறித்துக்காணப்பட்ட ‘நான்வேதங்கள்’ தமிழ்
மகநலோ பாற்றும், ‘வேதம்’ என்றும் பெயர் தமிழ்
நான்னே பாற்றும் நாந்து பொறப்படும்.

இனிப்ப, பாரதப்போர் கீழ்க்கண்ட நுழைகள் முதலிருந்த குமரிகளுட்டில் அரசுபுரிசித், ‘பாண்டியன் பல் யாகாரைக் குத்துக்கீழிப் பெறுவதுதின்கையும்’ எடுத்திருந்து மதிய “வடாது து பலிப்பு இல்லைவா வடக்கும்” என்று ஒரு செய்வில் “காங்மங்கந்” என்றும் சொல்கிறார்ட் காவாப் படிதலீடு, ஆரியமாறி வேதங்கள் கொள்கிறதற்குப் பன்னைக்காலம் முன்னரே தாரிதில் காங்கு வேதங்கள் உண்டாகவும், அகவு “மங்க” என்றும் பெயாதும் வழக்கப் பட்டங்கூறும் பெற்றும். முதல்குழிக்கீழ் பெறுவதுகீதீ என்றும் பாண்டிய மன்னாகும், அவனிப் பாஷ்ய சுவர்களாக ஏரியிழார், கெட்டுக்கொயர், இடும்ப்ளியித்தகனு என்றும் புவர்களும் இப்போதுள்ள குமரிகளுக்குத் தேந்தீக பங்கங்களாகிற்கில்லைக்குந்த குமரிகள்டில் இருந்தால்கள் காப்பதற்கு அத் குமரிகள்டில் ஜாதி பாற்றுவியாற்கை

- ## 1. Честность, честность, честность!

தேவும்பத்திரகால் என்றும் புனரை “கன்னியாகிரி கிட்டத்தடி மனையிலும் பல்லியும்” என சாத்தாந் உதவாற்றுக் கூறினால் பலம் பக்காவிளைத் துடிப் பண்ணதற்கு தமிழகாவில் குவி காடு இன்னாக் கடல்வெள்ளத்தும் “பக்காவில் ஏற்றுத் தப்பியில் படுக்கத்தக், ஆரிச் சோடு கூங்கால் கூங்கால் கூங்கால்” எனப் போக்கு தீர்ப்பின்றி அழகாகச் சிறிது அறியப்படும்.

ஒன்றை, பண்ணதற்கு தமிழ் அறிவுதான்கள் ‘மண்ண’ எனவும், ‘வேதம்’ எனவும் பொய்க்கான் மூலக்கிணறை இரண்டிற்கும் புனர்ப்பு, ஆற்கால் பொருள் இன்பம் விடு என்றும் கால்கு உருவு குத்துப்பட்ட பண்ணதற்கு தமிழ் மாற்றங்களின் மிகுப்பழம் தப்பழம் கால்குருக்கிரீத, தமிழ் சோடு உறவுதை ஆரிச் தீன்வாச்சாக்கார்க்கு பட்டுக்கொடுப்புத் தமிழ்ச்சுருக்கிரீத் தப்பியால் கால்கு உருவு குத்துத்தமிக்கான்கூடு, அவற்றிற்குத் தமிழ்ச் சுறுக்கியை ‘வேதம்’ என்றுக்கொண்டிப்பட்டு கூட்டுவிட்டனர். குமரிக்கு கடல்வைப்பட்ட காலத்திலிருந்து தமிழ் வேதங்களுக்கும் எனைப் பண்ணதில், தமிழ்தாங்களுக்கும் கீரில் அமிழ்திரைபோன்று. ஒர் அரசின் வேதங்களை பெறுத்துக்கொண்டு கடவில் அமிழ்திப்பிழையினுடன் என்றும் பண்ணுவதற்கும் புராண கையுடுத் தமிழ்வார்கள் கடல்வைப்பட்ட பட்ட உண்ணும் கிளைபே தெரிப்பார்கள். முதலினிருத் தமிழ்வேதங்கள் இங்கான் கடல்வைப்பட்டவேதம், அவற்றின்கடல்வைப்பட்ட பொருள்கள் தொல்குறித்தட்ட மழுக்காவுப்பு இருப்பதற்கு வருத்தின், அதன்பிற்குறுக்கிய காலத்தில் ஆரிச் தெப்பப்புக்கால் திருவாவுவாயனு அவற்றைப் பண்ணதற்கு முதல் அர்ச அறிவால் முழுதிடுத்தார்

1. புதைம், 2. சிவப்பிரதைம், 3. கா, கா—கா.

தமிழ் வேதங்களைக்கொண்டு கடல்வைப்பட்டவேதம் கூறுதல் வருத்தாக நிருத்திக்கொண்டு வேற்கால்வைப்பு வேற்கால்வைப்பு வைத்துவது “திருக்குறுத்” என்று, கூங்கால் கூங்கால் பொன்னுடைய தாலையில் நிறுத்துவது பட்டால்வைப்பு, அதனை விரித்த கூங்கால்வைப்பு என்று கொப் பெய்யிய தமிழ்தாங்கள் கொண்டு வருப்பது வட்டிமாழிலே காந்தால்வைப்பு கூங்கால்வைப்பு பல்லுப்பாளவிலிருந்து கடல்வைப்பு வேற்கால்வைப்பும். இங்கு ஏற்கும் பொருள்களில் காலங்களிலிருந்து கரிசை கிரிசை வைத்துவது அவற்றுக்கை பொருள்களைக்கொண்டு கூங்கால்வைப்பு தமிழ்ச்சுறுக்குள்ள சிவப்பிகள் இருப்பதைப்பேற்றுவது பேய்யுளர்வினியின்னப்படியே பந்தாலைப் பாக்குமின்து. ஆரிச் செழுவிதங்களைக்கொண்டு குடுபேந்து வட்டாட்களைப்பட்டு கொடி, கூதி, வட்டுவது கூடார்வினியின்னப்படியே பந்தாலைப் பூவு வட்டுவிடுவினா பிக்க திருத் வட்டால் கூதி வைக்கும்தற்பொருள்களை ஒருசிறிதாக கூதி வட்டுவது ஆயிவு ஏதுக்களாக் கொடுத்தின்போது, கூட கடல் கொண்டு மாற்க இன்னே, ஆகப்பட்டுகள் வேதங்களைப் பெய்திருத்த, கூடும்பதியாற் பெரிது மழுக்காலின்.

அம்ரீத், கடல்வைக்கப்பட்டவை தமிழ் பல்லுப்பால், ஆரிச்வேதங்கள் அல்லவைப்பதற்கு என்கிறுப்பிறி; கூறுதும்: பண்ணதற்கிலே போது எழுத்துவடிவில் எழுதப்பட்டு வருகிற அவற்றைக்கொண்டு,

“பட்டுப்பு பஞ்சி யுகுவ குமிய்”

"இயங்கி இயக்க புள்ளியோடு சீண்டு" .
 "ஏன் தோற் தீர்த்தாயும் அறிநோ?"
 "புள்ளி இமை எங்க இயங்கும்
 எழுத வாசி அரசரையும் சீர்க்கத்தும்
 என் புள்ளிரா எழுவதினில் தமிழ்க்கத்தும்
 ஆரி ரீயல் உயிர்க்க ஏற்றோ?"

என்ற ஒழுக்கத்தால் தொன்னார்ப்பிராக் குத்திருக்காத் தூய்மைக்கிறது; இங்களிலூல், தொன்னாப்பிய ஒர் எல்தஞ்சு முற்றோட்டே தமிழ்தங்கள் விவரத்தில் எழுதப்பட்டு வர்த்தம் செற்றமாம். ஆகவே, ஏட்டுச் சுவடுகளையிருந்த தமிழ்மகநாக்கும், என் எண்ணிற்குத் தமிழ்தங்களுக்கு கட்டுரப்புக்களையே உண்மை கிடைக்கி பக்கஞ் சுற்புக்கத்து. மற்ற, ஆரியவைத் தங்கத்தில் ஆரிப் தமத மொழியை எழுத்துவடிலில் எழுதத்தெரிந்தார் அன்ன; அதனால் அவன் வேதப்பாட்டுக்களையும் பிற வற்றாயும் கிடைக்கப்பட்டு கெட்டுகுப்பன்னியேயாதகாக்க வித்தார். அவ்வகையை ஆரியதங்கள் எட்டுச் சுவடுகளை கிருந்துகினிக். தமிழ்க்குடைய தால்களைக் கிடைக்கட்டி கெட்டுகுப்பன்னில் சொல்லும் ஆரியாத வழக்கம், அவ்வரீயரை மூழுதும் பின்பற்றிய பார்ப்பக்காரர்பால் இன்றும் கூடும்பதாக சொல்லம். இங்கைம் ஏட்டுச்சுவடுகளா யில் அங்கும், ஆரியதம் கிடைவாயாப் பழக்கிய ஆரியவைதங்கள் பட்டினாப்பு புகுதல் ஆகங்கையாற், கடல்களை மறைக்க நீர் தமிழ்மகநாக்களைமொழுப்பதாலும், அங்கைம் மறைத்த தமிழ்மகநாக்கைப் பிரையன் கிருக்கத்தில் நான்குக்குடும் பிரையனாக்குமாறு வேண்டும் என்றால் அவனிற் கிருக்குவதாகும் என்று கூறார்க்குதலாகா.

1. தொன்னாப்பியம், ஆழுத்திரையும், கு. १०, ११, १२, १३.

பழைய வேதங்களைப்பகுதி தமிழ்மகநாக்கையாகி கூடும் வழக்கிய காலத்து பட்டன வழக்கங்கள், விரித்திரையில் நொன்னாப்பியம் ஒர் காலம், அம் மகநாக்களின் பழைய வழிதானைப் பிப்போடு தெருகிவிற்பதாகும். மற்றுந் தீருக்குருவோ அம் மகநாக்களுக்குப் பின் அவற்றின் பொருள்களை ஆண்டுவதாலோ; பொருள்களும் எடுத்து இலக்கியவகையால் விளக்குவதாகும் என்று கூறார்க்குதலாகா.

அறிநோ, தமிழாளம்மநாகன் வழக்கியவகைத்து பட்டன வழக்கிய தொன்னாப்பியம் கடல்வாய்ப்பாடாயன் இன்றைதாம் வழக்கியவகைக்கிப், அத் தமிழ்மகநாகன் மட்டும் கடல்வாய்ப் புக்கது என்னிடுவதின்; அம் பொருள் இன்பும் ஏது என்றும் ஏற்றுப்பொருள் கால்கில் இலக்கண வகையாதும் இலக்கிய வகையாதும் அரிதனைப் பொருள்களையும் கிடைத் தாந் அரியோ; அதனால் அவன் வேதப்பாட்டுக்களையும் பிற வற்றாயும் கிடைக்கப்பட்டு கெட்டுகுப்பன்னியேயாதகாக்க வித்தார். அந்தப் பயண்படுத்தத் தக்கார்க்குமுட்டும் மகநாகப் பிரையாத்தவாயே 'மகநாக்' காலம்; அத் தகுதிப்பாடு இல்லாதார்க்கு அந் தான் பொருட்டுப்பெற்றிக்கொ அவை உணர்ந்துவன் அல்ல. ஆகவே, மகநாகன் என்னர்மட்டும் பரவி வழக்குவாயும் அல்ல. தனுதிப்படையாக இலக்குகள் மட்டும் வழக்கி, அவன் இலக்கிய வகையும் அமைதாரமும் இல்லையாதலே மரபு. பண்ணத் தமிழகமயில் குமரிஸ்ட்டில் உயிர்வாழ்ந்த பண்ணத் தமிழ்மகநாகன், தமது நாட்டின் விலையா சீர் வளத்தாறுக், தமக்குள்ள அறிய ஏன்பது அருள் கடவுள்வழிபாடு முதலான வணக்காதும் எடுக்கிக்கத்தில் நான்குக்குடும் பிரையனாக்குமாறு போல் வரைக்கு வந்தார். அந் காலிற் கடவுளின் திருக்குடுபேரின்பத்துப் பெற்றத்தைப் பெரியாகும் அருட்பால் மிகுஷ்திருக்கார். அதனால் கடவுளின் பேருளுக் குவர்ப்பால் வழக்குவதாக அவற்கு இம்மை மறுகைக்குரிய உதவி

கீழென்னால் ஆற்றிவர்த்த. அவ்வாறு இறைவனானால் அவர்க்கு உதவியாப் பின்த, அவரிற் கான்ஜூராயிடுக்கு குள்ளதை ஏத்தி வர்க்கவையிடுவேபே, அச் சங்கூரியாப்பு சிக்காக் தமிழ்மாதங்களேயும் நோன்றித் தங்கள்க்குப் பயன்பட விரும்புகின்றன. இவ்வாறுமென்னால் எகரிக் வாழ்க்கையிற் கிற நோன்றி எந்த பண்டைக் குமரிஸ்ட்டித் தமிழ்மாதங்களின் காலங்குமில் எக்கோர் காலஞ்சிகல்லை இல்லை, தாம் பேற்ற பொதுட் செல்வத்திறும் அதன்மாதினாகவைக்கு தீந்தப் பள்ளியாட்டிதழும் இருக்கிறத், தம் மூலம்கோர்க்குமில் அங்கு அங்கு கடவுள்வழிபாடு என்பதைகளில் வழுகிறத், தீப ஒழுக்கத்தினாரைய் மாற்றே, அவருட் காஞ்சிராயினால் நோன்றி கருக்கிறத்; அவரைத் திருத்தநற்கு வழிபாவது அவர் மாண்பிய இங்கூம் செல்வத்தை பழித்தலேயினால் திருவாளங்களுடைய இறைவனாக்குஞ் சினம் மூன்துத் தடவை, தமிழ்ர்ட்டிரு வட்சியிறும் மேற்கிறும் கடல்களைப் பிரதுக்க புறுதிகள் நிலங்களாப் மாற, அக் கடல்கள் வற்றிப் பிர் ஆயியாப் பேசிலூந்த, கடலுளின் திருவரு வர்ணாபாற் குமரிஸ்ட்டித் பொழித்து பெரும்பொடுத்து அதனாக் கடலாகி அழித்தது. அக் காலத்து அழித்து பட்ட அந்நட்டில் மூன்தே அருடு வழங்கின்றத் தமிழ் மாதங்களும் அவ் இவ்வாற்றே புக்கும்பெற்றன. மற்றுத், நோன்றாப்பியமோ, அறம் பொருள் இன்ப ஏடுபேற் தற்கிடப்பாருள் தட்பங்களைத் தங்கள்க்கு பட்டிம் அம்மால் மறையில் வைத்து விளக்குவதன்குப், என்னார்க்கும் புலமுறை அவற்றை இலக்கண வகையால் எடுத்த விரித்து விளக்குவதினாலும்ப், தமிழ் கற்பார் எத்திறத்தவராயிறும் அந்த என்னார்க்கும் இன்றியாமைப் பெருந்தாப் பிருத்தமையின், அதனைக் குமரிஸ்ட்டில்

பழைய வேதங்களின் பகு தமிழ்மாதங்களைம் கூட இருந்தார் மட்டுமேயன்றி, அதற்கு உட்படிக்க கண்ண சொன்னத்துவத்தைக்கூட. அதனுட், குமரிஸ்ட்டிடாடு உடனழி மாத என்கி கின்ற இந் தமிழ்ர்ட்டில் இதன்மாப்பியம் இன்றுவரும் வழங்கப்பியது இரண்டாக.

பண்டைக் குமரிஸ்ட்டில் இருந்தாகப் பேசவே, கடவுள் வழிபாட்டையூக்க கூவிட்ட ஏருபதியர், சாலையர், போரமர் மூதவன் பழைய எகரிக் மக்களின்மாநாடுக், தம் மாதிய சில பால் அருங்குகளுக்குப் பின், கடவுளு சின்தால் அழிசுக்கப்பட்டு மாற்றத்தை அவ்தான் யானது காலம் கங்களியப்படும். வடக்டித் துடிபுகுத் தூபியருங் இன்னாலே தமது எகரிக் வாழ்கில் மாண்பத் தலைமுடிதும், அலங்காரத் முதல் அடித்தடுத்துப் பகடுவெட்டது வந்த அப்ளார் ட்ரஸ்ரால் அலீக்கப்பட்டுத் தமதிரைம யெல்லாம் இழந்துகிற்றல் கண்கள். இந் தமிழ்ர்ட்டிர் கூக்கிரால் ஓசிய சோ சோழ பாஷ்டியக் கேந்திரா சால் வெல்லப்பைத் தந்தனை வளிமையுடையார்ப் பூயார் ஆண்டுகளுக்குமில் அரசு புரிதும், சிங்கா ஆயிரப் பால் வர்த்தன் அகப்பட்டு உயிர்க்கிளி வேங்கிள் வேட்டுச் சிவத்தை மாற்றகமீனுவிலதான் அவர்களும் பெருபோத இல்லாதே போவினர். மாணிக்கவாசகருக் கிருதாசம்பந்தக்கும் புத்த சமணர்களைவென்று, காவ மூபத்தை வழிப்பாற் மாசு செப்தபீன், ஆயிரப்பாற் போர் அதனுடைய வாயிலாகத் தமதப்பகவ எட்டவுத் தீவுத்தை மாற்றகவும் மூன்றா தீப முயற்சிக்கு ஒத்த சிங்காயின்மீவை கூவ மக்கள் நோயரப் பதிக்கங்

கன்னிந்தவற்றை இழந்த நமது பொருளையிலிருந்து குன்றி போனால்! இன்னாலே நமிழூட்டு விவக்கத்தைப் பறந்த தமையால் நமிழ்கள் என்னையில் இழந்துபோன நால் குன்றும் என்னிந்தன! கன்களும் என்னிந்தன! இன் வாய்முஞ்சு தப்பிய நால்காப்பியமும் திருக்குறளும் என்ன நமிழ்தால்கள் கிளவும் இன்னும் வாம் என்னக்கிடைத்திடுப்பதை நினைவுகள், இன்னும் நமிழ்மக்களில் நால்கா விள் என்றங்ப்பதும், அதனால் என்னாம் என்ன விவரிதிகளுள் நமிழ்களுள் தமிழ்யாம் இன்னும் உதவுதின்றதங்ப்பதும் புனும், ஆகவே, நமிழில்கண மக்காயிய நால்காப்பிய, நால்காவதை உடன் வழங்கிய நமிழ்மக்காவேலோ நால்கார்களுள் அருகிய வழக்காயின்ற, நமிழ் எடுத்துவதும் பெருகிய வழக்காய் இருந்தமையி னுவேநால், அதில் இன்றாறாம் வழக்குகின்றதென ஒர்க்க நொட்டு. அதுகிட்ட.

'மாற' என்பது பழுப்பிபாருள்ளவினாக்கலு இனங்காத நால்காயிய மக்காவர்களை உணர்த்துதல் பற்றி அதில் அள்ளங்களுப் பெயராக அமைக்கப் பட்டாற்போல, 'வேதம்' என்னுடைய சொல்லாத நமிழ்ச் சொல்லினின் அத ஏம் அத்தகையதோடு பொருளித் தகுதல் வேங்குமா வேணின்; 'வேப்தல்' என்னுடைய சொல் 'மூடிடல்' என்னும் பொருளும் புனர்த்துதல் பழைய நால்களிற் காணப்படுவதற்கு; இந் காலத்தும் வீடு காராலுடுதலில் 'குநா வேப்தல்' என்ப. இவ் வேப்தல் என்னுடைய சொல்லுக்கு முதலிலே 'வே' என்பதை வாக்கால் அதனாயாப்ப பிரச்சத் 'வேதம்' என்னுடைய சொல் 'மூடிபொருள் உடையது' அல்லது 'மாறப்பாருள் உடையது' என்னும் பொருள்து

1. முப்பொருள்வியன்பாலை, 40, 44.

* பழைய வேதங்களைப்பன் நமிழ்மக்காவையும் கண்டுவரம்.¹ ஆகவே, 'மாற' 'வேதம்' என்னும் நமிழ்ச் சொல்க விரண்டும் ஒரு பொருள்குறித்த பா சொற்களா இன்னத்துக்கு, 'வேதம்' என்பது பழைய நமிழ்க்

1. 'வேதம்' என்பது 'வே' என்னும் முதலிலேயிற் பிரச்ச சொல்லாயின், அதற்குப் பருபத் தீவ்கண்ண் யாத? என் செல்லுக் கண்ண விழுப்பின் 'வே' என்பது பகுதி (முதலிலே), ந் என்பது வீரும் (இறதிலே), ந் என்பது நீக்கையே ஏழ்த் தப் பேத வீரத்தல், அதிற்கு, 'வேதம்', 'வேதம்' என்பதில் முதலிலே 'வே' என் சிற்குற்போன 'வேதம்' என்பதன் என்னும் 'வேதம்' என் கிர்வேயை மொன்னின்; அதிலை த கட்டும்: ஒரு முதலிலே ஒரு பொருளை பயங்கர்த்துக்கால் ஒரு வகையான பழுத்தப் பேத பெற்றும், அதுவே வெளிக்கு போகுவதோடு பயங்கர வகையை சூழ்த்தப் பேத பெற்றும் என்னும் வகையாற் திரிசுப்பில் பற்பல செந்தல் நீத்தக்கு இடம்பெற்றும். அங்கால் ஒரு முதலிலே பயாதே பொருளுடைய பல சொற்களைப் பிரபுவிக்குகள், நன் முதன்மூலத் தொக்துதும் பொருளும், பின்னால் பயப்பால் சொற்களில் இருந்த சிற்று வகைத்தும் பொருளும் உடல்கு வகையான நால்கூடோடுத் தொட்டிபுடையவையே பிற்கும். இவ் இப்பல்கு வேதம்' என்னும் சொல்லுக்கு முதலிலேயிலே 'வே' என்னும் முதலிலேக்கு முதல்முதல் என்பதை பொருள் 'வீதப்பட்டு தல்லுத' தீவின் சேர்வையால் ஒரு பொருள் வேறுக்கே வருகும். ஒரு பொருளை புனர்த்தும் நமிழ் சொற்களில் 'வேதம்' 'வேதால்' என்பவற்றின் முதலிலை சொல்லுதல் 'வே' என்றும் 'வேதை', 'வேடல்' என்பதும் 'வேதை', 'வேடல்' என்ப ஏற்றின் முதலிலை டை ஒற்றப் பெற்ற 'வேட' என் சிற்கும் 'வேதம்', 'வேதி', 'வேத' என்பற்றின் முதலிலை தை ஒற்றப் பெற்ற 'வேத' என்றிக்கும்; 'வே' என்பதன் முதலிலை என் ஒற்றப்பெற்ற 'வே' என்றிக்கும்; 'வேல்வி' என்பதன் முதலிலை என் ஒற்றப்பெற்ற 'வேல்' என்றிக்கும்; 'வேலை', 'வேலை' என்பதன் முதலிலை என் ஒற்றப்பெற்ற 'வேல்' என் சிற்கும். இல்லி, 'வே' என்னும் முதலிலை 'வே' எனக்குறுதி அப் பொருள் பலம் பல சொற்களில் பிரபுக்குபிடித்தும் அங்காலை பல்வைத

காலத்தில் வாததும், அது அன்றை ஆரியால் எடுத்துத் தமது பழைய நால்குப் பொய்க் காலத்தில்பட்டமையும் தெளிந்துகொண்டு. அந்த பாக்ஷனம்? வட்சாத்தனை ஏற்றிருப்பதுமானால் புத்த நிற்கும் முதன்மை, ஒத்துச்சு, ஒவ்வொட்டி, ஒத்துப்பு, ஒத்திப்பு, ஒவ்வொத்து, ஒவ்வொப்பு, ஒத்துப்பு, ஒவ்வொத்து, ஒவ்வொத்து என்பதற்குத்தெளிந்து முறையை கொடு, ஒவ்வொத்து, ஒவ்வொத்து.

இல்லை, இல்லை! என்னும் முதன்மை வேத பொருள்களை புதைக்குமது எட்டுத்தும், ஒரு பொருளை வேலைக்கும்கால், அதனால் ஒரு பாண்டத்தின் உடலை கிரிப்பத்து, அப் பாண்டத்தின் என் வாயை ஒரு நட்டுப்பு முதிர் தீவிரமான வேலைக்கூட்டு என்கின்றது. அது மூலம்படியும் புத்த 'வே' என்றும் முதன்மை மூலமின்ற அந்த மதநாசின்ற பொருள்களைப்படி இருந்தாலுமாக என்றதும்; இப் பொருள்கள் 'வேஷ' என்பது மூலமின்றவையும், 'வேஷல்' என்பது மூலமின்றவையும், 'வேஷம்' என்பது மூல பொருள்களைப் பொலிகையும், 'வேஷு' என்பது மூலமின்றவையும், 'வேஷல்' என்பது மூலமின்றவையும், 'வேஷம்' என்பது மூலமின்றவையும், 'வேஷு' என்பது மூலமின்ற மதநாசத்தில் காலத்திலேயும் மதநாசத்திலேயும், 'வே' என்பது மதநாசத்திலேயும் மதநாசத்திலேயும், 'வேஷ' என்பது மதநாசத்திலேயும் மதநாசத்திலேயும், 'வேஷல்' என்பது மதநாசத்திலேயும், 'வேஷம்' என்பது மதநாசத்திலேயும், 'வேஷு' என்பது மதநாசத்திலேயும், அந்த முதன்மைப் பொருள் அனாலையுள்ளவற்றி அந்தும் மூலமின்ற மூலமின்றவையும், இங்களுமாத, 'வேஷம்' என்றுதாக மொல்லின் முதன்மை தமிழ்களின்றக்கூட்டு பல அறிஞர் சந்த முதிரபாடுளை முறைத்திரித்தார்கள்டால்டான்தான்தும், அம்மாற வட்சமிக்கன் சீம்பு காலுமையாலும், அது சென் தமிழ்களால்கே எதால் தெனியப்படுகிறது. என்னால் காப்பிய இல் செந்தாராய்களிடையே இன்றும் விரிப்பிற்கிப்படுகிறது. ஆதாரம், பாம் இருப்பதை நான்குதெடும் காலனாக முதற்புதங்கி வெழுதிய 'தமிழ் வட்சமிக்கின்றது பிறக்காமா?' என்றும் பெற்றையில் இல் வராய்ச்சி முறையைக் கொண்டார்கள்.

பக்ஷம் வேதங்களைப்படி தமிழ்மதநாசின்றம் கால அங்காத வட்சமிக்கட் சென்ற முதற்குக் காலத்தில் வட்சமிக்கேத் தொல்கை முதற்குக் கொல் தொட்டிட பங்களை கருப்பு அல் வட்சமிக்கட் பகுத்த முதற்குக் கொல் பலவற்றைத் தமிழ் வட்சமிக்கின்ற அதற்கு என்றும் எமது கட்டுரையில் அக்காசாக முதற்குப்பதைத்தில் கொள்ள எடுத்துச் சொட்டி விரிசிவிருக்கின்ற வட்சமிக்கியில் தமிழ்க் கொர்த்தன் என்கிடப்பதைச் சொல்லி அன்றமுடித்தில் கொட்டுவதையும், இங்கிலுப்பாக மொழித் தாராய்ச்சியில் பிகச் சிராட் அறிவிளையில் கொல்டுவர்க் குகிரியர் எட்டோழி கீர்த்திக் கீர்த்தி முதன்மை பல மொழிகளிலும் பகுத்த முதற்குப்பதைப்பற்றி தமிழ்க்கொர்த்தன் என்கிடித்துக் காட்டி மொழிக்குறையும் எமது குப்பாய்வாக கூறுவதுக்கான கண்டுகொள்கூடு தூதாறால் குறிப்பது கொண்டு, 'வேஷம்' என்றும் கொள்கூடு வட்சமிக்கின்ற அமதுவர் புல்வாய்வால் கண்டுகொள்கூடு அம் பொருள்களின்பாட்டு வட்சமிக்கின்ற அந்த மதநாசத்தில் கான்கு தமிழ் வேதங்களிலே உரைத்தும், அதை வட்சமிக்கான்மதாகப் பிறக்க வேதியர் 'என்னும் தமிழ்க் கொல் அம் அத் தமிழ்மான்மதாகனை புனர்த்த வேலாக அத்தன கையே குறித்தும் கன்கு பெறப்படுதலால், திருநூலாக பங்கப் பெறுமான் தாம் அருளிக் கொய்க் கிருக்காத கேவாறத் திருப்பதிக்கிற குறிப்பிட்ட வேலாகால ஆரியர் கேக்கிழர் 'வேதியர்' என்க குறிப்பிட்ட காலம் மாதுபா முல்லியை உணர்க; ஆனால் குறிப்பிட்டபட்ட 'வேதியர்' இக் காலத்துப் பொருள்கள் முறைப்பு பற்றி 'ஆரியப் பார்ப்பனார்' என்று பொருள் பண்ணிக் கொண்ட ஏதிப் பக்கத்தவர் கொள்கையில் பெரிதம் கீழூ

கூடத்தாம் என்று. ஆரியப் பார்ப்பாகா கூகவிழ் சிந்தாகாக் கூறுக் கூமிழ்தால் வடதாங்கள் மாண்டும் காணப் படாகவின், கூகவிழ் சிந்த மாட்டினை வோலார்ஜேஸ் வைத்துப் பாடிய திருஞாக்காங்க்கூப்புத் பொழுதானது திருவாக்காப் பதிக்காத இரத்து இறுதியிலே கடனுக்கூட்டுத் தோக்காத ஆரியப் பார்ப்பாக்கேல் வைத்துக்காரத்தால் கேள்வியாகும் திருவாக்காக் கூத்தாலாதன் இறுதிக்.

அந்தேற், பகுமை கூமிழ்தாலாயிய் ‘திவாகாம்’ ‘தூதி தாலின்பது வேதநூற் பொய்கே’ என்று ஓதிப், ஒன்று அதனை ஆரியவேதக்காலாயிய இருங்கு முதலீய வற்றிக்கேல் வைத்துக் கூறுதல் என்னியெனின்; ‘திவாகாம்’ இப்பழங்கான கூமிழ்தால் அந்து. அது கடடச்சக்காலத்து தல்கட்டும், மாண்ணிக்கவாககப் பெருமான் காலத்திற்கும், ‘பிருகந்பதி’, ‘காத்தியவாயம்’, ‘பாராம்’ முதலீய பிருத்தால்களின் காலத்திற்கும், கி. பி. ஒன்பதாம் நாற்குஞ்சில் உண்டான் ‘பிரமம்’, ‘ஶாத்தியம்’, ‘வாமகம்’, ‘வாரகம்’, ‘பாகவதம்’, ‘வைணவம்’ முதலான புராணங்களின் காலத்திற்கும் திருப்பட்டிதான் சேஷபத்து, அது பிற் சொல்லிய நான்கொ இறதித் தொகுதியிற் குறிப்பிடுதலே கால்கூரும். அந்த அன்னதான் ‘மாணிக்கவாகக்காலம்’ என்றும் எமது நாலுள் விரித்து விளக்குதும், ஆண்டுக் கண்டுகொண்டு.

இனித், திவாகரமுள்ளியாற் சிறப்பித்துக்காகப்பட்ட அம்பற்கேந்தன் என்றும் மன்னன் கடடச்சக்க காலத்தால் என்றும், அதனால் திவாகாம் கடடச்சக்க காலத்தே இயற்றப்பட்ட தொக்கும் என்றும் கூறினாலும் உள்ள. அவர் கற்றுப் பொருந்தாது. ‘கேந்தன்’ என்றும் அரசன் பெயர் கடடச்சக்காலத்து தல்களில் பாண்டுக் காணப்

படியும் வேதங்களைப்படி காலித்தொக்காலாயியாக கூறுதல் பெயரும், அவன்மேற் கூறுவதைப் படியும் வேதநூற் கூறுதல் பெயரும் மட்டும் புதாயினதற்கு காலங்களிலேயும் அம்பற்கேந்தன் அருவங்கள் காலங்களிலேயும் கூறுதல் பெயரும் இருந்தும் இயற்குதல் கடடச்சக்காலத்து நால்காலி காலங்களிலேயும் அருவங்கள் என்றும் மன்னன் காலங்களிலேயும் கூறுதல் பெறப்படுமல்லது, சேஷத்தும் அந்த காலங்களிலேயும் கூறுதல் அம்பற்கேந்தன் மன்னன், சுவாமி நல்லையில் அருவங்கள் கூறுதல் அந்தேன் கேந்தன்’ என்று திவாகாம் கூறுவதைப் படியும் அம்பற்கேந்தன் அரசன்மேல் அருவங்கள் என்றும் அந்த காலங்களில் வெள்ளேன் கேந்தன் என்பதை அந்தும் பொருஞ்சாகலீன் ‘அருவங்களைச் சேஷ்டன்’ என்று கூறுவதையும் கூறுக்குமேற்கூறுதல் குறவாற்றி கூறுவதே; அம்பற்கைரா துண்ட அருவங்கள் காலத்தைப் போது, அவன் வழியில் வர்து பிள்ளை அதனை கேந்தன் என்பவன் வெளிந்படித் தனியிடப்படுவதற்கு, கேந்தன் சம்ககாலத்தவன் அன்னவைக்குப்படும், கால கூவே அவன் காலத்தாகப் ‘திவாகரம்’ கூடகூட்டதை அன்றின்பதாம் உடன் தனியிடப்படி போன்

அந்தேற், கடடச்சக்க காலத்துக்காப்பித்துவமாற் படியப்பட்டவன் கேந்தன் என்பது போது “நாலும் பாடிய அம்பற்கிறுவன், தேங்குருச் கேந்தன்” என்ற தீவாகாம் கூறுதல் என்னியெனின்; ஒன்னால்யில்தும் திவாகாம் கூறுதல் என்னியெனின்; ஒன்னால்யில்தும் திவாகாம் போது கீருதால் பெயர் கொண்ட பெண்பாற் புவன் பார் கிருதால் பெயர் அயுடு சம்ககாலத்திற்கநால் வேறு சேர்மான் பெருமான் அயுடு சம்ககாலத்திற்கநால் வேறு சேர்மான் பெருமான் கைக்குக் காலத்திற்கால் வேறு சேர்மான் பெருமான் கைக்குக்

1. புதாயுத, குதி.

வேதங்களின்

55.

ஒன்ற எல்லையில் உடன்தெர்ந்த ஓள்ளுவயர் பாடிய செப்பு
கொஞ்ச அமிர்தாவர் எதந்திர் எனப்படுவதாலும்,

“தூவா குறுகு திருங்க மதறழுத்துவம்
ஆவா தமிழும் முனிமாதிரியும்—தோவா
திருவா காலக திருவாவ சொல்லும்
ஒடு வாசாவும் தூவா.”

என்றும் ஓள்ளுவயர் செப்புவிற் கங்காமுத்திரியாவுட்
அமுளிச்சுச்சுப்புத் தோவாக் குற்பிடப்படுவதாலும், இ. பி.
ஒன்பதாம் தாற்றுண்டின் முப்பகுதியைகிற் கங்காமுத்தி
கூவாலும் அவர் ஜெயாவா ஜெயாவன் பெருமான் எப்பு
ஒம் இருந்தும் மேலே எட்டப்பட்டுமையின் அவர்
அமுளிச்சுச்சுப்புத் தோவாதாகக் குறிப்பிட்ட ஓள்ளுவயர்
அம்மூன்பதாம் தாற்றுண்டின் இறதியில்லை அதற்கு
முன்விருக்தவரதல் செல்லுவதாலும், கங்காளத்து
ஓள்ளுப் பாட்டுக்களின் தமிழ்களடியும் ஒன்பதாம்
தாற்றுண்டிலிருந்த ஓள்ளுப் பாட்டுக்களின் தமிழ்களடியும்
பெரிதும் வேதப்பட்டி நிற்றாலும், மூலம் ஓள்ளுவயர்
பாடப்பற்ற அரசாங்களின் காலம் இ. பி. முதல் தாற்றுண்டின்
ஒன்வினாயிறுப்ப இரண்டாம் ஓள்ளுவயர் பாடப்
பெற்றுத் தாலம் இ. பி. ஒன்பதாம் தாற்றுண்டின்கட்ட படித
வதாம், அம்பர்தீஷன் அமுளர்தாக் செந்தினைப் பாடிய
ஓள்ளுவயர் இ. பி. ஒன்பதாம் தாற்றுண்டில் இருந்த
வேற்குவரையவுடைன் த தனிக்குதிரைகள். எனவே,
அம்பர் செந்தினைப் பாட்டுதைத் தமிழ்களுக் கொண்ட
‘தோவாம்’ இ. பி. ஒன்பதாம் தாற்றுண்டின் இறதியில்
வதால் பத்தாம் தாற்றுண்டின் துவக்காத்தினால் இயற்றப்
பட்டதால் வேண்டுமென்க. ஆனவே, தமிழ் வேதங்கள்
முறைத்திற் பலரைத்துவிட்டன கழித்த, ஆரிபகும் ஆரிய
பாட்டும் மாநிக் பிற்மாத்தே இயற்றப்பட்டதாகிய

கூழுய வேதங்களைப்படி தமிழ்களாலியோம் கூ
தோவாம் ஆரிய வேதங்களை முதல்தால் என்றாய்வத்து
நூல்த் தூறுவியப்பன்று; அதைப்பற் பாம் கூற்று கூ
படுத்தும் இல்லையிலைந் தெவிரை.

ஆகவே, பாங்கடைக் காலத்திற் நமிழில் ஏற்படிய கா
மாகாலே ‘நால்லீயதங்கள்’ எனக் கூறப்படவேஷ
நூலும், அவ் வேதங்களைப் பழித்தற்குக் காலக் கூறிப்
நூல்த்திருமாக வேலாவாரினின் அங் பிரத்து ஒரு க
நூல்பினாக வைக்கப்பட்ட தமிழ் அத்துவோடையீரி
ஈ. ஆரியீய சேக்கிழுராற் தொல்லியல்தாங்கள்
நூல், ஆரியீப் பார்ப்பளராதால்பாதும், இப்
பட்டால்தன்பது பொருத்தாமென்பதாலும், இப்
ஒன்னாக்கால் திருவாக்கவீரிலிருந்த ஏத் தாம
வேலாவாரினாலே வெளிப்பகுபாகக் கூற கிடை
பங்காத்திரிப்புமான் திருமொழியொடு முருகின்கூ
க்குத் தாற்றுவிடைத்தாம் முடியுமென்பதாலும் கங்கு
பிரத்து காலங்க. இவ்வாறுநன்றால் பொருத்த
முதியாம், அவ்வாற்றுநன்றம் உயர்த்த தமிழ்களைக்
ஏற்கிய வேலாவாராக குந்திருவேள இழித்தல்
வேலாவாங்களுவராகிய சேக்கிழுர்க்கும் ஆரியீய
பாட்டியர் முதலான ஏனைத் தொல்லியலார்க்கும்;
ஒன்பதாலும் இவ்வித விளங்குமின்க.

3. See, for instance, Lord Avorday's Preliminary Report on the English Water Crisis.

நல், அவன் வர்த்தி என்னாகும் இன்னுத்தம்பையிட்டுச் செல்லுவதோன்றும் மீண்டும் இன்னுத்தம் விரிவாக இருக்கிறப்பட்டுள்ளது. என்னாகும் ஒரு மழுமதற் கடவுளர்ப் பகட்டப்பட்டு, அவனுக்கும் பொதுமக்கர், இரு சிறைக்கூடாகிய என்னிக்குத்தமில் கஞ்சு அதற்குரிச் சுற்றிவரக்கூடிய தூரப் பகட்டங்காக ஏதாவதுகிட்டினாலும் பங்கீடும், இந்த சூதாட்டத்தில் போகுட்டாலே வருப்பாகாக கண்ணப்பட விரும்பும். ஆகவே, மீண்டும் என்னாகும் சிறைக்கூடிய ஒத்துத் தாழ்நிலம் போகிறான் என்னாகம் பெற்றுவருக்கூடிய எந்தாற்றும் அவர்களை இங்கள்கூட தெருட்டுத்தாங்கி நேர்வும் கொடுக்க தீர்க்கப்படுவது.

"பிரபுரைக்கும் என்ன முடிக்குத்து பிரபுரைக்கு
கேட்டால்தான் வெற்றுமென்று."

Digitized by srujanika@gmail.com

"கலை துறைமன்றத் திட்ட துறைமன்றத் திட்ட மேற்கொண்டு வருவதை எழியாத பீட-கலைகளை"

கலை தினாந்தமா?

“குத்துப் பூந்த குத்துக்கர செல்லு”

Digitized by Google

இதே நம்பாக அதன்தோற்குடி நூதக திடுவினார் என்கிற் மூலம் மூதங்குதல் அதன்தோற்கு முயற்சியாகும் தீர்த்தாக வெளி வரி மூதங்கு தோற்கு செய்வதை குறித்து, முழுமுறையிலிருந்து உருவாக்க அவசியத்தையொடுக்கி மூதங்குதல் ஏனென்கிட சிறை செய்துவர்கள் அவர்கள் அவசியத்தையொடுக்கி மூதங்குதல் ஏனென்கிட சிறை செய்துவர்கள்; அவசியத்தையொடுக்கி மூதங்குதல் ஏன் அதற்குத் தான் அதற்குத் தான் அவர்கள் அவசியத்தையொடுக்கி சிறை செய்துவர்கள் அவசியத்தையொடுக்கி மூதங்குதல் ஏனென்கிட சிறை செய்துவர்கள்.

மக்கட் பின்னில் இழிபும் ஒப்பும் கட்டு

உ. மக்கட் நீரவியின் இழிபும் ஒப்பும்

இல், வேளான் அங்கை எனிப் பதினெண் வருப்பு முன் மக்களிற் கொலி புலி தீவிர்து கல்வியறிச் சூற்றுவ கல்லூம் காகிகத்திறும் உயர்து வருவான வேளான வருப்பினர் தமிழைத்திற் சேந்துக்கிடங்களும் சோ? என்ற கிளும் விழுவிளையுடு சிறிது ஆராய்வதும், மக்களின் தொற்றுத்தையும் அவற்றும் காகிக வளர்ச்சியையும் ஆராய்வதைக்கும் உண்மை நால்கீல் காம பயின்றையும் ஏல், விழுவும் பழுவதாகிய காலத்தில் மக்கள் எல்லாரும் விவசினத்தோ டடாத் அறிவுஞ் செயறும் உடன்மராய்த் தீவினத்தையும் காகிகம் அந்த கிளையில் இருந்து, இன்னர் அறிவு வளரவாரச் சிறிது சிறிதாக காகிகத்திறும் வளர்து வரலாயினரின்றும் உண்மை என்று விணக்கும். இப்போதுக்கட்டப் பின்னைப்பறாவத்தில் இருக்கும் காட்களில் எல்லா இனத்துப் பின்னைகளும் ஏதங்குறையும் ஒத்து இப்பகுப்புத்தொகை கணப்படுகின்றனர்; இன்னர் வளருக்கொதாக் கார்த்த முதுமக்களின் பழுக்க வழக்கங்கள் பேச்கூன் முதலிவந்தைத் தழுவி, அவற்றிற்கு ஏற்ற அறிவுஞ் செயறு தன்மைகளும் உடன்மராய்ப் பல்வேறு இனக்களாகப் பிரிபடுகின்றனர். மக்கள் எல்லாரும் பழுகள் ஒன்பதின் வாயிலாக வெளியிரும் மலைகளும் முடைநாற்றங்களும் உடையர்; பசியும் சீர்மிடாயும் எல்லாரையும் வருத்துகின்றன; எல்லார்க்கும் ஓயவுக் குற்பமுங் கல்லையும் கூர தீரை மூப்புச் சாக்காடு காங்கும் உள்ளன; சிலசிரங்களில் எல்ல இப்புக்களுஞ் சில கோங்களில் தீவி இப்புக்களும் எல்லாரிடத்தும் கீழ்க்கிண

1. See, for instance, Lord Avebury's Pre-historic Times or S. Laing's Human Origins.

னா, எவ்வகூடும் எல்லாரும் இல்லையும்பொழிட்டுக் கொள்ளுகின்ற வள்ளுவால் விளையாக இங்கிருப்பவர் எவ்வளமும் இல்லை. எவ்வளமும் ஒடு முழுமூதற் கடவுளாற் பள்ளத்துப் பட்டு, அவனாகுளைப் பெறுத்தார், இர் சிலவுக்கமாகப் பவர்களாக கணப்படுகின்றனரே பள்ளாமல், இர்த வைத்துப்படின் பொறுட்டாகவே வழிபயாகக் கணப்பட வில்லை. ஆகவே, மக்கள் எவ்வளமும் பிறப்பளில் ஒத்து இப்பினையே வள்ளுவால் வேலிநவாக்கான ஏற்றத் தாழ்வும் உடையர்கள். இவ்வளங்கள் தெருட்டுத்தே தீவிப்பு விழுவாகத் திருவான்வரை,

“பிறப்பிடாக்கும் எல்லா உயி/க்குஞ் சிறப்பொய்வு செய்தாலும் வேற்றுக்கை யாக்.”

என்றும், நாஸ்தியார் ஆசிரியர்,

“நல்ல குலமென்றால் தீவி குலமென்றால் சொல்லவ வள்ளாற் பொகுளியைக்.”

என்றும், திருவுறநாயகரு,

“ஒன்றே குலமும் ஒருவளே தேவதும்.”

என்றும் அருளிக் கேவ்வாயியர்.

இங்கைமாக மக்களெல்லாரும் ஒத்து இப்பினையாகிறுக்க, அவருள் மூதன்மூதல் அறிவாறும் முயற்சியாறும் பிருந்து, கொலி புலி முதலான கொடிய செய்களை ஒழித்து, உழவிடத்துறிவிலால் உலக்க்கை வளம்படுத்திய விலை முதன்மூதல் காகிகத்திற் சிறந்த வேளானாயினர்; அவ்வளம் அவபோர் சிறந்தாமல் அவ் அறிவுரின் வால் வழிநின்ற எளையார் அவராக தகுதிக்குர் தொழிலுக்கும் ஏற்பாடு பதினெண்மராயினர். இதை மக்கள் பல்வேறு வழுப்பாய்வுப் பிரிந்ததன் உண்மைவளரும்.

உ. துப்யாவர் எல்லாம் வேளாளராதற்கு உரியர்

ஒவி, வேளாள் அல்லத எனியோரில் அறிவு முற்றங்களாலும் கொளி புலி நமிர்த் அருள்ளாழுக்கத் தாலுஞ் சிர்த வருவாகர வேளாளர் தமினைத்திற் சேர்த்த அவர்களுடையெல்லாம் கலத்தல்களைச் செய்தல், அவ் ஏற்றஞ் அவர் தமினைத்தைபும் பெறுகிறி, அருள்ளங் களையும் வளர்க்கச் செய்து, எனியோகையும் புரிதாக்குவத வால், அஃதை உங்கள்திற்குப் பெருங்கண்மையைந் தந்து கிழவைத் திருவுள்ளக்குறிப்பை கீட்டதான் செயற்கிய செலவாகுமெய்லால், அது வேறு எத்தகைய திருக்கும் தீவிரியாத, எனி வகுப்பினரிற் சிந்தராய் உண்ணாக வேளாள் தமினைத்திற் சொந்தம் தாம் தனிசின்று கொண்டு ‘ஊக்கள் இருபது விட்டுக்கூட்டுங்கேதான் கொன் வது கொடுப்பது’ என்று வெறுத் திருக்குவரா பக்கதலும் அவர்க்குவரும் ஏற்றஞ் சிறிதுமில்லை; இன்னாங் தனிசின்ற எத்தனையோ வேளாள வகுப்புகள் பின்மீண்டும் பெண்கள் கிடையாக்கமயாதும், இன்றும் பல பொஞ்சாநாக கட்டுப்பாடுகளாலும் அகம் புழுக்கி நாள்கடையில் மாப்பது போயின; இன்றும் எத்தனையோ மாப்பத்தவருகின்றன; பின்றும் பல மாபும் சில்லமையிலிருக்கின்றன. இத்தகைய போயிக் கட்டுப்பாடுகள் சிறிதம் இல்லாத சிறித்து சமயத்தால் நோக்க நாள்கடைகள்து பெறுகிற உங்கைக் கலவர்தாவரு இன்றத. இத்தனு ஏற்றப்பிரிகள் வேளாளருக் காம் வைத் திருக்கும் பொருள்தாக் கட்டுப்பாடுகளை பொழித்து, எனி வகுப்பினரிற் புரிதாய் வகுவாகரத் தமிழுடன் சேர்த்தற் தமினைத்தைப் பெறுகிறி உலகில் அருள்ளங்களை

ஆரியச்சேர்க்கை தமிழ்க்கும் ஆகாத கூல செபற்பாலங்கம், புரிதாய் வகுவார் எத்தகைய இழி குலத்திற் பித்தவராகிறுப்பிடும், அவர்களாகுஞ் சைய சமயத்தவரைடு வைக்கப்பெறுத்தற்கும், அயரால் வைக்கப் பெறுத்தற்கும் உரிமையின்பெற்றஞ்சுப் பல்வேறு வகுப்பினராய் அறபத்துபுது நாயக்காரரும் அவர்தம் உண்ணம் வரவதற் றனிக்க வாலும் ‘திருக்கித்தாந்தர் புரணாயுமீ’, ‘உழுபுருஞ் சாங்குமென்று தெரிக் கிறவிடுத்தத அங்கு அருள் அறங்களில் ஒங்கி ஒருவக்கிகாகுவர் உதவியாப் கிள்கு கிழவைய் திருவுடப் பேரின்பத்தைப் பெறுத்தேவெல் கொமல், நிலையில்லை ஜான் திருவின் உயர்வு தாழ்வகளைச் செருக்குடன் பாராட்டி அறிவாயில் மாப்பதொழில்தற்கு அங்கு என்பதை வேளாளரும் திருக்கும் தமது ஏருக்கிற பதித்து, எல்லாரும் ஒரு முழுமுதற் கடவுளாகப் பத்தைக்குப் புதல்வரா தலை புனர்த்து, அதற்கேற்றவாறு இனிது ஒழுடே, அத் தக்கவிதிக் கிடுப்பேற்றின்பப் பெறுஞ் செல்வத்தை எப்பதற்கு மூலமாகவேன்கிடும்.

உ. ஆரியச்சேர்க்கை தமிழ்க்கும் தமிழ்க்கும் ஆகாது

1. இதனேலூ, தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்குப் பல வகையிலும் தகடையாப் சிற்கும் ஆரியப் பார்ப்பனர் தம்மை பதைகுதற்குக், தாம் அவர் சொல்லிக் கேட்டு நடத்தற்குக் கூடிய அவருக்கு சிறிதம் இடங்களுக்குத் தூகாத. தமிழ் காட்டுத் திருமட்களின் ஆரியர்களுக்கு ரகசிக் மண்ணைக்கும் (சமீந்தாக்கள்), செல்லாக்குஞ், கந்நவங்கும், போ இப்போது தமிழுடைய சிறுக் கிறப்பும் அறிவும் புழும் இழங்குத் தமது பேரினில் குழங்குத் திறகை எப்பி அவ்வள் கூறப்படுதல்லாம் ஆரியப் பார்ப்பனராத் தம்

முடிச் சேத்து அவர் சொல்லும் கடத்தலினேவாம். மறிசிற் சேல்வாந் தெப்பும் உடையார் இவதேன்று கண்டால் குறிய பார்ப்பன் உடனே அவ்வாற் சொல்ல விருது அவர்க்கு இனக்கிப் படியாகவிடவிடாம் கடத்து, அவ்வாற் சூரி பெறவேண்டியவென்னாம் கய்யகப் பெற்றத்தென்டு, அவர் அச் சொல்வாந் தெப்பும் இதுத் தங்கு வேல்வும் வழியாகவிடவிடால் திறமையாகக் கேட்டத், முடிசிற் அவர் வரியாகிற் தாஞ்சுவத்தின் அமைவிட்டு இருக்குவத்; தமாந் திறமையாகத்தோல் அவர்க்கு திருப்பியும் பார்ஸ்; அவர்க்க எனவேக்கதால் அவர் அறியாதார்போல் அன்றை ஒவித்துப் போய். இன்னைம், முன்னுமே உயர்த்த நிற்குக் கமிழ்பும் பெரிய ஏற்றுப் பார்க்க இடுத்தத் தாஞ்சுத்தித், தரந்து பெட்டுக்கு தமிழுறைபும் உயவுவைட்டாம் பெருந்ததுவையினாற்றத் தமிழ்மக்களைவர்க்கு தொடர்பாகக் கூடுதலைக்கும் பார்ப்பானாரங்கிறும் இடாட்டியாக கிடைக்கு, அவர் என்னக்கீதும் தமிழ்க் குறிவைக்குவருக் கருத்துக்கிணங்கள்தோற் பாந்தாயிய முத்திப்பெறுக் கடுமையாம்.

இன்னும், ஆரியப் பார்ப்பன் தமக்குப்பிளாக்கக்கூடுத்து பெறுமை பார்ப்பட்டுவான்கும் ஆரிப்பொழுதி பஸ்ஸால் ஆண்டுக்கு முன்னால் உலகவழக்கில் இன்றி இருந்து ஒழிக்கமை வென்றி, அதனால் திரும்பு உரிப்பிடிக் கூடு வாய்வை முப்பத் தார்த்தும் அதழுடியாகவியின், பெரிய மெல்லக் கமல்மிகுத்தமாறிக் கொற்றுமைத் தமிழிதழி தமிழரு இன்னைப் பின்னாலும் கூடும் கூடுதலை இடுத்து கண்டால் முதலமையும் மூழிக்கிறும் காழுத்தும், அவற்றிற்கு மாறுக வடிவார்களையும் வெற்றுக்கொண்டு அப்புறங் தலைக் கமிழ்வைப் பால்வெட்டு அல்லது குத்துப்போக, அவற்றிற்கு மாறுக வடிவார்களையும் வெற்றுக்கொண்டு அப்புறங் தலைக் கமிழ்வைப் பால்வெட்டு அல்லது குத்துப்போக?

தமிழ்ச்சோத்தும் தமிழ்க் குப் பால்வெட்டு கூடுதல் குழங்கு, அம் முந்திரிப் பால்வெட்டுக்கும் தோல் பெற்றுக்கொண்டு கண்ணடையும்போது தீவி, மீனாடுகளும், ஆரியப் பார்ப்பன் அப்பொழுதில் முக்கீடுகள் கூடுதலாகவிட்டுவரவு, பொதுவாட்டுத் தீவி மக்கள் காலிக்கித்திற் சிறந்துமைப் பால்வெட்டுக்கு முக்கீடுகளும் ஆர்த்து கூடுதலாக விடுவதை விடுவது அதிகப் போத்து தலைக் கமிழ்வைப் பால்வெட்டுப் பார்ப்பன் அதனை வட்டுமேழுப்புமூலம், குரு முயன்தும் அது காட்டுவதும், அதைக் கொடுக்கும் காலாலையிலை குஞ்சிக்கெடுத் தலைக்கீழ்க்கூடு காலவழுத் தும்சிக்கெயுப் புதுமாத காலாலையிலை குஞ்சிக்கெயுப் புதுமாத அவர்த்தம் வலையிற் திக்கிட்டிவான்டு, கால்கூடு மழுக்கல் இயலாத்தன்றும், வாய்வால் பெட்டிக்கு அதன்குப் பேச்து வழங்கில் அல்ல கூட்டுத் தாகுமென்றும் பொருத்தவான் அத்துநீதி குள்ளத்தும், தலைமுழுகுதலி ‘நீங்கி’ என்றும், குள் ‘ஆகரம்’ போகும் என்றும், குளியல் விடுவதன்றும், சோத்து அன்றை ‘அன்றம்’ கூறுதல், வடி ‘அவேஜனம்’ என்றும், வழிபாட்டைப் ‘குத்துக் காலம்’ என்றும் இன்னும் இங்கொங்கால்கூடும் சோத்துகளை இப்போதே தகழுத்து விட்டுவிடுவது கால முதலான துமிழ்ச்சோல் வழக்குவாகக் குறுதல் வென்றது. இவ்வாறே தமிழ்ச்சோல் குத்துக் குக்கிவெள் நீழித்துபோக, அவற்றிற்கு மாறுக வடிவார்களையும் வெற்றுக்கொண்டு அப்புறங் தலைக் கமிழ்வைப் பால்வெட்டு அல்லது குத்துப்போக?

தமிழ்மூலமீனியே சர்வதீர்த்தின்றது. ஆனால், இப் போதன் தமிழ்களே அப் பொன்னமீனையென்றால்தான், தன்னிடைத் ‘தன்னீர்’ என்றால் சொற்றைத் ‘சோது’ என்றால் தமிழ்ர் சொல்லத் தாழ்வினை விளைந்து, அவற்றை ‘உலம்’, ‘சுதம்’, என்று வட்டசொல்லாத கூறுதலை பெறுவதையோக் கருத்தின்கூர்கள். இங்கேன் கருதலுத் தமிழ்க்காலே இழிவுபடுத்திச் சொல்வதால் முடிவுதை எண்ணிப் பார்க்கின்றுகளில்லை. தமக்குரிய ‘தன்னீர்’, ‘சோது’ எதான் நூய் தமிழ்ச்சொற்கள் இழிந்தனவுகளால் இருப்பினங்களே, அவற்றை பொழித்து, வட்டசொற்களைப் படுத்த வழக்கன் வேண்டும். இங்குமுனிகளாலும் மால் புருசிய கல்விதாட்டு எம் வழக்கியங்கத் அத் தனித் தமிழ்ச் சொற்கள் எங்களும் இழிந்தனவுகளாகக் கூடும்? அவைகளை வழக்கிய எம் இழிந்தனவுகளால் இருப்பினங்கள் வேலை அவையும் இழிந்தனவுமிக்கும். உலகத்திலுள்ள மற்ற மக்களினங்களும் உண்ணார்சோதும் உடுக்கங்களைப்படி இன்றி, கிளங்கினங்களைக் கொண்டு உண்டுக், தனமுகளை புதித்தும், அவர் ஜாரப் அகிள்த திரிக்க அத்துணைப் பழுவகாலத்திறும், அநை முதிர்ச்சியின் தாளங்களையும் உடையால் தில்க்கத் திருத்திப் பல்வகை வளரிய உணவுப் பண்டகளை விளைகித்து, எஃ கரங்கள் வகுத்து, சுகரிக்கிற சிற்றுத் திகழ்த் தமிழ்ச்சால்களேரு முருகில் வந்த எம் இழிந்தொரத்தும் எம் தனித்தமிழ்ச் சொற்கள் இழிந்தனவுமாத்தும் யான்னம்? தம் ஏதொரு என் முயற்சியுடு செய்யாமலான், செய்த பொருள் ஈட்டிடப் பிறகப் பாதாவாமலாம், முயற்சி மிக்காலை போய்தறி அங்கும் பொருளைச் சொல்லுவதை வரிது கழுவாரல்லோ இழித்து; அவர் பேசுக் கொற்கள்ளவே இழிந்தன வாரும். இழுவும், வட்டமூழியானது எவரதும் பேசப்

ஆரியச்செர்க்கை தமிழ்க்கும் தமிழ்க்கும் ஆகத ஒட்ட படிமல் எந்தனியோ ஆரிய ஆண்டுகளுக்கு முன்னால் இந்துப்பட்டதான் தா. காலத் திருமூல் செக்கதமிழ் இழையோ பங்காயிர் ஆண்டுகளாக கடைப்பற்ற, தனது அருளாள் வாயைப் பெருவி வழங்கு தமிழ்மூழி சிற்க சொழிக்க வடமொழி சிற்கதோ? குறுகிய வர்மக்காந்தாய் முன்னரே இருங் கூறும்துறையின் எவ்வாறும் செக்கியும், வர்க்கதைப் பூரிக்கும் விழுமிய கம் செக்கதமிழ்மூழி செர்வின் வழக்கமல், இந்துப்பட்ட வடமொழி செந்தின் உயர்கள் முறையும் பின்தூபடக் கருதி வழங்கும் பேசுதான் செல்ல அறவில் நூழிமின்கள்! உயர்த்த பல கருத்தகளையும், புதுப் பண்டக்களையும் வழங்குதற்கெற்ற தமிழ்ச் சொற்கள் சொல்லாமாய் இருப்பால், அவையினியெலைக் கணவாருங்கால்காராயாக்கல்வேண்டும், அங்குத் தாத் பேசுதானியை உடைய வேண்டும். ஆதாஸ், தமிழ்மூழி ஏற்குத் தமிழ் இனிலூர் ஒல்விவாருவரும், அவர் தமக்குத் தமிழ் ஏற்பிக்குத் தமிழாகிரியும் ஒல்விவாருவரும் வடமொழி முதலான மீராழியிச் செர்க்கைத் தமிழின்கள் எந்த துறையாகவுட் அறவில் விளக்கி, இப்பிராத வழக்காம் பகுபுத தமிழ்வு வழக்கியை செர்க்களையே மீண்டும் எடுத்த வழக்கிக் கமிழை வளம்படுத்தப்பாதாக்க்கடவரகிவடமொழி முதலான பிறமொழிக் கொற்களைக் கவுமால் எந்தங்கை பொரு கிளாபுக் கல்லித்தமிழில் ஏழுதக்கடும் என்பதற்கு, மால் தனித்தமிழில் ஏழுதியிருக்கும் இர் தாதும், தனித்தமிழ் ஏடுதையில் எழுதியிருக்கும் இர் தாதும், மாணிக்காவதாக் காலமும், ‘முக்கிய்வடப் ‘மாணிக்காவதாக் காலமும், ‘பட்டுச்சப்பான் ஆராப்பியுகர்’ முத்தாராப்ப்சியுகர், ‘பட்டுச்சப்பான் ஆராப்பியுகர்’ என்ன என்ன எம்முடுபட தங்களுமே கான்கும்.

இனி, மனவிலை இனவிலை முதலியங் கடத்தும் எவ்வகையில் தமிழ்மக்களின் ஒவ்வொரு வகுப்பாகுக் கடத்தும் இனத்தவரிலிருக்கே அவற்றைத் தெர்த்துவத்தற்குச் சிலை ஏற்படுத்தி, அவற்றைகளுடும் அவற்றை கடத்துக் கொள்ளல் வேண்டும். இனவைக் கடத்தும் இனத்தவரிலேவே சிலை ஆகியிருக் கூடியதை மேற்கூறிய விளைவிகள் செய்தித்தல் சொழுநூடு பரங்கிராட்டித்துவுள்ள கொல்லியோனிற் பண்டுதாட்டு இன்றாவற்று கடத்துவதுமிகுந்து. தமிழ்கள் தம் கடத்தும் மனவிலை இனவிலைகளுக்கு ஆரியப் பார்ப்பனாக ஆகியிருக் கூடுமிகுத்தவாவத்து கடத்தல் பெறுக குற்றமாகிமுன்று அறிய அல்லது கடுமிகும் கடுமிகும். ஆகவோல், தமிழ் தம் விளைவுக்கு ஆரியப் பார்ப்பனாக வருமித்தன் அறிய விட்டுப்பார்ப்பித்தவரேவன்றும்.

இனிப், பொரும்பாறு தமிழக்குரிய சிவபிரான் கோவில் பெருமான் கோயில்களில் வழிபாடு ஆற்றுவேர் தொன்றுதலைட்டுத் தமிழ் அந்தங்களாகவே இருக்கின்றார்கிறது, அவனும் ஆரியப் பார்ப்பானாலே தமிழச் சேர்தாக் கொள்ளும் பொருட்டு ஆரிய வேதங்களையும் வட்டமாயியையும் பயன்படுத்துகிறார்கள். சூவதங்களையும் வட்டமாயியையும் பண்படுத்துகிறார்கள். சிவபிரான் திருமாலும் பண்டிதாட்டுத் தமிழ் முத்தக்களால் வணக்கப்பட்டு வந்த தமிழ்த் தெப்பங்கள் ஏனும், என்னம் வந்த மூழைத் தடவளை நந்தை பூதியிற் சிவபிரான் எனவந்த, தாப் வடிவில் திருமால் சொல்லும் வைத்து வணக்கப்பட்டது. இவ்விருவரும் சிறாவலர், இவாவதவர். இவ் இருதெப்பங்களையும் வணந்து ஆரியச் சிறிதம் அறிவார். இருக்குவேதத்தில் வணக்கப் பட்ட இருக்குத்திரி' மக்கு' இமெற்பட்ட சிவபிரான் நன்றிருக்கிறோய் சின்த படிடத்தல் காத்தல் அழிந்தல்

ஆரியசுகூர்களை தமிழ்க்கும் தமிழ்க்கும் ஆகத கால
நன்னும் முத் தொழில்களைப் புரியார். இனுக்குவேதத்தில்
ஏனாக்கப்பட்ட வீஷ்டூரோ பகவதே வணங்கமல்,
ஏனாக்களைப் பண்டத்துக் காக்கும் என்னங்களை உக்கள்ளை
ஈகிய திருமால் அந்த அறைவத்திற் நெங்குடி புகுத்
ஸ்ரீயிப் பார்ப்பனாக துண்ணைச் செய்யப்பிரிச் சுக்காரையும்
இறையுன் திருமாலின் ப்ளவைப் பிரதிஸ்ராவ்சென்டு
பொய்ப் புராணகதையை கடமையீரிக் கேள்கிடும்பூர்ச்
கட்டியபூதித், திருமாலின் முழுமூதந் நன்னங்களைக்
ஒருநாள்துறை, தமிழ் கன்மக்களைச் சொர் வாணவை என
இனுபோது வகுப்பாகி, அங் விருவாருங் தந்தை தெவ்வமே
இற்கவிடும் கார்த்து, ஒருவகையானுவர் காக்கப்
பண்டத்துப் போராடுதற்கு இட்டு செய்தவர்கள். அது
மட்டுமோ! தமிழ்கள் அந் தமிழ்த் தெவ்வங்களைத் தாம்
அமைந்த திருக்கோவில்களில் வைத்துத் தாமே வழிபட்டு
வந்த முறைகளைபும் அவர்கள் அதிலாடு மாற்றித்தார்
கள். முறைகளத்தில் தமிழ்கள் திருக்கோவிலில் உள்ள திரு
வருவங்களைத் தாடும் தொட்டு சொட்டிப் பூரிட்டு அகில்
புகைத்துக் குட்கொளுத்தத்தில் வழிபட்டு வந்தார்கள். இந்
ஞான்றும் வடாசாட்டிதுள்ளவர்கள் அங்குள்ள திருக்
கோவில்களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு
தூற்றுக்கூட நேரே பார்க்கலாம். இந்தால்த்திற் இறையைச்
தொட்டு வழிபாடு ஆற்றாற்றாக உரியவாச ஏற்படுத்தப்
பட்டிடுக்கு தமிழ்களார்கள் அகாலத்தில் திருக்கோவில்
களை ஒழுங்காக வைத்தந்தாம், வாணக வருங்காக்குத் தட¹
களை ஒழுங்காக வைத்தந்தாம், வாணக வருங்காக்குத் தட¹
களை ஒழுங்காக வைத்தந்தாம், வீஷ்டப்பட்டவர்களையல்லாமல்
இருக்குத் தடவிப்பிரிதந்தாம், வீஷ்டப்பட்டவர்களையல்லாமல்
வேறில்லை. ஆரியப் பார்ப்பனர் வந்தினின், தின் தமிழ்களை
வைத்துன் உறவுகளான்டு, தம்மவர் அஸ்வாத பிரிச் வைத்தும்
இறைவனத்துறைத்தைத் தொட்டாக இதைக் கட்டுப்பாடு
இறைவனத்துறைத்தைத் தொட்டாக இதைக் கட்டுப்பாடுகளைச்
கேப்து, இத்திரும் தாம் தமிழ்துள்ள அடுப்பாக்களைச்

ஊர்க்கி வழிபாட்டுத் தாந்த இனிய முறையைக் கண்டிட்டு, வட்டுவேற்கிறோமே என்ன வழக்குத்தாந்தாகுஞ் சொல்லி ஆவாரங் புரிவாரவீனார். தமிழ்க்கால் வரவர்க் கண்ணி கேள்வி எனிர் குறைக்க, ஆரியப் பார்ப்பனார் மயக்குக்கண்ணில் விழ்க்குவிட்டானையின், தமிழ்க்காலாகிப் பாக்குக்குரைய கிடைக் கொள்ளவீன் ஆரியது அவரோ இறைச்சாந்த தமிழ்க்காலாகுஞ் சொப்பு ஒரு குழுக்கிளையும் புரட்டுக்கையும் ஒரு கிறிதம் அறியாமல், அவற்றிற்கூலாம் இன்னுக் கட்டப்பாரவீனார்!

“இதன்ஜே! ஆரியர் தமிழ்க்காலாந்த, இதுதெப்புப் பாட்டுவேற்கிப் புரிவேதங்களைத் திருவ்ளோவில்களில் முத்தங்கள் ஒத்துவேண்டுமென்றும், அவை ஒதி மூத்தங்களை ஆரியப் பார்ப்பனாரவியதம்மை அதுபற்கிட்டுப், பிர்க்கார்த்தனாக் கூறியதுமின்றுமென்றும் ஒரு பொருத்தாக் கட்டுப்பாடுப் பிரிகாக் கெப்துதுப்பார்க்கன். தாந்த இந்த உழுதாகு சிறுதெப்புக்காலாக்களைத் தெரிவித்து ஆரியர் பாட்டுவேற்கிப் புரிவேதப் பாட்டுவீனார், என்னம் முழு மூத்த கடவுளாகிப் பிவரோன் திருமால் முன்னிலையிற் பாதுகாப்போற் குற்றமாவது பிற்கில்கி. அங்காரவாற் சேவக்கோற் பாடிய புகூரைகளை காட்டாகும் அவன் முன்னிலையிற் தொன்னுபோய்ப் பாடினால், அவ் அரசன் அவந்தாக் கேட்டு பிழிப்பிடு? அவ் அடாதமிசயலின்தாந் பூங்களிலைர் செப்பு குறுப்பாகச் சிறந்து ஒத்ததற் கிறவிடுவன்னிலைரு? அங்கைமே ஆரியச் சிறுதெப்புப் பாட்டுவீனா, உலகங்காஞ்சிக்கஸ்ராக் தலைவாராகிப் பும்மை மூர்ப் பூங்களிலையிற் பாடும் ஆரியாவும் அவற்குரை இனங்கள் பூராடாகு தமிழ்க்காலம் இறைவன் ஒத்தால் தின்னாலோ மீண்டும்.

கிரிப்பார்க்கை தமிழ்க்குரை முழுக்கு ஆயா என்று

இப் பாதாடுத்தூம் உள்ள சிவப்பிரோன் திருமால் திருக்கோவில்கூஞ்கு வக்கிருக்குஞ் சிறுவி சிறப்பு மென்னார், தேவாரங் திருவாகங் கூர்யார் பாடுவீன் என்றுக் கெந்தப்பிழ் மூத்தங்கள் அவை பாடப்பெற்றிருப்பு தனுக்கு வக்காலவே யாம். இச் செக்கப்பிழ் மூத்தங்களிற் பாரட்டப்பாராத் கோவில்களை ஏவநுக் கொங்காடப் பாட்டார். இந் திருக்கோவில்களீன் சிறப்புக்கு ஏதுவான இத் தமிழ்மூத்தங்களே சிவப்பிரோன் திருமாலைக் காலை தெப்பங்களிப் பாதுவையும் அல்ல; இந் தமிழ்மூத்தங்களைப்படிக்கெட்டுவிடுவதன் இறைவாகங்குப் பெறு விடுப்பு. இங் கூக்குத்தமிழ்ப்பாட்டுவீனில் தன் திருமால் கூப்பட்டதலூன்னிரே இறைவன் மாணிக்கவாசன், திரு குளங்கம்ப்பதர், அப்பி, கந்தர் என்றும் கால்வர்க்குப் பால்வெனும் கொங்கால், தான் ஒருவன் உள்ள என்பக்கத உலகம் எனிலே அந்த உப்பாச் செபந்தாகு உயவங்கள்வானாகு செய்தறுவின்கள்?

“இதன்பட்ட கந்தாந் தாந்தை விடுத்தை முதலை உண்ட பாலோ அகமுத்ததம் ஏறுப்புபோன அவர்கள் கண்டதும் யாதைகாலைச் சுத் தெரித்தும் கண்டத் தாந்தையின் சொலை முழுவகு சொந்தவை சார்த்தி.”

என்ற வினாயிப் பேரியார், தமிழாந்த் வட்டுவேற்கிவகைச் சொன்னு இறைவன் திருவடைப்பெற்றாகு உரியாராகும், இறைவனினுருவன் உள்ளென்பதைப் பல புதுவகாநால் காட்டினாலும் இல்லையிவ்வதைக் கொல்வது அறிவுத்தத சின்னார் அவர்களா? இதன்ஜே வட்டுவீனில் உள்ள சிவப்பிரோன் திருமால் திருக்கோவில்களில் ஒன்றைபோறும் குறிப்பாராத் வட்டுமாழி வேதங்களை அத் திருக்கோவில்களில் ஒத்தவது குற்றமங்கே? முழுமூத்த கடவுளாகிப் பாட்டும் வழிபாடுகளை மாண்பியிருப்பாரா மாண்பும் வழிபாடுகளை என்னிந்த சிறு

கடக

வேளாளர் நாகரிகம்

இதுவங்களாகிய பேப்களைக் கொண்டாடும் ஆரியவேதக் களை அம் முழுமுதற் கடவுள் முன்னிலையில் ஒதுதலையிடக் குற்றமான பேசைக்கைமாச் செருக்குச் செய்யல் பிற் தண்டோல் இறைவன் திருவருளாஜை கடவுத் தெய் யன்பான நம் முதுதமிழ்ச் சான்ஸூரின் வழித்தோன்றிய தமிழ்மக்காள்! விழித்தெழுமின்கள்! இதுகாறும் ஆரிய மாயத்திற் சிக்குண்டு அறவு மயக்கித் தூக்கிய பெருங் தூக்கத்தி னின்றும் விழித்தெழுமின்கள்! இனி ஆரியமொழியையும் ஆரிய வேதங்களையும் நம் திருக்கோயில்களில் ஒதுதலை அறவேயொழித்துத், தேவார திருவாசக நாலாயிரப் பாடல் களையே ஒதி, அவற்றிலுள்ள மந்திரங்களையே அம்மையப்பர்க்கு எல்லா வழிபாடுகளும் ஆற்றி, இறைவன் திருவருளால் இம்மை மறுமைப் பயன்களை ஒருங்கெப்பதுவிர்களாக! ஒம்.

மறைத்திரு. மறைமலையடிகளார்

எழுதிய

வேளாளர் நாகரிகம்

முற்றும்.